


இற்றுக்கை

ஒரே அரசுக்கல்லூர்க்கான திடுவு

2004
Dec.




12

இந்த தெழில்...

> உள்ளத்திலிருந்து....	02
> கூத்தரங்கின் புத்தஞாவாக்கம் சுதேச நவீனவாதத்தின் திறவுகோல் சி. ஜெயசங்கர்	03
> நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி: சில அவதானிப்புக்கள் கலாபூரணம் முல்லைமணி	10
> யாழ்ப்பாணக் கத்தோலிக் நாட்டுக்கூத்து மரபு - 06 யோ. யோன்சன் ராஜ்குமார்	14
> மலையகத் தமிழ்ப் பண்பாட்டில் அரசுகளை தபக அ. ஜெகந்தாசன்	20
> அண்ணாவியர் செபமாலை குழந்தையுடன் ஒரு நேர்காணல் ஆசிரியர் குழுவினர்	28
> கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை: அஞ்சலியாக ஒரு குறிப்பு கலாபூரணம் ஜி. மி. பேர்மினஸ்	37
> நால் நகங்கு அரங்கநேசன்	42
> அரங்கியலில் புதிய நால் வரவுகள்	45
> புரிசை கண்ணப்பதம்பீராஸிடம் பெற்ற கற்றகை நெறிமுறைகள் முனைவர் கே. எ. குணசேகரன்	50
> கலை மற்றும் அரங்கத் தேவையும் மிரான்சீஸ் அமல்ராஜ்	57
> திருமறைக் கலாமன்றம் நடத்திய சமுத்தக் கூத்துவிழை: ஒரு பரிவை தார்மிகி	63
> நாட்டுக்கூத்தின் எதிர்காலமும் தேசிய அரங்கக் நேர்க்கிய தேடலும் யோ. யோன்சன் ராஜ்குமார்	73
> அண்மைக்கால அரங்கப் பதிவுகள் தொகுப்பு : கி. செல்மர் எமில்	

வினாக: 40.00



களம் 10 காட்சி 12
டிசம்பர் 2004



“நாமும் நமக்கோர்
நலியாக் கலையுடையோம்
நாமும் நிலத்தினது நாகர்க
வாழ்வுக்கு நம்மால்
ஒயன்ற பணிகள்
நடத்திருவோம்”

- மஹாகவி

வெளிப்படு :
நாடகப் பயிலகம்,
திருமறைக் கலாமன்றம்,
238, பிரதான வீதி,
யாழ்ப்பாணம்.
Tel. & Fax. 021-222 2393
website: www.cpartsteam.org
E-mail: cpajaffna@slt.net.lk



இந்றுகை

நாடக அரங்கியலுக்கான இதழ்



ஆசிரியர் குழு
யோ. யோன்சன் ராஜ்குமார்
கி. செல்மர் எமில்
வை. வைதேகி

கணிசோர் சேவைகள்
ஜெயந்த சென்றர்,
28, மாட்டின் வீதி,
யாழ்ப்பாணம்.

அட்டைப்பட அமைப்பு
அ. ஜாட்சன்

இதழ் வடிவமைப்பு
கி.செ.எமில்





உள்ளத்திலிருந்து...

‘ஆற்றுகை’யின் பன்னிரண்டாவது இந்த இதழ் கூத்து விழாவின் சிறப்பிதழாக வெளிவருகின்றது. அரங்கில் கொண்ட பற்றுறுதியின் நீட்சியாக, கடந்த பத்து வருடங்களாக வெளிவருகின்ற இந்தச் சஞ்சிகை, ஏந்த வேண்டிய கரங்களின் அதைவுக்காக தொடர்ந்தும் காத்திருக்கின்றது. இதன் நகர்ச்சி மெதுவானதாக அமைந்தாலும், இதன் தடங்கள் காத்திரமான பற்றுறுதியையும், அரங்குக்குரிய காலத்தின் கணிசமான தேவையையும் பூர்த்தி செய்துள்ளது என்பதை பலரின் கருத்துக்களுக்கூடாக, அறிய முடிகின்றது. தொடர்ந்துவரும் காலங்களில் இதன் நகர்ச்சியை வேகப்படுத்த முடியுமானவரை முயற்சிக்கின்றோம். ஆர்வலர்கள், அரங்கப்பற்றாளர்கள், மாணவர்கள், ஆக்க கர்த்தாக்கள் தருகின்ற ஆதரவும், தூண்டுதலும் எமது நோக்கத்தைப் பூரணப்படுத்தும். எனவே உங்களின் பூரண ஆதரவினை ‘ஆற்றுகை’ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

இந்த இதழ் திருமறைக் கலாமன்றம் நடத்திய நாட்டுக்கூத்து விழா தொடர்பான பதிவுகளை அதிகம் தாங்கி வந்துள்ளது. எமது பாரம்பரியக் கலைகளின் பேணுகை, காலத்துக்கேற்ப அதன் புத்தனிப்புத் தொடர்பான அண்மைக்கால விழாக்களில் இவ்விழா காத்திரமானது என்பதனை உணர்கின்றோம். அதன் முக்கியத்துவத்தை இவ்விதம் சுட்டி நிற்கின்றது. எமது பெறுமதிமிகக் கூத்துக்கலையானது பேணப்படவும், அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படவும் வேண்டிய அதித்வரி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு காலகட்டமாக இது காணப்படுகின்றது. ஆனால், கூத்து விழாவின் கருத்தமர்வுகள், கருத்துப்பகிர்வுகள், விவாதங்களை வைத்து நோக்கும்போது வேறுபட்ட கருத்து முரண்பாடுகள், முற்சார்பான சில முரணியல் கொள்கைகள், கற்பனையான கற்பிதங்கள் போன்றவை பெருமளவில் தடையாக நிற்பதை உணர்க்கூடியதாகவுள்ளது. இவற்றிற்கு அப்பால் நின்று கூத்துக்கலையை வளர்க்க வேண்டும் என்ற தெளிவையே அந்த முரண்பாடுகள் தோற்றுவித்துள்ளன. எனவே கூத்துக்கலையை அதன் இக்கட்டான கலாச்சுழிலில் நின்று காத்தெழுப்பிட ஆர்வலர்கள் அனைவரும், எல்லை கடந்து தொழிற்பட முன்வரவேண்டும்.

ஆசிரியர் குழு



கூத்தரங்கின் புத்துருவாக்கம் சுதேச நவீனவாதத்தின் திறவுகோல்

இது ஒரு தளத்தில் சுதேசியத் தன்மையுடைய தாகவும் இன் னொரு தளத் திலே சர் வதேசத் தன்மையுடையதாகவும் விளங்குவதாக இருக்கும். காலனித்துவ நாடுகளுக்குரிய, முன்றாம் உலகநாடுகள் என்று பொருளாதார அர்த்தத்தில் கொள்ளப்படுகின்ற நாடுகளது பொதுவான நோக்குநிலை இது. இந்த நாடுகளது அரங்குகள் தம் அகத்திருந்தும் புறத்திருந்தும் வரும் அடக்கு முறைகளுக்கு எதிராக இயங்க வேண்டியதாக உள்ளது.

இந்தப் பொதுவான நிலைமைகளில் இருந்து எங்களுக்குரிய குறிப்பான நிலைமைகளைக் கருத்துக்கெடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அதனையும் யாழிப்பாணத்து நிலைமைகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டே எனது கருத்துக்களை முன்வைக்க விளைகிறேன்.

யாழிப்பாணத்தின் கரையோரக் கிராமங்கள் இன்று குளியப் பிரதேசங்களாகவும் இராணுவக் கிராமங்களாகவும் காணக்கிடக்கின்றன. முன்பு உடுக்கொலியும், மத்தள

அடியும், காற்சலங்கை ஒலியும் கேட்ட அக்கிராமங்களில் இருந்து வேட்டொலிகளே இன்று வருகின்றன. உரத்து குரலெடுத்துப் பாடும் அண்ணாவி புலம்பெயர் கிராமமொன்றின் அகதிமுகாமில் வெறுங்கை தாளம்போட கூத்துப் பாடல்களை முன்முனுத்தபடிப்பிருந்த காலமுமிருந்தது.

ஆனால் நாரந்தனையிலும், மெலிஞசி முனையிலும் படிக்கப்பட்ட கத்தோலிக்கக் கூத்துக்கள் இன்று யாழ்ப்பாண நகரில் படிக்கப்படுகிறது. கட்டுவனிலும், வீண்காமத்திலும் அடிக்கப்பட்ட வீரபத்திர வசந்தன் உரும்பிராயிலும், மல்லாகத்திலும் மற்றும் பிற இடங்களிலும் அடிக்கப்படுகிறது. முன்பொருகாலம் பெரும் கூத்தர்கள் வாழ்ந்ததாக அறியக்கிடக்கும் இனுவில் கிராமத்தில் புலம்பெயர்ந்து வந்திருப்பவர்களால் உடுக்கடித்து காத்தான் கதை படிக்கப்படுவதை விளக்கற்ற இரவைகளில் இன்று கேட்கமுடிகிறது. இவ்வாறாக குடாநாட்டின் கிராமங்கள் இன்று புதிய சமூகவியற் பரிமாணங் கொண்டுள்ளன. இப்பொழுது ஊர்கள் புதியதாய் பிறந்திருக்கின்றன.

முன்பு கூத்துக்களில் புதிய சமகாலக் கதைகளை பாடியாடுவது பற்றிப் பேசுவதையே அபச்சாராமாக நினைத்த கூத்தினின் நம்பிக்கையில் இன்று பெரும் மாற்றும். யதார்த்தம் அவர்களை அவ்வாறு மாற்றிவிட்டது. தாறுகட்டி முடிதிரித்து வாளேந்தி தருமுத்திரனுக்கு ஆடும் கூத்தனே சீருடை அணிந்து, துப்பாக்கி ஏந்தி வீரமைந்தனுக்கும் ஆடுகின்றான். ஆனால் வாழ்ந்தும் மங்களாழும் அம்மனுக்குப் பாடுவதை அவனால் கைவிடவும் முடியவில்லை. இன்றைய யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய அரங்கின் புதிதான மாற்றம் இவ்வாறாக உள்ளது.

நாரந்தனையில் கத்தோலிக்கக் கூத்துக்களை பாடும் அருளாப்பு அண்ணாவியார் “தம்பி விட்டிட்டு வந்த விடுவளவை நினைக்க, விட்டிட்டு வந்த பொருள் பண்டத்தை நினைக்க, அவிட்டு விடாமல் ஓடிவுந்த மாடுகளை நினைச்ச நினைச்ச எங்களைச் சாகிஷக்காமல் வைத்திருக்கிறது இந்தக் கூத்துத்தான்” என்று கூறுவதிலிருந்தும் புலம்பெயர்ந்து வாழும் முகாமில் இரவு வேளைகளில் புதிதாக அவர்கள் வாங்கிய தாளத்தை தட்டிக் கூத்தாடிய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்திலிருந்தும் கூத்து அவர்களுக்கு வழங்கும் ஆண்ம வலுவை ஆழமாக உணரமுடிகிறது. இந்த ஆண்ம வலு வேக்கத்தையும் அச் சமூகத்தையும் இணைத்து வைத்திருக்கிறது. இந்தச் சக்திதான் இன்று அவர்களது தனிமபிக்கையின் ஆயுதமாகத் திகழ்கிறது. தாளம் தட்டி கூத்தைப் படிக்கும் கணங்களில் தங்களது சொந்த இடங்களை நினைத்துக் கொள்கிறார்கள். சொந்த இடங்களுக்குத் திரும்பிவிடும் ஓர்மழுனைப்பாய் ஆகிவிடுவதை உணர்ந்து கொள்கிறார்கள்.

கட்டுவனில் வீரபத்திரசாமிக்கு அடிக்கப்படும் செந்தன், உரும்பிராய் வைவர் கோவிலில் அடிக்கப்பட்டது தமது சொந்தக் கிராமத்தில் இருந்து இரவோடிரவாகச் சிதறியோடி பல்வேறு கிராமங்களிலும், தொங்கு சீவியம் நடத்தும் கட்டுவன் கிராம மக்கள் உரும்பிராய் வைவர் கோயில் முன்றலில் ஒன்றுகூடினார்கள். கட்டுவன் வீரபத்திர கோவில் ஜயரே வைவர் கோவிலிலும் பூசை வைத்து, பூசையில் வைத்த வசந்தன் அடிக்கும் கம்புகளை எடுத்துக் கொடுத்து வசந்தன் அடியைத் தொடக்கி வைக்கின்றார். “வசந்தன் அடிச் பன்னைக் கம்பால அடிக்க வேணும். வெங்கலச் சத்தமாய்க் கேட்கும். கட்டுவனிலையெண்டா பன்னை

நிறைஞ்சிருக்கும், இஞ்ச நாங்கள் பன்னைக்கு எங்க போறது? வசந்தன் அடிக்க கொய்யாக் கம்பு பாவிக்கல்லாம். இஞ்ச நாங்கள் கொய்யாக் கம்புதான் பாவிக்கிறம்.” என்று கூறும் குருசாமியார். “இப்ப சின்னப் பெடியளை வலைபோட்டு பிடிச்சுக்ததான் வசந்தன் அடிக்கிறம் முந்தியெண்டா இந்தாரிப் பொடியள் அடிப்பாக்கள் பார்க்க விறுவிறுப்பாய் இருக்கும்” என்றார். இப்பொழுது அவர்கள் போய்விட்டார்கள். புலம் பெயர்ந்து அந்திய தேசங்களுக்கு, போர்முனைகளுக்கு... போர்முனைகளில் அவர்கள் போய்விட்டார்கள்...

“இப்ப வசந்தன் அடிக்கிற பெடியள் படிக்கிறவங்கள். படிப்பெண்டு நேரமில்லாம ஆத்துப்பறந்து ஒடுறவங்கள். மிச்சனேரத்திலையும் உவங்களை வலை விரிச்சுப் பிடிச்சுக்ததான் இப்ப வசந்தன் அடிக்கிறம்” என்று குருசாமியார் கூறுவது கூத்தில் இளைய தலைமுழுவினரை சுடுபடுத்துவதன் சிரமங்களையும், அதன் காரணமங்களையும் விளங்கிக்கொள்ள வைக்கிறது.

உரும்பிராய் வைவர் ஆலய முன்றலில் ஒலித்த வசந்தன் அடிழவொரு மனங்களிலும், நம்பிக்கையாய் எதிரொலித்தபடி..... “இதுகளைப் பார்க்க ஆசையா இருக்கு. சின்னப் பெடியள் சூப்பாட்டுடென் ஆடுவதைப் பாக்க நம்பிக்கைவருது. எங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு” இது உரும்பிராயில் வசந்தன் ஆட்டம் நிறைவு பெற்ற பின்பு பார்த்தவர்களிடையே இடம் பெற்ற உரையாடல்களுள் ஒன்று. ஒவ்வொருவரது மனங்களிலும் பூரிப்பு. உரும்பிராய் கிராமமும் புதிதாய் ஒன்றைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்திருந்தது. கட்டுவன் வீரபத்திர வசந்தன் உரும்பிராயில், புதிய சூழ்நிலையில் புதிய பரிமாணத்துடன் வாழவும், வாழ்விக்கவும் தலைப்பட்டுள்ளது.

கட்டுவன் கிராம மக்களது தீராத துயரங்களில் உடைந்து போயிருக்கும் வீடொன்றில், அழிந்து போயிருக்கக்கூடிய வீரபத்திர வசந்தன் ஏட்டுச் சுவடியும் ஒன்றாய்ப் போயிற்று. குடாநாட்டின் பல கிராமங்களுக்கும் சிதறிப்போன மக்கள் ஒன்றுகூடும் இக்களத்தில் புலம்பெயர் சீவியத்தைப் பசிர்ந்து கொள்கிறார்கள். அடுத்த வருடமாவது வீரபத்திரர் முன்றலில் ஒன்று கூடுவோமா? என்ற கனத்த எதிர்பார்ப்புடன் வைவர் முன்றலில் வீரபத்திரரை உரத்துவேண்டி விடைபெற்றுக் கொள்கிறார்கள்.

புலம்பெயர்ந்த கிராமங்களது இயக்கம் இவ்வாறாக இருக்க, இதுவரை இடம்பெயராக் கிராமங்களில் கூத்து தனது வாழ்வுக்கான போராட்டத்துடன் தொடர்ந்தும் இயங்கி வருகிறது.

பொதுவாகவே கூத்தை ஆடுபவர்கள் “நாங்கள் சமய நம்பிக்கையின் காரணமாகவும், பொழுது போக்கிறகாகவும், சமூகத்தைச் சீர்திருத்தும் நோக்கத்துடனும் கூத்தை ஆடி வருகிறோம்” என்று சொல்லுகிறார்கள். கூத்து, அவர்களுக்கு இம்முன்றையும் வழங்குகின்றது. மேலும் கூத்தாடுவது என்பது கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் கைங்களியமாகவும் காணப்படுகிறது. “எமக்கேற்பட்ட துன்பங்கள் தீரவேண்டுமென்று நேர்ந்து, எமது நேர்த்தியை கவாயிக்கு கலையாகப் படைக்கிறோம்” என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறாக, பல்வேறு தளங்களில் இயங்கும் கூத்துக்கும், அதைப் பாரம்பரியமாக ஆடிவருபவர்களுக்குமான உறவு எத்தகையது என்பதையும்

விளங்கிக் கொள்ளவேண்டும்.

“எங்கட ஆக்கள் மட்டுந்தான் எங்கட கூத்தில ஆடுறது. வேறு ஆக்களைச் சேர்க்கவும் மாட்டம், அவை கேட்டாலும் சொல்லிக் குடுக்கவும் மாட்டம். இது எங்கட சொத்து. கூத்தை வேறே ஆக்கஞ்சுப் பழக்கிலிட்டால், அவை தங்கட என்று உரிமை கோரவும் முற்படுவினம். கூத்து எங்கட ரத்தத்தில ஊறினது. அப்பா, அம்மா என்னு சொல்லத் தெரியாத பிள்ளையளுக்குக்கூட ஆட்டந்தானா வரும். தலைமுறை தலைமுறையா ஆடுவந்த கூத்தை நாங்களும் சிறப்பாய் ஆடி அடுத்த சந்ததிக்குக் குடுத்துப் போடவேணும். கூத்தை நாங்கள் எப்பவும் வருமான நோக்கோட செய்யிறேல்லை. பக்தி நோக்கத்தோடதான் செய்யிறனங்கள்” என்கிறார் வட்டுக்கோட்டைக் கூத்தாடும் க. நாகப்பு.

கூத்தைப் பாரம்பரியமாக ஆடி வருபவர்களது நம்பிக்கையும், மனப்பாங்கும் இவ்வாறாக அமைய, புதியதும் அந்நியமானதுமான சமூகத்திலும் கூத்து அறிமுகமாகியுள்ளது.

அந்திய தேசங்களுக்கு புலம்பெயர்ந்து போனவர்கள் அந்தந்தத் தேசங்களில் இப்பொழுது கூத்துக்களை ஆடி வருகின்றனர். அது தங்களுக்கு ஊரிலிருப் பதான உனர்வைத் தருவதாக பெற நோர் கஞ்ச கும் வீடிலிருப்பவர்களுக்கும் கழுதங்களில் எழுதிக் கொள்கிறார்கள். மேலும். நிறங்களுக்குப் பழக்கப்பட்டுப்போன சாதி வித்தியாசம் புரியாத மேலைத்தேசக் கண்களுக்கு புராதமான அல்லது புதினமான ஒன்றைப் பார்க்கும் புளகாங்கிதம் வந்திருக்கும். மேலும் கூத்தாடுவது அவர்களது அடையாளத்தை வெளிப் படுத்துவதுடன் ஆதாயம் தரும் ஒன்றாகவும் இருக்கிறது. இவற்றையெல்லாம் பிறநாடுகளில் இருந்து அவர்கள் எழுதும் கடிதங்களில் கண்டு கொள்க்கூடியதாக உள்ளது.

ஊரில் ஆடப்படும் கூத்தை காசனுப்பி வீடியோ பண்ணுவித்து எடுத்துப் போட்டும் பார்க்கிறார்கள். மற்றவர்களுக்கு போட்டும் காட்டுகிறார்கள். கூத்தை ஆடுக் கூடியவர்களுடன், வீடியோவைப் பார்த்து கூத்துப் பழகியவர்களும் சேர்ந்து ஆடுகிறார்கள். அதனை வீடியோவில் பதிப்பித்து ஊருக்கும் அனுப்பியுள்ளார்கள். கூத்துப் பாடல்களை அண்ணாலி தாளம் தட்டி மத்தள அடிக்கு பிற்பாட்டுடன் பாட அதனை ஒலிப்பதில் நாடாவில் போட்டு அதற்கும் ஆடுகிறார்கள்.

இவ்வாறாக பாரம்பரியக் கூத்துகளது இருப்பும். அதனைப் பாரம்பரியமாக ஆடி வருபவர்களது நம்பிக்கைக்கும் தேவைக்கேற்ப அவற்றின் பரவுகையும் பேணுகையும் புதியதான நிலைமைகளில் இயங்குவதையும் தெளிவாகவே அவதானிக்க முடிகிறது.

நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்புடன் அறிமுகமாகிய கூத்துக்களை, அச்சமூக அமைப்பு, அதன் சிந்தனை முறை நிலைத்திருக்கும்வரை உயிர்ப்புடையதாக இருக்கும். அர்த்தமுடையதாக இயங்கும். பழைய சமூக அமைப்பு நிலையிழந்து புதியதன் வருகையுடன் புதிய கலைகளும் அறிமுகமாகும். அவற்றின் பொருள் புதிதாகும், சுவை புதிதாகும் இப்புதியதன் வருகை பழையதான இளைய தலைமுறையினரின் ஈடுபாட்டைக் குறைத்துவிடும்.

எனவே. கூத்துத் தொடர்பாக நவீன அரங்கவியலாளரது பணி என்பது.

கூத்தைப் பேணுவது அல்லது பராமரிப்பது என்பதாக இருப்பது எந்தளவிற்கு அர்த்தமுடையதாகிறது என்று கேட்டுக்கொள்வது அவசியமாய்ப்படுகிறது.

தமிழரது பாரம்பரியக் கூத்தினுடைய சமூகம் சமூகக் குழுமம் சார்ந்தது. எனவே கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கூத்தினை பொருள் புதிது, சுவை புதிது கொண்டதாய் ஆக்கும். இடத்தின் பெயரால், சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால் வழங்கப்படுகிற பாரம்பரியக் கூத்துக்களை இவையெல்லாவற்றையும் கடந்த முழுச் சமூகத்திற்குரியதாக இயக்க வைப்பது பற்றிய சிந்தனையும், செயற்பாடுமே இன்றெழக்குத் தேவையாயுள்ளது. எனவே பாரம்பரிய அரங்கு பற்றிச் சிந்திக்கும் நாடக அரங்கவியலாளரது கவனம் அதனைப் புத்துருவாக்கம் செய்வதில் செல்ல வேண்டுமென்றே நான் கருதுகிறேன்.

ஏனெனில், பாரம்பரியக் கூத்தைப் புனரமைப்பதும் மக்களது முடநம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனமான கண்ணோட்டங்களையும் புனரமைப்பதன் மூலம் கூத்துக்களது முற்போக்கான சிந்தனையோட்டத்திற்கு எதிராக, விழிப்புணர்வை மழுங்கடிக்கச் செய்து விடுகின்ற நடவடிக்கையாக அமைந்து விடுகின்றது.

நூற்றாண்டு காலமாக மக்கள் தமது நம் பிக் கைகளை வெளிப்படுத்திவந்த கூத்தின் மூலம் செயல்படுவது அவசியந்தான் ஆனால், பிரச்சனை என்னவென்றால் மரபாந்த கலை வடிவங்களுக்குள் இணைந்துள்ள முடநம்பிக்கைகளும் பிற்போக்கான கருத்துக்களும் இதற்கு இடையூராக நிற்கின்றன.

தேசிய நாடகம் என்பது வடிவம் சார்ந்தது மட்டுமல்ல, படைப்பாக்கத்தின் நோக்கத்தையும். படைப்பாக்கத்தின் மதிப்பீட்டையும் சார்ந்தது. இதற்கு தேசியத்தின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வரலாற்று நிதியாக அழுமாக விளங்கிக் கொள்வதோடு, எதிர்காலம் பற்றிய தீர்க்கமான பார்வையும் இருக்க வேண்டும். எமது அரங்கு எப்பொழுது மக்களது வாழ்வை ஆழமாகப் பார்க்கத் தொடங்குகிறதோ, எப்பொழுது மக்களுக்காக தன்னை அப்பணிக்கிறதோ அப்போது தேசியத் தன்மை என்பது எய்தப்பெறும்.

எமது பாரம்பரிய நாடகங்கள் மேலைத்தேச நாடகங்களிலிருந்து வேறுபட்டவையாக இருக்கலாம். ஆனால், நிகழ்கால அனுபவங்களுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு எந்தளவிற்குத் துணைபுரிகின்றன என்ற கேள்வியை எழுப்பதல் இங்கு அவசியமாகிறது. ஏனெனில், பாரம்பரிய அரங்கு தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போரில் தர்மம் வெற்றி கொள்வதாக எரிமையாக சித்தரிக்கிறது. அது ஒவ்வொரு பாத்திரம் தனித்த ஒரு பண்புடையதாக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கும். இராமன் தர்மத்தின் பாத்திரம். இராமன் இராவணனை வெற்றி கொள்கிறான். ஒழுக்கப் பண்பை வலியுறுத்துவதாக பாரம்பரிய அரங்கு விளங்குகிறது.

ஆனால். தற்கால அனுபவமோ சிக்கலானது தனித்த ஒரு மனிதப் பண்பெண்பது இருப்பதில்லை. தனித்த மனிதனே உள்ளன. அவன் வேறு நபர்களுடன் தொடர்பு கொள்கிறான். ஒருவன் பல்வேறு மனிதர்களிடமும் தொடர்பு கொள்ளும்போது பல்வேறு தன்மையுடையவனாக இருக்கிறான் அவனுக்கு வீட்டு

முகம் தேந் முகம், அலூவலக முகம் கவுப்பி முறைகள் இருப்பதை தேவியாகவே கண்ணாலும்.

வெளில் இருந்துயிரோடு சீக்கலான அலூபவுத்தை உள்ளூடான அசும்புதையை வழங்கியிருக்கிறார்த்துப்பாடுகள் எவ்வாறு கொள்ள வழக்கு ஏன்று கொள்வதையும். ஓய்யுப் கூட்டுப்பாடு அளிக்கை அலூபவுத் தையை சார்ந்த நம்பிக்கையை இருப்பதையும் தாங்கள் மன்றங்களாவேண்டும். எனவே, முறையைக் கண்பார்த்து வெளிப்படுத்த அமைப்பு நீதியாகவும், ஆதம் நீதியாகவும் வெற்றிக்கூடிய பார்ப்பிய சுரச்சைகளை வல்வாரு பொருத்தும்கூடியதாகப் பயன்படுத்தினால்கூட என்ற சீக்கலை வழக்கு நன்றாகப்படியாதது.

இன்று, கூத்தாங்கிளன் புத்தங்காக்கம் வெள்ளூப் புதியிருக்கும் கூத்தாங்கிளன். அதனை நல்லமுறைச் சுதாரியாக்குவது; எனி முறைகளை எண்ணால்வளை சீந்தல்களைவுத் துடிப்பாக்கி முன்வைக்க விரும்புவின்றியிருத்து.

பார்ம்பரிய கருங்கிளையைப் புத்தங்காக்கம் வொப்புதென்பது அதனைத் தொல்லமுறை தலைமுறையைக் குழுவாரும் கருவாக, நல்லமுறையில் சீந்தலை மொர்க்கிறார்த்துப்பாடு அலூபவுத்தையைகளாக்கிறது. கூத்தாங்கிளன் புத்தங்காக்கம் புதிய சுற்றுத்தை. அதனைப் பேசுவின்றும் கழுக்க தழுமத்தின் சீந்தலை மாற்றும், எனின் மாற்றும் பற்றியதாகவே இருக்க முடியுமென நம்புகிறோம்.

வெளில், கூத்தாங்குட்டன் தொடர்புதையை கருங்கவியலாமலும் கூவி. குத்துக்கு எழுப்பி நல்லார்த்துஞ்சு கோண்டுவருவதைதோ அமைவு புதிய விஷயக்கியவைகளுடன் கூந்து மாதிரிகளை அறிமுகப்படுத்தி விருவதுபடியிருப்பதை முடிந்து விருவதினையின் அமைவதைப் புதிய அழுகாருமானாலும்.

பார்ம்பரிய சீந்தலைப் போக்குவரத்து போருதோறும், ஏனின் பிரசாரமாக்கலை புதின்துணின்றை முனைவதைம் உணரவுமிகு அலூபவுத்தை வாழும் அமைப்பை, வூற்றாலும் பார்ம்பரிய கருங்காக்கிறது? என்பதை அருங்கிள நிதியாகிற்கிற கூத்தாங்காக்கவைப்பதும். நிகழ்கால அலூபவுத்தைகளை முறையைப்படுத்தும் காத்தியப்பாக்கலைப் பற்றிக் கீழ்த்திருப்பும் செயல்க்கூடா அலூபவுத்தை ஒரு தோப்பாள நல்லமுறையை வெற்றுவதற்கும், கூவியாலும்.

நீதிகாள வழிமுறையும் வீதியாக்காதுகிறது. கூத்தை அடுத்து குழுமத்தின்குட்டன் எங்களைப் பரிசுப்பியிடுத்தி கொள்ளலூ, நட்புத் தொகைகளை விளங்கிக் கொள்ளலுமல்லவது, எங்களைப் போக்காக்ககளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது, எதீர் விஷயங்களை அராய்ந்து இருாராராமுரை அந்த கலாசாரத்துக்கு நகர்த்திக்கொள்வது எவ்வளவுக் கூன் பிற்கால வளர்வில் கொடுக்கும்.

நீதிக் கோயில்களுக்குப் பார்ம்பரிய கூத்தாரும் காங்களில் நீதித்தைப்படு வேண்டும் கொண்டுவருவதை இருக்கும். சீந்த அலூபவுத் தையை நூட்கட்டுவதும் புதிய விஷயங்களைக் கொடுக்கும்.

இனங்களுக்குக்கொண்டு கூத்தையில் நீர்ப்பிள்ளை; அந்தகாலதை

நோக்கால காலத்து சமகால அலூபவுத்தைகளுடன் கொடுப்பதையிடும் கோட்டிப் பில்லையையும், விருந்து செய்வதற்கு வழிகெடுத்துப் போய்விடும் அரசுத் துறை மட்டும் புதியப்படியாக வீரர்வாக்கால கூட்டுவிலிம் முழுச்சுமகம் சாந்த விடப்படுவது.

நீர் : கால் 1

'காலிய நாயகன்'

திருப்பாடுகளின்

நாடகம்

திருவாறுக் கண்ணால் இயக்கவர் இயுபினியிருக்குமிகு கூத்தாங்கிளன் தையியாக்கலை விரும்புவின்றியிருத்துவதை.

பலும் திருவாறி கால் 2001 முதல் ஆண்டில் விலீஸ்தையிகளின் தலைகாலங்களில் எப்ரல் 5,6,7,8 ஆகிய நிதிகளில் பூற்று தட்சையைக் கல்லு அராய்வு மேட்டுவெற்றுப்படுத்த அலூபவுத்தையைப் பெற்று 'காலிய நாயகன்' திருப்பாடுகளில் கார்ட் மீன்ஸ்ட்ரீ, இவ்வாண்டு மார்க் 30,31 எப்ரல் 1,2,3 ஆகிய நாட்களில் வெண்டு அரங்கில் 200 இந்தும் பேர்ப்பட்ட காலாற்களின் ஒருங்கிணங்கப்பட்டு, பிரமாண்டமான தயாரிப்பாக மேவுபெற்றுவர்ட்டு. இதனை 5 நாட்களிலும் மலையாறிக்கூவங்களால் மங்கள் பார்வையிட்டுக் கொண்டார்கள், 3 ஆவது நாளில் இரும்பு கார்டின் இடம் பேர்வையையும் கிடைத் தெரிவித்துக்கூடுதல்.

'காலிய நாயகன்' இடம்பெட்ட காலங்களில் காப்பிள காப்ராளிலும் அங்குள்ள திருமலைக் காவான்றாங்களால் மேட்டுவெற்றுப்படுவதை.

இடம்பெட்ட கால், சூவாந்தூறு பங்கு மக்களைக்கு 'கால்காரி காந்தகடவுள்' என்றும் திருப்பாடுகளில் காட்சி மார்க் 29,30 ஆகிய நிதிகளில் நாவாந்தூறு புதிய விஷயங்கள் அர்ஜன் ஆயை முறையில் கொண்டுப்பட்டது.



நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி: சில அவதானிய்புகள்

கலாபூஷணம் மூல்லையணி

இலங்கை 1948 இல் சுதந்திர மடைந் தபோதும் 1956 ஆம் ஆண்டினையொட்டிய காலப்பகுதியிலேயே மக்கள் மயப்படுத்தப்பட்டது தேசியளூச்சி ஏற்பட்டது. இதுவரை காலமும் நாட்டுக்கூத்துக்கள் கல்வி அறிவுகுறைந்த சாதாரண மக்களாலேயே பேணப்பட்டு வந்துள்ளது. தேசிய எழுச்சியின் அங்கமாகக் கற்றறிந்த புத்திஜீவிகளும் தமது கலைப் பாரம்பரியங்கள்பால் தம் கவனத்தைச் செலுத்தினர். சிங்களப் புத்திஜீவிகள் நாட்டுக்கூத்தினைப் பேணுவதிலும் அவற்றைச் சருங்கிய முறையில் நகரமாந்தர்க்கு அறிமுகப் படுத்துவதிலும் ஈடுபட்டனர். இதன் தாக்கம் தமிழிலும் உணரப்பட்டது. பேராசிரியர் ச.வித்தியானந்தன் முதலானோர் தமிழ் நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி தொடர்பில் சிந்தித்துச் செயலாற்றினர்.

நாட்டுக் கூத் து தமிழ் மக்களின் தேசியச் சொத்தாகும். சர்வதேச ரீதியில் இடம்பெறும் விழாவொன்றிற்கு தமிழீழ நாடகம் ஒன்றைக் கொண்டு செல்ல நேரிட்டால் நாட்டுக்கூத்தினைத்தான் கொண்டு செல்லவேண்டும். பின்னர் எமது நாட்டில் புகுந்த பார்சி தியேட்டர் மரபில் வந்த இசைநாடகம், ஐரோப்பியர் மரபில் வந்த மேடைநாடகம், திரைப்படங்கள் என்பவற்றின் பாதிப்பால் நாட்டுக்கூத்துக்கள் நாகரீகமற்ற கலை

வடிவம் எனக் கருதப்பட்டது. உயர் மட்டத்தினர் இவற்றைப் புகக்கணித்த போதும் கிராமப்புறமுக்கள் இவற்றைப் பேணிவுந்தனர். கல்வி அறிவுகுறைந்த மக்களால் பேணப்பட்ட இக்கலை வடிவம் தூசுபடிந்து காணப்பட்டது. நாட்டுக்கூத்துப் பிரதிகள் வழுக்கள் நிறைந்தனவாகக் காணப்பட்டன. பல சமயங்களில் பாடலிசைகூட அபசரம் தட்டத்தொடர்கியது. ஆட்டத்தில்கூட தாள் அமைதி பிச்சி இருந்தது. ஆட்டத் தில் அதிக கவனம் செலுத்தியதால் நடிப்பு புகக்கணிக்கப் பட்டது.

நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி இயக்கத்தின் பயனாக இக்கலை நான்கு நிலைகளில் பேணப்பட்டது.

1. நாட்டுக்கூத்தின் மூலவடிவத்தை அப்படியே பேணிப் பாதுகாத்தல்.
2. தற் காலச் சூழ்நிலைக் கேற்ப கூத்துக்கூத்தின் மூலவடிவத்தை அப்படியே பேணப்பட்டது.
3. நாட்டுக்கூத்துப் பாணியில் வரலாற்றுப் பாரம்பரியங்களை உள்ளடக்கிய புதிய கூத் துக் களை எழுதித் தயாரித்தல்.
4. சமூக உள்ளடக்கத்தையுடைய நாட்டுக்கூத்துக்களை எழுதி மேடை யேற்றல்.

நாட்டுக்கூத்துக்கள் மூலவடிவம்

கிழக் குப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த பாலசுகுமார் அவர்கள் நாட்டுக் கூத்தின் மூல வடிவத்தை இனங்கண்டு அதனைப்

பேணிப் பாதுகாக்கவேண்டும் எனக் கருதுகின்றார். இந்த ரீதியில் அவரின் முயற்சி பாராட்டிற்குரியது.

“கூத் தைத் திரும் பவும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது முடியாத காரியம். ஏனென்றால் அது ஒரு காலக்கட்டத்திற்குரிய வாழ்க்கையோடும், பொருளாதார அமைப்போடும், பண்பாட்டோடும் சேர்ந்தாக இருந்தது. இன்று நிலைமைகள் மாறிவிட்டன. மாறியினில் பழைய நிலைக்குக் கொண்டுவருவதென்பது கடைசி வரைக்கும் நடக்காத காரியம்” என்கிறார் பேராசிரியர் மௌனகுரு.

பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இளமைக்காலந் தொடக்கம் மட்டக் களப்பு நாட்டுக் கூத் தில் ஊறித்தினைத்தவர். நாட்டுக்கூத்துத் துறையில் பல ஆராய்ச்சிகளைச் செய்தவர். நாட்டுக்கூத்தின் மூலவடிவத்தைக் கண்டுபிடிப்பது அவரால் நிச்சயமாக முடியும். அவர் மன்மைவத்தால் மட்க்களப்பு நாட்டுக்கூத்தின் பழைய நிலையை எமக்குக் காட்டமுடியும்.

மூல்லைமோடிக் கூத்தின் பழைய வடிவத்தை மூல்லைத்தீவிலுள்ள கோவலன் கூத்தில் இன்றும் காணமுடியும். இதே பாணியில் புதிய கூத்துக்களும் ஆக்கப்பட்டுள்ளன. அருணா செல்லத்துரை இதனை கொழும்பில் மேடையேற்றியுள்ளார்.

மன்னாரிலும் நாட்டுக்கூத்துக்களைக் காணலாம்.

நாட்டுக்கூத்தினை முதன் முறையாகப் பார்க்க விரும்புவோருக்கு அதன் பழைய வடிவத்தையே காட்ட வேண்டும். இது மிகவும் அவசியமான பணியாகும்.

இன்று பல்வேறு நோக்குட

னும் தேவைக் கேற்பவும் மேடை யேற்றப்படுவை நாட்டுக்கூத்தின் அடியாகப் பிறந்த நாடகங்களே.

கூத் தீவுடைய அழகைலச் செம்மைப்படுத்திய நாடகங்கள்

பேராசிரியர் ச. வித்தியா னந்தன், பேராசிரியர் மௌனகுரு முதலானோர் மேடையேற்றும் நாட்டுக்கூத்துக்கள் பெரும்பாலும் இந்த வகையைச் சார்ந்தவை.

இவற்றின் பண்புகள்

1. வட்டக் களரிக்குப் பதிலாகப் படச்சட்டமேடையைப் பயன்படுத்தல்.
2. பாட்டிற்கும் ஆட்டத்திற்கும் மாத்திரமன்றி நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தல்.
3. ஒன்பது மனித்தியாலக் கூத்தினை ஒன்றரை அல்லது இரண்டு மனி நேரத்திற்குச் சுருக்குதல்.
4. பாட்டின் இசையமைதி ஆட்டமுறைகளில் கவனம் செலுத்துதல்.
5. மத்தள அடிபாட்டை மேவாது இருக்கும் வகையில் கட்டுப்படுத்தல்.
6. சில சந்தர்ப்பங்களில் நாடகப்பணியில் பாத்திரங்கள் கதிரையில் அமர்வதும் உண்டு.

பாரம்பரிய வரலாற்றுக் கதைகளை உள்ளடக்கமாகக் கொண்ட புதிய கூத்துக்கள்

‘வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஓப்பாரி’ என்னும் நாட்டார் கதைப்பாடல் ஒன்று வன்னிப்பிரதேசத்தில் நிலவுகின்றது. இதனை ஆதாரமாகக் கொண்டு ‘வேழம்படுத்த வீராங்கனை’ என்னும் மூல்லை மோடிக்கூத்தினை எழுதியுள்ளார் அரியான பொய்கை அவர்கள்.

பழைய வடிவிலான கோவலன் கூத்துப்பாணியில் வட்டக்களாரியில் ஆடப்பட்டது. அருணா செல்லத்துரை இதனைக் கொழும்பில் தயாரித்துள்ளார். ஒளிப்பேழையாகவும் வெளியிட்டுள்ளார்.

திரு செல்லையா மெற்றாஸ் மயில் இக்கூத்தினைப் பல இடங்களில் பட்ச்சட்ட மேடையில் அரங்கேற்றியுள்ளார். யாழ்ப்பாணக் கூத்திலுள்ள சில ஆட்டமுறைகளை மூல்லை மோடிக் கூத்திலுள்ள புகுத்தியதன்மூலம் மூல்லை மோடிக்கூத்தினை அவர் குழுப்பியுள்ளார் என்றே தோன்றுகின்றது.

மூல்லைமணியின் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்து வன்னியிலும் யாழ் ப் பாணத் திலும் பலமுறை மேடையேற்றப்பட்டுள்ளது. இதுவும் மூல்லை மோடியில் அமைந்ததே. இதே கூத்தை என்.எஸ். மணியம் வித்தியானந்தன் பாணியில் தயாரித்துள்ளார்.

சமூக உள்ளடக்கத் தையடைய கூத்துக்கள்

மெளனகுருவின் ‘சங்காரம்’ வடமோடியிலுள்ள ஆட்டமுறைகளுடைய குறியீட்டுப் பாங்கான கூத்தாகும். வர்க்க அரக்கன், சாதி அரக்கன், இன அரக்கன், நிற அரக்கன், என்போரைச் சங்காரம் செய்வதாக இக்கூத்து அமைகிறது. அருள் செல்வநாயகத்தின் ஏரமுனை வேலன் மட்க்களைப் பங்களின் விவசாய வாழ்க்கையை அடிப்படை யாகக் கொண்டது.

“இதிகாச புராணங்களில் இருந்த கூத்தை போடியார், போடியார் மனைவி, வாத்தியார், மாணவர்கள் ஆடுவதாக அமைத் திருப் பது

பகிடியாகவே நோக்கப்படுகின்றது. இதிகாச புராணங்களைக் கூத்தில் பார்த்துப் பழக்கப் பட்டவர்களுக்கு அதில் சமூகக் கதைகளைப் பார்க்கும்போது ஒரு பொருந்தாமை வரப்பார் க் கிறது. “விபுலானந்தர் பாத்திரம் கூத்தாடினால் எங்களுக்குச் சங்கடமாயிருக்கும்” என் கிறார் மௌனங்குரு. இவரது கருத்தின்படி சமூகக் கதைகள் கூத்திற் குடகுந்ததல்ல. குறியீட்டுப் பாங்கான புதுமுறை நாடகங்களில் கூத்தின் ஆட்டமுறைகள் பாட்டு என்பன பயன்படுத்தப்படலாம் என்பதாகும்.

வடமோடிக்கூத்து: (பழையவடிவம்)

இக்கூத்து மட்டக்களப்பில் வட்டக் களாரியில் ஆடப்படும் கதைப் போக்கு, ஆடல் வகை, தாளக்கட்டு, உடையனியும் முறை என்பவற்றால் தென் மோடியிலிருந்து வேறுபடும். வடமோடிக் கூத்துக்கள் பெரும்பாலும் போர்செய்து வெற்றி பெறுவனவாக இருக்கின்றன. வீரம், கோபம், அழுகை முதலான கலைகள் விரவி வரும்.

வடமோடியில் வரும் பிரதான பாத்திரங்கள் கரப்பு உடுப்பையே அணிவார். இதனை மூல்லைத்தீவில் வில் லுடுப்பு என்று அழைப்பார். வடமோடி அரசருடைய முடி கெருடம் (கிரீடம்) என அழைக்கப்படும். இது மரத்தில் கோதி அமைக்கப்படுவது மிகவும் பாரமானது. தடிப் பான வேலைப்பாடுகள் அமைந்த நெஞ்சுப் பட்டி அணிந்திருப்பார்.

வடமோடியார் தம் விருத்தங்களை அதிகம் நீட்டி இசைக்காது படிப்பார். வசனங்களும் சாதாரணமாகவே பேசப்படுகின்றன. வடமோடியில்

கூத்தர் ஒரு பாட்டைப் படித்தால். பக் கப் பாட்டுக் காரரும் அதனை முழுமையாகப் படிப்பார். வடமோடியார் தம்வரவு ஆட்டம் பாட்டு என்பவற்றை முடித்துக்கொண்டு களாரியைவிட்டுப் போகவேண்டிய நேரம் வந்ததும் ஒரு துரிதமான ஆட்டத் தை ஆடுதல் நியதியாகும். பொதுவாக வடமோடி ஆட்டங்கள் தென் மோடியைவிட நுணுக்கமும் கடினமும் குறைந்ததாக இருக்கும்.

வடமோடியில் அவரது ஆட்டமுறைகளை அவர்களது கரப்பு உடுப்புக்கள் கட்டுப்படுத்துகின்றன.

இன்று வடமோடிக் கூத்து என் னும் பெயரில் பல வேறு தேவைகளுக்காக கூத்துக்கள் படச்சட்ட மேடையில் ஆடப்படுகின்றன. பாடசாலைப் பிள்ளைகள் தமிழ்த்தினப் போட்டிக் கென ஆடுகின்றார்கள். பாரமான கிரீடமோ கரப்பு உடுப்போ அணிவதில் ஈ. காட் போட் மட்டையால் கிரீடம் அணிகின்றனர். உடுப்புக்கள் பட்டுத் துணியாலானவை. இதனால் இவர்களுது ஆட்டமுறை களில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பாரங்குறைந்த கிரீடத்தையும் மெல்லிய பட்டியினாலான உடைகளையும் அணிவதால் இவர்களது ஆட்டங்கள் தென் மோடியை ஒத்து விறுவிறுப் பானவையாக அமைந்து விடுகின்றன. துரிதமான முறையில் தொங்கி ஆடி நடுவர்களைக் கவர்ந்து முதலிடத் தையும் பெற்றுவிடுகின்றனர். பாவும் நடுவர்கள் வடமோடியின் ஆட்டமுறைகளைச் சரியாக அறியாததால் கூடிய புள்ளிகளை வழங்கிவிடுகின்றனர்.

மெளனகுருவின் ‘இராவணே சன்’ வடமோடிக் கூத்தன்று. வடமோடி ஆட்ட முறைகளையுடைய நாடகம் ஆகும். கம்பராமாயானப் பாடல் களைப் பயன்படுத்திப் புதுமுறையில் ஒரு கூத்தை உருவாக்கியுள்ளார்.

மறுமலர்ச்சி, மாறிவரும் சமூக அமைப்பு என்பவற்றைக் காரணம் காட்டி நாட்டுக்கூத்தின் மூலவடிவத் தைச் சிதைப்பது ஏற்றுக்கொள்கூடியது அன்று. சில கூத்துக்களை யேனும் பழையவடிவில் பேணிப் பாதுகாக்க வேண் டியது எம் கடமையாகும். ④

நாடகப் பயிலகம் 11ஆவது மிரிவின் ஆரம்பம்

திருமுறைக் கலாமன்றத்தால் 1992 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நாடகப் பயிலகத்தின் இவ்வாண்டுக்கான 11 ஆவது புதிய மிரிவு இவ்வாண்டு பெய்ரவரி மாதம் 02 திகதி மாலை 4.30 மணி அளவில் மன்ற அரங்கில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பயிற்சி நெரிக்கு புதிதாக விளைவிடித்த மாணவர்களும், மன்ற அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த செயல் திறன் அரங்க இயக்க இயக்குனர் தே.தேவானந்த் அவர்களும் ஆசியுரையினை அருள் திரு. அ. ஜெயசேகரம் அடிகளாரும் வழங்கினார்கள்.

புதிய பயிற்சி நெரிகள் அனைத்தும் 07.02.2004 சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி சனி, ஞாயிறு தினங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பயிற்சி நெறி ஒரு வருடத்தைக் கொண்டதாகும்.

யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு – 6

யாழ்ப்பாணக் கத்தோலிக்க கூத்து மரபானது காலத்துக்குக் காலம் ஏற்பட்ட மாற்றவிளைவுகளை உள்வாங்கியும், எதிர்த்து நின்றும், தனது மரபு வழிவந்த அடிப்படைப்பண்புகள் கெடாவண்ணம் நகர்ந்து வந்தமையை கடந்த அத்தியாயங்களில் நோக்கினோம். அவ்வாறே தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோற்றுவித்த எழுச்சியும், தொடர்ந்து வளர்ச்சியடைந்த தமிழ்ச் சினிமாவும், தமிழ்நாட்டு அரங்கில் ஏற்படுத்திய தாக்கம் ஈழத்தின் தமிழ் அரங்கிலும் ஏற்பட்டதனை யாவரும் அறிவர். அந்தத் தாக்கம் யாழ்ப்பாணக் கூத்து மரபில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது விடினும் கணிசமான விளைவுகளை குறிப்பாகச் சில பிரதேசங்களில் ஏற்படுத்தியிட்டாது எனலாம். அதுபற்றி இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.

திராவிட இயக்க அரங்க முயற்சிகளும், தமிழ்ச் சினிமாவும் கூத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்

தமிழ் நாட்டில் நாற்பதுகளில் எழுச்சி பெற்ற திராவிட இயக்கம், அரங்ககேயே தனது பிரதானமான ஆயுதமாகக் கொண்டு செயற்பட்டது. பிராமணியம், சாதிய ஒடுக் குழறை, பெண் அடிமைத் தனம் போன்றவற்றிற்கெதிராக அவ்வமைப்பு மேற்கொண்ட தீவிர எதிர்ப்பும், பிரச்சார நடவடிக்கைகளும் அரங்கில் புது இரத்தத்தைப் பாய்ச்ச வைத்தன. அதிலும் சிறப்பாக அறிஞர் அண்ணாத்துரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகிய பின்னர் அந்த அமைப்பு தனது அரசியல் ஆயுதமாகவும், சமூக சீர்திருத்தக் கருவியாகவும் அரங்ககையும், தொடர்ந்து வளர்ச்சி பெற்ற சினிமாவையும் “கூத்தாடிக் கட்சி தி.மு.க” என்ற கூறுப்புமொவக்குப் பயணப்படுத்திக் கொண்டது. இது பற்றிப் பேராசிரியர் சிவத்துமிபி பின்வருமாறு கூறுகின்றார். “திராவிட இயக்கத்தின் முகிழிப்பானது அரசியல் சார்புள்ள தமிழ் அரங்கில் தன் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. இவ்வியக்கமானது தேசியத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக தமிழ் நாட்டையும் தமிழ்க் கலாசாரத்தையும் புனிதப்படுத்துவதற்கே குரல் கொடுத்தது. 1950 அளவில் தமிழ் அரங்கானது (அதனுடைய இயற்கையான வெளிப்பாடான

தமிழ்ச் சினிமாவுடன்) தி.மு.க வினாதும் அதன் இலட்சியத்துக்குமான பிரச்சார ஆயுதமாக உருப்பெற்றது. உண்மையிலேயே சினிமாவுடனும் அரங்குடனும் தி.மு.கவின் மிக நெருங்கிய தொடர்பானது அதனை ஒரு கூத்தாடிக்கட்சி என தாக்கப்படுமொவுக்கு வைத்து விட்டது.”²⁸

இந்த அரசியல், சமூக சீர்திருத்த எழுச்சியின் வினாத்திறனுடன் உருப்பெற்ற அரங்க இயக்கம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி, ஈழத்திலும் கலை, கலாசார சந்துபொந்துகள் எல்லாவற்றிலும் புகுந்து கொண்டு பிரதான முறைமையாக கொள்ளத்தக்க நீரோட்டமாக மாற்றமடைந்தது. குறிப்பாக அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோரின் புரட்சிகரமான சிந்தனைகளும், அவர்கள் கையாண்ட கவர்ச்சியிக்க மொழிக்கையாள்கையும் தமிழ் நாட்டு மக்களை அவர்கள்மேல் பயித்தியம் கொள்ள வைத்து. குறிப்பாக

- எதுகை மோனையுடன் உரையாடுதல்.
- முச்சுவிடாமால் பேசத்தக்க ஒழுங்கில் வார்த்தைகளை வார்த்தெடுப்பது.
- லொஜிக்கலான வாதவிவாதங்களை தோற்றுவிக்கதல்.
- சிலேடைகள் நாச்சுமரத்தக்க சொற்கோவைகளை பயன்படுத்தல்.
- நீண்ட உரையாடல்கள் அமைத்தல்.
- உணர்சியிக்க சொற்களை கோரவை பண்ணுதல்.

போன்றான பல அம்சங்களும், பிராமணியம், குறிப்பாக வடநாட்டுப் பாரம்பரியத்திற்கு எதிரான, இராமாயண மகாபாரத, எதிர்ப்புச் சிந்தனைகள், மூட நும்பிக்கைகள், பெண் அடிமைத்தனம் என்பவற்றிற்கு எதிரான கதைப்பொருள்கள் என அனைத்தும் இணைந்த ஒரு அரங்கப்பாரம்பரியம் தமிழ் நாட்டை ஆட்கொண்டதைப்போல ஈழத்தையும் ஆட்கொண்டது. இத்தாக்கம் ஏற்ததாழ நாற்பதுகளில் இருந்து எழுபது வரை தீவிரமாக இருந்தது எனலாம்.

இந்த அரங்கப்பின்னணியில் ஈழத்தவர்களும் நாடகங்களை எழுத முற்பட்டனர். அண்ணாத்துரையின் ‘சந்திரோதயம்’, ‘நீதிதேவன் மயக்கம்’. கருணாநிதியின் ‘தாக்குமேடை’ போன்ற பல நாடகங்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்றி ஈழத்திலும் மேடையேற்றப்பட்டன. கருணாநிதி அண்ணாத்துரை போன்றோரின் மேடைப் பேசுக்கைளையே பாடம் செய்து பேசும் ஒரு பாரம்பரியமே உருவாகியது எனலாம். கவர்ச்சிகரமான இந்த அரங்கப்பாச்சலை ஈழத்து கூத்தரங்கும் சந்திக்கவேண்டிய சவாலைக் கொண்டிருந்தது.

தி.மு.க. நாடகங்களால் மட்டுமன்றி, திரைப்படங்களிலும் தமது முத்திரைகளை பிரதிபலித்த காலத்தில், திரைப்படம் என்ற ஊடகம் இங்கு மிகுந்த கவர்ச்சிக்குரியதாக அறிமுகமாகிறது. அக்காலத்திரைப்படங்கள் புராண, வரலாற்று, கற்பனைக் கதைகளை பாடுபொருள்களாக கொண்டவையாக அறிமுகமாகின. இந்தத் திரைப்படக் கவர்ச்சியானது. திரைப்படங்களையே நாடகமாக்கும் ஒரு முனைப்பையும், திரைப்படங்களைப் போன்ற கற்பனைவாத நிலையில் நாடகங்களை மேடையேற்றுதலையும் ஒரு வழக் கமாக கொள்ளுமொவுக்கு படைப்பினரை மாற்றியது. இது பற்றிப் பேராசிரியர் மௌனக்கு பின்வருமாறு கூறுகின்றார் “.....இந்நாடகங்களில் பெரும்பாலானவை சினிமா உத்திகளைக் கையாண்டன. சினிமாவுக்கும் நாடகத்திற்குமிடையேயுள்ள துல்லிய

வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளலையினாலும், நாடகம் பற்றிய ஞானம் இன்மையினாலும், சினிமாவில் கொண்ட அபாத் கவர்ச்சியினாலுமே சினிமாவைப்போல நாடகம் அமையவேண்டும் என இதன் தயாரிப்பாளர்கள் விரும்பினர் சினிமாவின் விறுவிறுப்பை நாடகமும் கொண்டிருக்க வேண்டுமென இவர்கள் என்னினர். புறஜெக்டரைப் பயன்படுத்தி பின்னணியில் காட்சிகளை உண்டாக்குதல் சினிமா தொடங்குமுன் எழுத்துக்கள் திரையில் தெரிவதுபோல் நாடகமேடையின் பின் புறத் தில் போட்டுக் காட்டுதல், பின்னணியில் சினிமாப்பாடல்களை நெக்கோடில் போட்டுவிட்டு அதற்கு வாய்சைத்து ஆடிப்பாடுதல், சினிமாவில் வரும் கதாநாயகன் வில்லன்போல பாவனை செய்து நடித்தல் போன்ற சினிமா அம்சங்கள் இந்நாடகங்களை பிடித்துக் கொண்டன...”²⁹ பேராசிரியரின் இந்தக் கருத்துக்கொப்பு உருவான சினிமாக் கவர்ச்சி புது ஜினிகளால் நிராகரிக்கப்பட்டாலும் சாதாரண மக்கள் அதன் பாதிப்பை உணரமுடியாமல் அள்ளுண்டு சென்றனர் எனலாம்.

இத் தகைய கவர் ச் சிகரமான அரங் கப் போக் கு அதிகம் கிராமப்புறங்களிலேயே ஆதிக்கம் பெற்றிருந்து. எனவே பாரம்பரியக் கூத்துக்கள் கவர்ச்சியற்றதாகச் செல்லத்தக்க அபாயம் காத்திருந்தது. இதனால் சில பிரதேசங்களில் சினிமா நாடகத்திற்கு கூத்து சளைத்தல்ல, என நிருபிக்கவும் அந்நாடகப்போக்குடன் எதிர் நீசல் போட்டு வாழவேண்டிய தேவையையொட்டியும் சில மாற்றங்களை தங்களை அறியாமலே உள்வாங்கிக் கொண்டனர். ஆனால் எல்லாக் கூத்து மரபினரும் இதைபின்பற்றினர் என்று கூறமுடியாது. இவற்றை எதிர்த்து நின்று கூத்தின் மரபைக் கெடுக்காது மரபுகாத்தவர்களும் உள்ளார்கள்.

தி.மு.கவின் எழுச்சியும், சினிமாவின் கவர்ச்சியும் கூத்தரங்கில் பின்வரும் சில மாற்றங்களை தோற்றுவித்ததை ஒரளவு உணரக்கூடியதாகவுள்ளது.

- கதைப்பொருளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
- கூத்தின் ஊட்டு வசனங்கள் அதிகரித்தன.
- அளிக்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டது.

மரபுவழியான புராணக் கதைகளையும், புலசந்தோறம் நூலில் எடுக்கப்பட்ட கதைகளையும், விலிலியம் மற்றும் வரலாற்றுக் கதைகளையும் பாடு பொருளாகக் கொண்ட கூத்து மரபில் மேற்கூறப்பட்ட தாக்கங்களிற்குப்பின் சில பிரதேசக் கூத்துக்களில் புதிய பாடுபொருள்கள் அறிமுகமாகின. தி.மு.க வினால் மேடையேற்றப்பட்ட நாடகங்களை கூத்தாக்கும் முனைப்பும், சினிமாவில் இடையிட்டு வருகின்ற கதைகளை கூத்தாக்குதல் சினிமாக் கதையையே கூத்தாக்குதல் போன்ற எழுச்சிகள் இக்காலத்தின்பின் காணப்பட்டுள்ளன.

உதாரணமாக ‘கண்டியரசன்’ கதை ஈழ்த்துக்குரியதாக இருப்பினும் ‘புதையல்’ என்ற திரைப்படத்தின் இடையில் நாடகமாகவந்த காட்சியைப் பார்த்தன் பின்னரே பாலையூர்ப் பகுதியில் அதுனைக் கூத்தாக யாத்தனர். அல்வாறே ‘கட்டப்பொம்மன்’ நாட்டுக்கூத்து கட்டப்பொம்மன் திரைப்படத்திற்குப் பின்னர் எழுந்தது. அதுபோலவே, கோவலன் சரித்திரம் இங்கு அதிகம் அறிமுகமாகி இருந்தாலும் ‘பூமுகார்’ திரைப்படத்திற்கு பின்னரே ‘முத்தா மாணிக்கமா’ என பாலையூரில் எழுதி ஆடப்பட்டது. இது அங்கு மட்டுமன்றி நாவாந்துறை, குருநகர்,

தீவுகம், பருத்தித்துறை போன்ற பல இடங்களிலும் வழக்கமாக இருந்ததை அறியக்கூடியதாகவுள்ளது. இதற்குப் பின்வரும் நாட்டுக்கூத்துக்களை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.

அம்பிகாபதி	ராஜராஜசோழன்
யூலியஸ் சீசர்	மருதநாட்டு இளவரசி
ராஜகுமாரன்	மர்மக்கொலை
தெய்வந்தி	சகோதரபாசம்
கிளியோபெற்றா	வேளாங்கண்ணி
வீரமாதேவி	துன்பத்தின் பின்
மனோகரா.....	மனோகரா.....

திரைப்படக் கதைகளைத் தழுவி, கற்பனைக் கதைகளைக் கூத்தாக்குகின்ற ஒரு போக்கும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டது. ‘கவிஞர் கண்டகனவு’, ‘அலங்கார ரூபன்’, ‘விஜயமனோகரன்’..... போன்ற சில கூத்துக்களை இவ்வாறு நோக்கலாம்.

மற்றொரு முக்கியமான மாற்றமாக பெருமளவில் பாடல்களையே கொண்டு எழுதப்பட்ட கூத்துக்களில் ஊட்டு வசனங்களின் பயன்பாடு அதிகரித்தமையையும் சுட்டிக்காட்ட முடியும். வெறுமனே பாடல்களுக்கிடையே வரும் சிலவரிகள் என்ற நிலை மாறி சிலகாட்சிகளே வசன உரையாடல்களாக அமையுள்ளது சில நாடகங்களில் இவ்வசனங்களின் பயன்பாடு அதிகரித்தது. உதாரணமாக, காவலூர்க் கவிஞர் ஞா.மா. செல்வராசாவின் ‘ராஜராஜசோழன்’, ‘பண்டார வன்னியன்’. மிக்கோர் சிங்கத்தின் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’... போன்ற கூத்துக்களை கூறலாம். அதுமட்டுமன்றி உரையாடல்களில் ஆங்கிலச் சொற்களைக் பயன்படுத்துதல் செம்மையான மொழியுடன், கிராமிய பேச்சு வழக்கான சொற்களை பயன்படுத்துதல் குறிப்பாக, தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தாலான தென்னிந்திய உச்சரிப்புடைய வசனங்களை பயன்படுத்துதல் என்பல் பிறழ்வுகளை கூத்துக்களுக்குள் அவதானிக்கக் கூடியதாக இருந்தமைக்கு மேற்குறிப்பிட்ட தாக்கங்களே காரணம் எனலாம்.

இவை தவிரவும் தி.மு.க பயன்படுத்திய கவர்ச்சிகிரமான மொழியை கூத்தின் உச்சக்கட்டத்தில் சில நாடக ஆசிரியர்கள் பயன்படுத்தியுள்ளார்கள், குறிப்பாக ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’, ‘மனோகரா’ போன்ற திரைப்பட உரையாடல்களின் தாக்கங்களை இவற்றில் அதிகமாகக் காணலாம். உதாரணமாக, காவலூர் கவிஞர் ஞா.மா. செல்வராசா அவர்களின் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்தின் இறுதிப்பகுதி பின்வருமாறு காணப்படுகின்றது.

“நெருசில் உரங்கொண்ட வீரர்கள் எவ்வாயினும் நேருக்கு நேர் போபுரிக்கு களத்திலே இருவரும் மடிவோம் வாருங்கள். சீ, அந்நியனின் வாள் இந்த வன்னியனுக்கு வேண்டாம்.... இப்போ என்னித்தில் வேல் இல்லை வாள் இல்லை, வெடிக்கும் குண்டுகளில்லை, வீரம் செறிந்த கரங்களுண்டு தீர்மயிகுந்த புஜங்களுண்டு ஓர்ம் படைத்த மார்புண்டு, வாருங்கள் போரிலே மாள்வோம்”..... எனத் தொடங்கும் வசனம் மீண்டும் தொடர்கின்றது. “ஆ.....வற்றாத பாலாறு

நெனியும் வண்ணித் திருநாடே, நான்பிறந்த கண்ணித் தமிழ்வீடே! உன் அரவணையில் இருந்து வீரமகன் விலகப்போகிறான்..... என்னைப் பெற்றவளே நற்றவளே எனக்குப் பேரிட்ட கொற்றவளே உனது காதிலே தொக்கும் குண்டலத்தை, கழுத்திலே நிறைந்த மணியாரத்தை கையிலே மலிந்த வணையங்களை காலிலே குவிந்த சிலம்புகளை இனி எப்போ கல்தீர்க் காணப்போகிறேன்.....’³⁰

எனத் தொடருகின்ற வசனம் இரண்டு பக்கங்களுக்கு நீஞ்கின்றது. இது கூத்து மரபிற்கு புதியது.

அது மட்டுமென்றி சினிமாவினுடைய கதை இயல்பை பார்த்து கூத்தின் கதைப்பின் னலில் மாற்றத்தை ஏற்றுக் கொண்ட கூத்துகளையும் இக்காலப்பகுதியில் காணலாம். கூத்திற்கென ஒரு மரபுதீயான கட்டமைப்பு உண்டு அது; காப்பு, தோடையம், பாயிரம் (புலசந்தோர்), கட்டியன் வரவு..... என வழங்கும் கட்டமைப்பு மாறி கதையுடன் ஆரம்பிக்கும் கூத்துக்கள் பலவும் சினிமாவின் தாக்கத்திற்குட்பட்டே அவ்வாறு பிறழ்வு பட்டிருக்க வேண்டுமென எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு ‘மனம்போல் மாங்கல்யம்’, ‘கண்டி அரசன்’..... போன்ற பல கூத்துக்களை உதாரணமாகக் கூறலாம். திரைப்படத்தைப் பின்பற்றி அதே கதைக்கட்டமைப்பைப் பாவித்த கூத்துக்களும்ள்ளன உதாரணமாக, மிக்கோர்சிங்கம் புலவரால் எழுதப்பட்ட ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாட்டுக்கூத்தில் திரைப்படத்தின் சாயலை அப்படியே காணலாம். அக்கூத்து திரைப்படத்தினைப்போலவே கோவிலில் கட்டப்பொம்மன், ஜூக்கம்மா வேண்டுதல்செய்யும் காட்சியுடன் ஆரம்பிக்கின்றது..... அது மட்டுமென்றி திரைப்படத்தில் வெள்ளைத்தேவனை போருக்குப் போகாது தடுக்கும் வெள்ளையம்மாவின் பாடல்களில் அதே கருத்துக்களே தொனித்து நிற்கின்றன.

“போகாதே போகாதே மன்னா - நானும்

பொல்லாத கனவு கண்டேன்.

குழல் அவிழ்ந்து விழுவும் கண்டேன் - ஜயோ

கொண்டை மலர் வாடக்கண்டேன்.

குளிக்க மஞ்சள் அரைத்தேன் அத்தான் - அது

கொம்பன் கரியாச்சத்ததான்.....’³¹

எனத் தொடருகின்ற பாடல் வரிகள். கூத்தின் முடிவு திரைப்படத்தைப் போலவே வீராவேசத்துடன் கட்டப்பொம்மன் உரையாடும் காட்சி போன்ற பலவற்றையும் உதாரணமாக நோக்கலாம்.

(தொடரும்)

த. பிரபாகரன் 3 நாடகங்கள்

‘அம்பலம்’ சஞ்சிகையில் வளர்ச்சி நிதிக்காக த.பிரபாகரனின் நெறியாள்கையில் உருவான யாழ்ப்பாணத்தின் சமகாலத்தை வெளிப்படுத்திய ‘மண் மூடும் சுவடுகள் ’ ‘கபாடம் திறமின்’ ‘மேன் மக்கள்’ ஆகிய மூன்று நாடகங்கள் கடந்த 7.11.2004 ஞாயிற்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் 3 நேரக் காட்சிகளாக மேடையேற்றப்பட்டது.

பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும், கலைஞர் கெளரவிப்பும் இவ்வருடம் ஜூலை மாதம் 16,17,18 ஆகிய திகதிகளில் நல்லுரில் அமைந்துள்ள

தூர்க்கா மணி மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்று நாள் நிகழ்வுகளின்போதும், பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாண்டியில் முற்பகுதியில் நடத்தப்பட்ட நாட்டுக்கூத்து, இசைநாடகம், வாத்தியம், கிராமியப் பாடல்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சாந்திதழ், பதக்கம், விருதுகள், வழங்கப்பட்டுடன், முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற நாட்டுக்கூத்து, மற்றும் இசைநாடகங்களும் மேடையேற்றப்பட்டன. இத்துடன் நாட்டுக்கூத்து, இசைநாடகம், ஓப்பனை, ஆர்மோனியம், வில்லுப்பாட்டு, சிறப்பம் உட்பட்ட கலைகளில் சிறந்த விளங்கும் 15 இறகும் அதிகமான கலைஞர்கள், மகுடம் சூடப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டு, மாலை அணிவித்து ‘மரபுக் கலைச் சுடர்’ என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதி நான்றூ கிராமியக் கலைகள் ஊர்வலமும் இடம்பெற்றது.

திருமறைக் கலாமன்றத்தின் இசைநாடக விழா

சமூத்தின் அரங்க வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகி, அரங்கப் பாரம்பரியத்துடன் சங்கமித்து, எமது தனித்துவமான மரபாக முகிழ்ந்தெழுந்த ‘இசைநாடகம்’ (ஸ்பெஷல் நாடகம்) இன்று எமது மரபுக் கலை வடிவமாக நோக்கப்பட்ட போதிலும் அது தன் மரபிழந்து, நலிந்து வருகின்றது. இதனை மீளவும் புத்துயிருடன் எழுப்பும் ஒரு முயற்சியின் விழிப்புணர்வச் செயற்பாடாக திருமறைக் கலாமன்றத்தால் கடந்த ஜூலை மாதம் 02ஆம், 03ஆம், 04ஆம் திகதிகளில் ‘இசைநாடக விழா’ நடத்தப்பட்டது.

இதன் போது மூன்று நாட்களிலும் மாலையில் திருமறைக் கலாமன்ற அரங்கில் வெல்வேறு வகையில் அமைந்த இசைநாடகங்கள் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசக் கலைஞர்களாலும் மேடையேற்றப்பட்டது. அத்தோடு முத்த இசை நாடகக் கலைஞர்கள் பலர் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதி இரு நாட்களிலும் பகல் பொழுதில் யாழ் மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் இசை நாடகம் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கருத்தரங்களும் இடம்பெற்றது. இதனை துறை சார்ந்த புலமையாளர்கள் வழங்கியிருந்தார்கள். இவ் இசைநாடக விழா இசைநாடகத்திற்கு புத்தெழுச்சியை ஏற்படுத்திய ஒன்றாக அமைந்திருந்தது.

‘இசை நாடக விழா’ வில் வாசிக்கப்பட ஆய்வுக் கட்டுரைகளை தாங்கி ‘ஆற்றுகை’ யின் அடுத்த இதழ் விரைவில் வெளிவரவுள்ளது.

மலையகத் தமிழ்ப் பண்பாட்டில் அர்ச்சனன் தபச

அ. ஜெகன்தாசன்

மக்களின் உணர்வுகளோடு கலைகள் வாழ்கின்றபோதுதான் மக்கள் சமுதாயம் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும். வாழும் கலைகள் என்று மக்களால் இன்றுவரை ஆற்றப்பட்டு வருகின்ற அத்தனை கலைகளும் மனித வாழ்க்கையின் மாற்றங்களுக்கு மக்தான வகையில் பங்காற்றியுள்ளன. இவ்வாறான கலைகள் யாவுமே கிராமிய கலைகள் என்கின்ற ஒரு நிலையிலிருந்தே வளர்த்தெடுக்கப் பட்டவை என்பது வெளிப்படையானது.

இந்தியாவில் தமிழ்நாட்டுக் கிராமங்களில் வளர்ந்து பின்னர் இலங்கையிலே கடந்த நூற்று என்பது வருடங்களுக்கு மேலாக மத்திய மலைநாட்டில் இன்றுவரை உள்ளதமாக வழங்கி வருகின்ற கலைகளான காமன் கூத்து, அர்ச்சனன் தபச, பொன்னர் சங்கர், லவகுசா, குறவஞ்சி என்பன விதந்து குறிப்பிடத்தக்க கலைகளாகும். இம்மலையக கலைகளுள் அர்ச்சனன் தபச கூத்து நாடகம் பற்றி அறிந்து கொள்வோம்.

இலக்கியத்தில் அர்ச்சனன் தபச

இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்திலே பஞ்ச பாண்டவர்களில் ஒருவராக சித்தரிக்கப்படுவனே அர்ச்சனன் ஆவான். இந்த மகாபாரதக் கதையிலே வருகிற பாண்டவர்கள், கெளரவர்கள் ஆகியோருக்கிடையே இராச்சிய போட்டியின் காரணமாக வஞ்சகத்தால் பாண்டவர்களின் இராச்சியத்தை பறிக்கிறார்கள் கெளரவர்கள். பாண்டவர்களை பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஒருவருடம் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் வகையிலும் தண்டனை அளித்து வனவாசம் அனுப்புகின்றனர். பஞ்ச பாண்டவர்களின் “வில்லில் சிறந்தவன் விஜயன்” எனப் புகழப்படுவன் அர்ச்சனன் ஆவான். கெளரவர்களால் அவமானப்பட்ட பாண்டவர்களில் தருமனைத் தவிர ஏனைய நால்வரும், துரோபதையும் கெளரவர்களின் கொட்டத்தை உடனே அடக்க வேண்டுமெனத் தூடிக்கின்றனர். தருமனோ கெளரவர்களின் ஆட்பலம், படைபலம் என்பவற்றை கணக்கில் கொண்டு தக்க நேரத்திற்குக் காத்திருக்குமாறு கூறுகின்றான். வனத்திலே வாழ்ந்து வரும் இவர்களை ஒரு நாள் வியாச முனிவர் சந்தித்து குறைகளை கேட்கின்றார். பின்னர் அர்ச்சனனுக்கு “பிரதிஸ்மிருதி” எனும் மந்திரத்தை உபதேசித்து பின் சிவனிடமிருந்து பாசபதாஸ்திரத்தை பெறுவதற்கு ஆலோசனை கூறி இது

கெளரவர்களுடனான போரிலே மிகவும் முக்கிய இடம் வகிக்கும் என்பதையும் கூறுகின்றார். இந்த ஆலோசனையால் மகிழ்ந்த பாண்டவர்கள், அர்ச்சனனை வாழ்த்தி தவம் இயற்றி பாசபாஸ்திரத்தை சிவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு அனுப்புகின்றனர்.

தவம் இயற்றுவதற்கு செல்லுகின்ற அர்ச்சனன் அடர்ந்த பல வனங்களைக் கடந்து சென்று இமாலயத்தை அடைந்து திருவைந்தெழுத்தை ஒதி, திருநீற்றை பூசி கால் கட்டை விரலில் நின்று கொண்டு ஒற்றைக்காலில் தவம் செய்கிறான். இவனுக்கு அருள் செய்வதற்கு சித்தம் கொண்ட சிவன் வேடன் உருவில் வந்து அருள்செய்து பாசபத அஸ்திரத்தை அர்ச்சனனுக்கு வழங்குகிறான்.

இந்த பாசபத அஸ்திரத்தை பெறுவதற்காக பல வனங்களைக் கடந்து செல்கிறபோது அவனது மனைறுத்தைக் கோதிக்கும் பொருட்டு இந்திரன் முதலிய தேவர்களும், கிருஸ்னபரமாத்மாவும் இந்திரனால் அனுப்பப்பட்ட ஊர்வரி, இரும்பை போன்றவர்களும் மாறுவேடமிட்டு குறுக்கிடுகின்றனர். இவற்றையெல்லாம் வென்று இறுதியில் அர்ச்சனன் பாசபத அஸ்திரத்தை பெறுவதாககவே மகாபாரதத்தில் ‘வனப்பரவத்தில்’ இக்கதை அமைந்துள்ளது. இவற்றில் சிவனிடம் பாசபத அஸ்திரத்தைப் பெறுவது வரையான கதையே நாம் “அர்ச்சனன் தபச” என்னும் கூத்து நாடகமாகப் பார்க்கின்றோம்.

கூத்துக்கலையில் அர்ச்சனன் தபச

மகாபாரதக் கதையின் ஒரு பகுதியாக வருகின்ற இந்த அர்ச்சனன் பாசபதம் பெறும் பகுதியானது - இந்தியாவிலே காலங்காலமாக மக்கள் மத்தியில் கதை வடிவில் (செவிவாயிலாக) இதிகாசங்களின் கதை வரலாறு பயின்று வரும் வேளையிலே தமிழ் நாட்டிலும் இவற்றின் செல்வாக்கு பரம்பிய காலகட்டத்தில் கோயில்களில் நாடகக் கலையாக நீண்ட இரவுகளில் செய்யப்படும் கூத்து வடிவமாக மக்கள் மத்தியில் கலை வடிவம் பெற்றது. தென்னிந்திய தமிழ் நாட்டு மக்களின் கலைசெல்வங்களில் கூத்துக் கலையானது அம்மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போனது. தெருக் கூத்தாகவும் நீண்ட இரவுகளில் கொட்டகைகளில் ஆடப்படும் கூத்தாகவும் இக்கூத்துக்கலை வளர்ச்சிப் பெற்ற வகையிலே “அர்ச்சனன் தபச”ம் கூத்தாக ஆற்றப்பட்டு கலையானது. இதன்போது இக்கதைக்குரிய ஆட்டமும் பாடலும் கூத்து பயிற்றுனர்களால் உருவாக்கப்பட்டு ஆற்றப்பட்டு வளர்ந்தது. மகாபாரத கதைப்பகுதியே ஆனாலும் அதன் மூலப் பாடல்லாமல் கூத்து ஆடப்படும் சமூக நிலை களம் என்பவற்றுக்கேற்ற வகையில் பாடல்களும் பாடலுக்கான மெட்டுக்களும் வேறுப்பட்டே இக்கலை வளர்ந்து வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். ஆனால் எந்த களமாக இருப்பினும் கூத்தின் அடிப்படை அம்சங்களில் பெரிதாக மாற்றம் இடம் பெறவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

மலையக பாரம்பரியத்தில் அர்ச்சனன் தபச

பதினெட்டாம் நூற்றாண்டிலே ஆங்கிலேயரால் கூலிகளாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்தியத் தமிழர்கள் தங்கள் உணர்வுகளோடு சமந்து வந்த

கலைகளையும் பேணிப் பாதுகாத்து அதனுடோக வாழ்ந்து கொண்டிருப்பதை இன்றும் காணலாம். சமார் நூற்றினெண்பது வருடங்களுக்கும் மேலாக இம்மக்கள் தங்கள் வாழ்வியலோடு இனைத்து தங்களது சமூக பொருளாதார கட்டுமானங்களுக்கேற்ப ஏலவே சொல்லப்பட்ட காமன்களுக்கு அர்ச்சனை தபச, பொன்னர் சங்கர், வெகுசா, குறவஞ்சி ஆகிய கூத்துக்களையும், நாட்டார் பாடல்கள், கும்மி, காவடி, கரகாட்டம், சிலம்பு, தீச்சுடராட்டம் என்பவற்றையும் வளர்த்து வருகின்றார்கள். இம்மக்கள் தங்களது பெருந்தோட்ட உற்பத்தி உறவுகளுக்கேற்பவும் காலத்திற்கேற்பவும் பெற்றுக்கொண்ட கருத்தியல் அடிப்படையிலே இக்கலைகளின் ஆற்றுகை முறையிலும் மாற்றம் ஏற்பட்டன எனினும் கூத்தின் அடிப்படைகள் மாறாத வகையிலே இம்மாற்றங்கள் ஏற்பட்டன.

வருடத்தில் அனைத்தும் நாட்களுமே ஏதோ ஒரு வகையில் உழைப்பவர்களாகவே இருக்கிற இம்மக்கள் தக்களின் ஓய்வு நாளாகக் கொள்ளக் கூடியது - தீவாளி, பொங்கல்திருவிழா போன்ற விசேட நாட்களாக மட்டுமே இருந்தன. உழைப்புக்காக மட்டுமே தங்களை முழுமையாக அர்பணித்துவிட்ட இம்மக்களின் எண்ணங்கள், எதிர்ப்பார்ப்புகள், இலட்சியங்கள் என்பவற்றையும் இழந்து போயிருக்கின்ற சமூக, அரசியல், கல்வி, பொருளாதார, உரிமைகள் என்பவற்றையெல்லாம் உணர்வுபூர்வமாக கிளர்ந்து தெழுந்து வெளிக்காட்டுகிற களமாக மேற்கூறிய விசேட நினங்களில் ஆற்றப்படும் கூத்துகளிலும் நாடகங்களிலும் வெளிப்படுவதை நாம் நிச்சயம் காணலாம்.

இக்கூத்துக் கலைகளை வளர்த்தெடுப்பதில் மலையக மக்களில் பெரும்பாலும் கல்வியிலிருந்து ஓரளவு கல்வியிலும் கொண்டவர்கள் சிலருமே பெரும்பங்கு வகித்தனர். இன்று பாடப்படும் கூத்துப் பாடல்கள் யாவுமே இம்மக்களால் இயற்றப்பட்டு பாடப்படும் பாடல்களாக இருப்பது விதந்து குறிப்பிடத்தக்கது. இக்கூத்துக்கள் மலையக பகுதிலே தெருக்கூத்துக்களாக ஆடப்பட்டு வருகின்றது. இவற்றில் காமன் கூத்தைத் தவிர அர்ச்சனை தபச, பொன்னர் சங்கர், வெகுசா, குறவஞ்சி என்பன தெருக்கூத்தாகவும் மேடையில் ஆடப்படும் கூத்து நாடகமாகவும் பரினாமம் பெற்றிருப்பதை நாம் காணலாம்.

இந்த கலைகளோடு “அர்ச்சனை தபச” மலையகமக்களின் வாழ்வியல் அம்சங்களோடு கலந்து இம்மக்களின் மனங்றதியை பறைச்சாற்றும் பெரும் கூத்தாக இன்றுவரை ஆடப்பட்டு வருகிறது. இக்கூத்திலே அர்ச்சனனுடைய தவவலிமையை காட்டுவதற்காக இவர்கள் எடுத்துக்கொள்ளும் பிரயத்தனம் - இம்மக்கள் தங்கள் உழைப்பின் மேல் கொண்ட பக்தியையும், வாய்ப்புக்கிடைத்தால் எதையும் சாதிப்போம் என்ற மனங்றதியையும் காட்டும் குறியீடாகவே அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

அர்ச்சனை தபச கூத்து நாடகமானது குறிப்பாக இந்து பண்டிகைகளின் போது ஆடப்பட்டு வருகிறது. தெய்வாம்சம் பொருந்தியது என்ற நம்பிக்கையுடன் ஆடப்படும் இக்கூத்தை குறித்த நாளில் மேடை ஏற்றுவதற்காக இவர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் பயிற்சி எடுத்து கொள்கின்றனர். சமய ஆசாரங்கள் பின்பற்றப்படுகின்ற அதேவேளை மிகுந்த கட்டுப்பாடுகளும், கடப்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலைமைகளில் இம்மக்களின் வாழ்க்கை

ஒழுக்கங்களின் உச்சக்கட்டமாக இவற்றை நாம் பார்க்கலாம்.

அர்ச்சனை தபசக்குரிய களம்

இக் கூத்தானது ஆடப்படுவதென்று இக் கூத்தினை நடாத்தும் வாத்தியாரினால் முடிவு செய்யப்பட்டபின் குறித்த விஷேடத்தினத்தின் நேர அட்டவணையானது தோட்ட தலைவர்மார்கள், கோயில் பரிபாலன சபை உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டு கூத்து வாத்தியாருக்கு அறிவிக்கப்படும்.

கூத்து வாத்தியாரும் அவரது உதவியாளர்களும் முதலில் கூத்து கலைஞர்களை நாள் ஒன்று குறித்து ஒரு மாலை நேரத்தில் கோவிலில் அல்லது ஒரு வீட்டில் கூடும் படி அழைப்பார். இவ்வாறு அழைக்கப்படவர்களுடன் புதிதாக கூத்தாடும் ஆர்வத்துடன் வந்தவர்களும் அடங்குவார்.

இவர்களிலே ஏற்கனவே ஆடிய ஆர்வமுள்ளவர்கள் இவ்வருடம் ஆடுவதற்கு தயாராக உள்ளவர்களைத் தவிர ஏனையோர் விலகிக்கொள்ள இடமளிக்கப்படுவார். அனுபவமுள்ள கூத்தாடும் கலைஞர்கள் வாத்தியாருடன் இணைந்துக் கொண்டு புதியவர்களுக்கு பயிற்சியளிப்பவர்களாகத் தொழிற்படுவார்.

கூத்து ஆடுவர்கள், பாட்டுக்காரர், இசை வழங்குபவர்கள் என அனைவரும் தெரிவு செய்யப்பட்டபின், முதல் - ஜந்து தொடக்கம் 10 நாட்கள் வரை கூத்துப்பாட்கள் பயிற்றுவிக்கப்படும். பின்னர் பாத்திரங்கள் தெரிவுசெய்யப்பட்டு குறித்த பாத்திரத்திற்குரிய ஆட்டமுறை தனித்தனியே வேடத்திற்கேற்ற வகையில் பயிற்றுவிக்கப்படும். பெரும்பாலும் தொழிலாளர்களே கலந்து கொள்வார்.

இந்த வகையில் கூத்தாடுவர்கள் அனைவருக்கும் அர்ச்சனை தபசக்குரிய முழுப்பாடலும் தெரியும் அதேநேரம் தமக்குரிய ஆட்டங்களிலும் சிறப்புத் தேர்ச்சியை அடைந்து விடுவார். இவற்றிலே திருப்பதியடையும் வாத்தியார் அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிதொடக்கம் இருவு 11 மணிவரை முழுக் கூத்துக்குமாகப் பயிற்சிகள் இடம்பெறும் இப்பிற்சியானது இரண்டு மாதங்கள் வரை நடைபெறும்.

பயிற்சிக் கால நடை முறைகள்

1. பயிற்சியாளர்கள் அனைவரும் நேரத்திற்கு சமூகந்தரவேண்டும்.
 2. பயிற்சியின் போது பக்தியடனும், ஒருவருக்கொருவர் கொள்வம் அளிக்கும் வகையிலும் நடந்து கொள்ளவேண்டும் (குரு பக்தி மேலோங்கி காணப்படும்)
 3. பயிற்சிக் காலங்களில் பயிற்சியில் ஈடுபடுவார் மதுபானம் அருந்ததல், புகைதல், மாமிசம் உண்ணுதல் என்பவற்றுக்கு முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டு ஒழுக்கம் கடைபிடிக்கப்படும்.
 4. திருமணமானவர்கள் கூத்தாட தெரிவுசெய்யப்பட்டால் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கும் இக்காலத்தில் தடைவிதிக்கப்படும்.
 5. கூத்தாடுவர்களுக்கு இக்காலத்தில் சமூகத்தவர்களாலும் விசேட மரியாதை கிடைக்கும். கூத்தாடுவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.
- இவ்வாறான கட்டுப்பாடுகளை தெய்வ நம்பிக்கையோடு கடைப்பிடிக்க வேண்டும். இந்த அடிப்படையில் பயிற்சிகள் இடம்பெறும். பாத்திரங்கள் தெரிவி

செய்யும் போது அர்ச்சனன், பேரண்டன், இராட்சசன், என்போர் வலுவானவர்களாகத் (பலம் மிக்கவர்கள்) தெரிவுசெய்யப்படுவர். முக்கியமாக இக்கூத்துக்களில் பருவமடையாத பெண்கள் தோழி பாத்திரங்களில் கலந்து கொள்வதைத் தவிர பருவமடைந்த பெண்கள் கூத்தில் சேர்ந்துக்கொள்ளப்பட மாட்டார்கள். இதற்கான காரணமாக தெய்வ நம்பிக்கையே கூறப்படும்.

அர்ச்சனன் தபச கூத்திலே சமார் 30பேர் வரைகலந்து கொள்வர். இக்கூத்தில் பின்வரும் பாத்திரங்கள் இம்மக்களின் வாழ்வியல், பொருளாதார, உற்பத்தி உறவு என்பவற்றின் அடிப்படையில் இடம் பிடிக்கின்றன.

பழன், காளி, ஏலக்கண்ணி, வேங்கைகள்னி, பேரண்டன், பேரண்டச்சி, தோழியர், மாயவர், பஞ்சபாண்டவர், துரியோதனன், கெளரவர்களில் சிலர், பிராமணர், இராட்சசன், மோஹினி, சிவன், உமை, வேடன், என்பவையே அர்ச்சனன் தபசில் இடம்பெறும் பாத்திரங்களாகும். இவற்றிலே காளி, மாரியம்மா, ஆகிய பாத்திரங்கள் தங்களது பிரதேசத்தில் பிரதான வழிபாட்டுக்குரிய தெய்வங்களாகும்.

கதையின்படி பாகபத்தை பெறுவதற்கு அர்ச்சனன்தான் போருத்தமானவன் என்பதை குலசோதிடர் மூலம் பாண்டவர்கள் தெரிந்து கொண்டபின் அர்ச்சனன் பாகபதம் பெறுவதற்கு ஏழுவனங்களைக் கடந்து செல்கின்றான். அவ்வனங்களாவன மோகினி வனம், ஏலக்கண்ணி வனம், இராட்சசவுனம், பிராமண வனம், பேரண்டன் வனம், அன்னப்படி வனம், வேங்கைக் கன்னி வனம் என்பனவாகும். இவற்றிலே பல சோதனைகளுக்கு முகம் கொடுத்து வெற்றியுடன் முன்னேற்றிய அர்ச்சனன் இறுதியில் இந்திர நீல மலைச்சாரலை அடைந்து கடும் தவம் இயற்றி பாகபதம் பெறுகின்றான்.

இங்கு மலையுச்சிக்கு ஏறுவதை “கம்பம்” ஊன்றி அதன் உச்சியில் நின்று அர்ச்சனன் தவம் செய்வதாக கூத்திலே காட்டப்படும். கூத்தின் பெரும்பகுதி மேடையிலே ஆட்பட்டாலும் அர்ச்சனன் தவமியற்றும் (கம்பத்தில் ஏறி உச்சியை அடைல்) பகுதி திறந்த வெளியிலே (வட்டக்களி அமைப்பில்) இடம்பெறும்.

“கம்பம்” எனப்படுவது தடித்த சமார் 65அடி நீளம் கொண்ட காட்டு மரமாகும். கூத்திலே கம்பம் நடுதல் என்பது பெரிய சடங்காகும். கம்பம் வெட்டச் செல்லும் நாளில் கம்பம் வெட்டச் செல்வோர் விரதமிருந்து கம்பம் வெட்டுவர், இக்கம்பத்தை 5அடி ஆழத்தில் ஊன்றுவார். கம்பம் ஊன்றும் நாளில் விரதமிருந்து தோட்ட மக்களுக்கும் அழைப்பு கொடுத்து (நேர்த்திகள் இடுபவர்கள் இந்நாளில் நேர்த்தி வைப்பர்) கம்பத்தை ஊன்றுவார். தற்போது கம்பம் 60அடி உயரம் கொண்டதாக காணப்படும் இவற்றில் 108 படிகள் கட்டப்படிருக்கும். விடிய விடிய ஆடப்படும் கூத்தின் இறுதி பகுதியானது அதிகாலையில் பறவைகள் பறக்கத் தொடங்கும் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னே அர்ச்சனன் தவமியற்றச் செல்லும் காட்சி அரங்கேறும். பாடிப்பாடி கம்பத்தின் உச்சுக்கு அர்ச்சனன் அருளுடன் ஏறிச்செல்வான். பார்வையாளர்கள் பக்தியுடன் அரோக்ரா - சுப்தமிட்டவண்ணமிருப்பர். உச்சியை அடைந்த அர்ச்சனன் கம்பத்தின் உச்சியில் ஒற்றைக் காலில் பெருவிரலை மாற்றிரும் கீழுள்ளிப் பாடியபடியே தவமிருப்பான் (வான்தில் முதலாவது பறவை புறப்பட்டதை கண்டவுடன்) சிவன் வந்து அர்ச்சனன் தவத்தை மெச்சி பாகபதம் வழங்குவார், பின் அர்ச்சனன் கீழிறங்கிய பின் மக்கள் அர்ச்சனனிடம் வரம்

பெறுவார்கள். குறிப்பாக குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் வரம் பெறுவதான நம்பிக்கை இன்றும் உள்ளது. இக்கம்பத்திற்கான பூசையின் போது குடங்களிலே நீர் நிறைத்து கம்பத்தைச் சுற்றி ஊற்றி வழிபாடுகளும் இயற்றப்படும்.

கூத்து நாளன்று கூத்து தொடங்குதல்

அழைக்கப்பட்ட விஷேட அதிதிகள் மேடையில் இருக்கும் வகையில் இறைவனுக்கு பூசைகள் செய்யப்பட்டு குருவை வணங்கிய பின் கூத்து தோடங்கி ஆடப்படும். தொடங்கு வாத்தியாரால் கூத்துப்பாடல்கள் பாடப்பகுத்து ஆப்படும். இவருக்கு சிறு ஓய்வுக்காக இடையிலே “பழுன்” அறிமுகங் செய்யப்படுவார். பழுன் மக்கள் படுகிற வாழ்க்கைத்து துன் பங்களுக்கு காரணமான அதிகாரவர்க்கத்தினரை ஏனாஞ்சு செய்யும் கதைகளுடனும் பாட்டுக்களுடனும் நகைச்சவையாக வந்து செல்வார்.

இடையில் மாயவர் வரும் போதும், காளி வரும்போதும் பூஜைகள் இடம்பெறுவதும் வழக்கமானதாக அழைந்திருக்கும்.

இக்கூத்திற்காகப் பயன்படும் இசைக் கருவிகளாக தபேலா, டொல்கி, தாளம், சர்பினா (ஆர்மோனியம்) என்பன பயன்படுத்தப்படும்.

பாடல் மெட்டுக்கள் தோட்டத்திற்குத் தோட்டம் மாறுபட்டு காணப்படும். பொதுவாக நாட்டார் பாடல் மெட்டை கொண்டு அழைந்திருக்கும். பொகவந்தலாவ பிரதேசத்தில் ஆடப்படும் பாடல்கள் பொதுவாக குறவுஞ்சி மெட்டில் உள்ளதாக இங்கள்ஸ் வாத்தியார் கூறுகின்றார். இப்பாடலைப்பாடி பயிற்றுவிக்கும் வாத்தியார், பரம்பரை பரம்பரையாக பாடும் குடும்பத்தில் வந்தவராக இருக்கிறார். தற்காலத்தில் புதிதாகப் பாடல்களைப் பாடி கூத்தாடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆட்டமுறையானது தபேலா இசையினை அடியொட்டி நான்கு, எட்டு, வட்டம் என்ற வகையிலே ஆடப்படுகின்றது. பாத்திரங்களின் தன்மைக்கேற்ப ஆடடங்கள் வேகமாகவும் வேகம் குறைந்தும் காணப்படும். உடைகளும், நகைகளும், ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு வாடகைக்கு வழங்கப்படுவது வழக்கமாய்களது. தற்காலத்தில் இதற்கான உடைகள் நவீன உடை அலங்காரங்களின் பின்னணியில் அழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீள காற்சட்டை, நீளக்கை சட்டை, கிரீடம், அங்கழுப்பரணங்கள், அரைப்பாவாடை, சாறி என்பன பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு வேடமணியும் போது பாத்திரங்களின் தன்மைக்கேற்ற வகையில் முகச்சாயங்கள் போடுவது கவனமாகவும் கண்டிப்பாளத்துக்கு வரும் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மாயவர் பச்சையிறிப் பூசைவதும், அர்ச்சனன் வெள்ளையிறிப் பூசைப் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அர்ச்சனன் தபசானது மலையுச்சிக்கு கலைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. இன்றுவரை மலையுச்சிகளில் பெருந்தோட்டங்களிலே காமன் கூத்தைப்போல் குறித்த காலத்திலே வருந்தோறும் ஒம்பொவிப்பாலும் பல்வேறு விஷேட தினங்களில் அர்ச்சனன் தபச கூத்து நாடகமாக ஆப்பட்டு, ஆப்பட்ட மறநாள் தெருக்கூத்தாக இடம்பெற்று வருவதை நாம் காணலாம்.

நவீன நாடகங்கள் பல அறிவுசார், அறிவியல்சார் நுட்பங்களோடு

அழிப்பாக்களை இன்றைய நாளைத் ததிடி செவியானின் விளைப்பிய தாக்கம் அல்லது தரப்பின்றையும் அடிப்படைக்களை போதும் உணவைக் காத்துக்கள் மறக்கப்படாமல் ஆஸ்ரா¹ அடிவசூத துறப்பிடிக்கின்றது.

நாளையில் ஆட்சியிலிருந்து காத்துக்களைத் துற சமுகவளாக வார்த்தையும் எதுகார்த்தியில் எந்தாவைக்காரன் கதந் திருப்பு அப்ப நடவடிக்கையில் அரசியல் அரசாங்கங்களைக்கப்பட்டிருக்கார்கள். அவ்வாறு, பெற்றிடையிட நிர்வாகத்தில் ஒர் பூர்வப்பிதைடு முகொள்ளப்பட்டிருக்கின்ற அச்சு நோக்கில் அம்மக்களை நிறுத்த வேண்டும் பொறிக்குத் துணிக்கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் இந்தைரா காவைகளும் பதில் கருத்துக்கொடுக்க வேண்டும் மேலுமிழுவது எந்தாவையில் அபிவிருத்திகளைப் படிப்பிடிக்களையும் விடுதலைவிடுவேண்டும் காப்பிருந்து கருத்தின்படியாற்று.

வதிராங்கத்தில் மக்களை பிரித்து கொண்ட வாய்வில் அரசியல், பொறுத்தையும், கல்வி, கலை அமைச்சரியில் மலர்ச்சி போன்றவர்கள் மக்களை எங்களில் பாற்கலை அளவிலிருக்கின்ற தீவிரிக்கப்படுவதை அமைய வேண்டுமெனில் “ஆச்சுகளை தடு” கலைத்தியாகவும், உள்ளருத்தையும் மேனா பெற்றப்பட வேண்டுமென்பது அந்தயாக்கியானதாலும்.

இக்கட்டுரை திரும்புவதுக் கலைஞரும் நடத்திய சமுத்துக் காற்று விழுங்களின் முதலாம் நாள் திக்கட்டுஞ்சாய்வால் வரசிக்கப்பட்டதாலும்.

நடத்திய பேசேன் நாள்தேர்

திரும்பார்க் கலைஞரை 10 ஆண்டு நாடகப் பயிலக மாணவர்கள் நடவு பயிர்சியின் நிறுத்துக்கொடுக்க தயார்த்த சிற்றுப்பு பேசேன் என்றும் நல்ல நடு கம் 28.12.2003 இல் திரும்புவதுக் கலைஞர் அங்கில் நடைபெற்ற ‘நெளிப்பு’ நிகழ்வுகளின்போது முதல் தடவையாக இனா பெற்றியுட்டது. நோட்டிரீ 15.01.2004 போக்குவரத்து நிறுத்துமிழு மாணவரின் நடவு அங்கில் திட்டப்பெற்ற கலைஞர்களினிடையில் நடவு மேலும்பெற்றப்பட்டது. இதன்போது ஒருவாரு பயிர்சியான நிறுத்துப்போது 10 ஆண்டு நாடகப்பயிலக மாணவர்களுக்கான அன்றைத் திறந்துபடும் நிகழ்வும் இடம்பெற்றது. மாண்பும் நித்தாடங்கும் கடந்த மார்ச் மேர்ஜ் தில்லி மக்களிட நித்தாடங்கு பயிலக மாணவர்களுக்குத் திறந்து வர்யாடலுக்காக மேலும்பெற்றப்பட்டது. இதில் மூன்று தமது கருத்துக்களை பயிர்த்து கொள்ளார்கள்.

‘சிற்றுப் பேசேன்’ நாடகம் எனது நாடுபுதலில் பெண்கள் எழில்வேறு பிரச்சினைகளை வெளிக்காண்றுவதுக்கும், பேண்கள் நோட்டிரீ விழிப்புவார்களை ஏற்படுத்துவதுக்கும் அமைந்திருந்தது.

இந் நாடகத்தை பயிலக மாணவர்களுடன் இன்னாந்து உடலாக்க தெரியாள்கூட செய்திருந்தவர் திரும்பார்க் கலைஞர் நடு கம் பயிலக பொறுத்தையும் கெல்வி கலைஞரி கலைஞர்களுக்கான அமையாரா.

யாழிப்பாணத்தில் ஆங்கில நாடகங்கள்

சிற்றுப் பகுதியில் இந்பாட்டும் என்னில் அங்கு The Gold Ensemble நியாயத்தினரின் ‘Greens’ (பெராவச) என்றும் அம் நாடகம் இல்லையென்ற பல பாதங்களிலும் போட்டியற்றாட்டுத் தொடரிச்சிரில் இருஷ் 25 மூல் தசு மாலையில் பாற்ற நாளை மக்கட்டுநினி சீமாபுநியாப்பட்டு நிறைப்பி நடவடிக்கை படிக்கும் நடக்க இங்காடகத்தில் திருவுடும் அந்தாக நடவடிக்கைகள். இனி அமைப்பு கலைஞர் மேற்படித்துப்பட்டு வருவதுமிருந்துவாய் பதிய அழுகாமல்லது அந்தகு சிற்றாடக் குழுவினால் இருஷ் 26 மூல் தசு நாளை மக்கட்டுநினி அராங்கம் பாற்றியும் நடக்கப்பட்டு இனில் நாடகக் கலைஞர்கள் பலை பங்குபற்றியிருக்கின்றன.

யாற் பாக்காக்குதல் பேரூபியின் நாலையினின் ஒழுக்கவயலின், ஜௌஷப் மெல்லான்ஸ்குத் தெய்வியல்துறை வீரவூரையுடைய நிறுத்துகள் அமையிப்பின் எழுதுகளிலும், நெரியாவல்வயப்பில் உருவாக ‘The Ritual’ (போக்டெல் எந்த மேன்) விவரங்கள் அமைகிற நட யாழ் மக்களுமின்றாக கலை அங்கில் பே நாடும் 29 மூல் தசு நாளையில் மேனை ஒற்றுப்பட்டது. இன் அற்றுவகை நிற்கும் கமிக்ரியாலங்களை போக்குதாக அமைக்கும்தான்.

இநிலேவேளை சிற்றுப் பகுதியிலின் இந்பாட்டும் நிறும்பும் மாணவர்கள் அழுகாமல்லது அந்தாடக்கையில் ‘பூஜை’ என்றும் ஒரு கிராங்க அமீரிக்கை கடந்த 15.12.2003 இல் நாடகங் கலைஞர் மக்கட்டுநினி இடம்பெற்றிருப்பதைக்கூறு. இதனை நாளி மூத்தி என்றும் மலேசிய மாங்கையுடைய நாடகம் நாடியோந் பேண்களாக சிற்றுப் பயிலுமாக கொட்டிருந்தார்.

“சிவப்புவிளக்கு” நாடகம்

யாழிப்பாணத்துக்கும் நடு கம் அமைப்புவிற்கும் மாணவர்களின் பேரா மென்றி அங்குக் குழுவில் தயாரியில் சில நடக்க நடு கமால் சீமாபு விளக்கு (பீக்கிள் கூப்பா) என்றும் வெறும் நடு கம் அங்கு மாணவரின் பயிர் பக்கவைக்குறை கலைஞர்பாதி கலைஞர்ப்பக்கள் மேலும்பெற்றப்பட்டு, இது குழந்தை மற்றும் சக்கிமகளின்மீது அமைக்கின்ற மொழியோப்பிடுதலாகவையும் இதனை கார்த்தகர் நெறியிடுவதாக இருப்பது. இது பாரம்பரியத்தை அமைக்குப்படிக்க கொஞ்சம் அடிவைத்திற்குந்ததும் நடக்கங்கள் மற்றுமாக்கங்கள் போன்றும் குறிப்பிடுவதாகவும் நெறியாளிகளில் வணாமும் மூச்சடையுமிழுவதாகவும் இருந்ததான்.

“நா—க்கி
கவை
என்பது
மனிதனுக்குப்
பிரியமான
சொத்து”



அன்னாவிடர்,
காபுதென்
செய்தானோ
ருத்தாத்திடன்
ஒ
நேர்காணல்

“மீண்டும் என்ன முடிந்து காலம்
பிரதிபலி மாக்குவதற்கும் விரும்புவது என்றால் முழுமொழியை
உயிர்போன்று விடுவது. நிலைத்துக்கூர் அதைவெளியிடுவது
நிராமிக்கும்போது சிறு நிறை பெருமொழியை
நோக்கவேலை அங்கீரன் சுடுகொடு நிர்த்துக்கூரையில்
நிராமிக்க வேண்டியதைக்கூறியில்லை பிரதிபலி நிராமிக்க
வேண்டியது என்றால், பெருமொழித்து நோக்கு
சீர்ப்பியைக்கவேலை கூற வேண்டுமா? ஒத்து முன்னால்,
நிராமிக்கும்போது என்ற பிரதிபலித்துப்பேர் நிர்த்து
நிராமிக்கும்போது நோக்கு வேண்டும் வைப்பது
நிராமிக்கப்படுந்து விடுவதற்கும் விரும்பு
நிராமிக்குக்கு “மேல் எழுதி பெருமொழித்துவை
கூறுவது தீவிரத்திலிருந்து விரும்புவது” என்பதை
நோக்கு “மேல் அரசியின் நோக்கு நால்கூரையில்
பிரதிபலி இல்லைவைப்பார்க்கு, “நோக்குடை
நோக்கு நோக்குவிலைத் தொழில்களும், “நீசு நோக்கு
நோக்குவிலை வாக்குத்திய ஏனை வைப்பிக் கொஞ்சம்
“நோக்குவிலை கால்கள்” என்ற காட்டுக்கூரைத்து
நோக்குவிலைத் தொழி (நாங்கள்) இல்லைவைப்பார்க்கு

நோயா பாகு உத்திரவட்டமானது கூட
ஏன் சூழ்நிலையாகக் காணப்படும் இவ்
வீரமான நாள் அமெரிக்காவில் வருத்தமியல்
நோயாவைப் பிரதிபோடி முறைகள் அமெரிக்க
நோயாவைப் பிரதிபோடி முறைகள் அமெரிக்க
நோயாக நீர் தீவிரக்கம் கூட்டுக்கூட்டுக்கள்
பிரதிபோடியாக்குதல் எல்லோரும் சுருக்கி

“கிராமத் தலைவர்களும் மாண்பும் வட்டம் விழுங்கு மாற்றுக்கொண்டிருப்பதை நான் தொழில் “கிராமத்தின்” அமைச்சர் எந்த பேர்களும் விடுவதில்லை. கீழ்க்கண்ட கோட்டாலோ

கருத வேண்டுமென்று மாபுக்குள்ளான் தொடர்ச்சு அருட்வை நூற்படியில் அதைகருத்து விரித்தி கொண்டு, குறிப்புகளைக் கொண்டுகொண்டு.

અનુભૂતિ કરીને આપણાની જીવનસ્તિ અનુભૂતિ કરીને

• நினைவுகளைக் கொட்டுக்கூத்துக் குறையில் செயல்பட்டுவரும் நிற்கன் எவ்வாறு இருக்க விருக்குவது?

என தாழ்வையா ஓர் அக்கினவியா கலா மாநிட்டதற்கில்; ஒன்றைக்கூட்டுக்களை மேட்டுப்பெற்றுப் புதுப்போனா இனால் காலங்கள் என்னிட ஏதான். சுற்றிப்பாற்றுவதேயிருந்து கூட அது அமைப்பது என்று கண்ணால் காலங்களைப் புதையி, பஞ்ச வர்ஷங்கள் தீருந்து கிழவாக்கின்று நான் கண்ணிடக்கூடல், எனக்கு கிடைத்த இனால்தான் என்கிட சிக்கி, நான் புதுப்போட்டு காலங்களில் நான்குவருடம் தாழ்வையா இனால்தான் என்கிட.

இந்துகளையும் தந் தூயாட எந் தவமை மோடித்துத்திடே வாழி குருவில்லைப் பொன்னிருந்தா?

வடபாங்கல் வெள்ளத்தால் அமர்கள் ஏறு நியாக ஆறு வந்தார்கள்... ஜனால் இப்பொழுது மூன்றாவது போதுமான செல்லின்று எனது தந்தையா ஆறு கட்டப்பிரதினில் ஏற்றுவது மூன்றாவது எந்த மூத்தாமல் அத்துக்களின் இராகங்கள் கலந்திருக்கின்றது என்று பொறுப் பாது நிர்வாகங்களில் வடமோடிக்கூறும்கண்ணத்தால் ஆறு வந்திருக்கிறது. ஆபாங்கி என்கு குதிக பீச்சுமாக இருந்த காஞ்சிரமாற்று, அதன் இயங்கான பாற்று பொதுமான துரையை நாம் நிறுவும் இருக்கிறோம்; பொது நாம் காலை இருங்கும் துரைகள் இருக்கும்போதும்

ஏனும் கூக்குத்துக்களை ஏற்பட கொது பாதுகாத்த பிரதீசஸ்வர்ணில் மள்ளைப் பிரதீசமூல் கூறப்படுகின்றது. இப்பிரதீசக் கூத்துக்களை, வடபாளி, தேவபாளி, வாசாப்பு, என்று சுகைப்படுத்துவதையும் அறியக்கூடியதுக் கூன்றாது. இவ்வகைப்பாடு கூங்களால் ஒரும்பந்தின் இந்தெந்த நூல்களியக்காணப்படக்கூடியதாக இருக்குதலா?

ஆரம்பகாலத்தில் வடப்பாறு, சேந்மாறு, ஜெரா பிரிஸ்டலியும் கோவாவிலோ. அப்பியலின் இருநத்தில்லை. 1966 இந்துப் பிள் வாரு போன்றில் எங்கும் பயிரில் அப்பியலின் ஆரம்பகாலமின் பேரின் மக்களை மாற்றப்பட்டிருந்து வருமாற்றும்போது மிகப்பெரிய அளவில் கந்துமிபாட்டி ஒன்று நடத்தப்பட்டது. பிபிடாட்டிருக்கும் என்னுடைய தலைவரையின் கீழ் இப்பாலிய முத்துமிகித் தலைவர்க்குத்தான் ஏத் திடு கந்துத் தயார்த்தேன் (வீத்தாய) இதனை தயாரிக்க முறப்பட்டபோதாக இந்த கந்துவாய்க்கலுக்கான தந்தித்துவமாகவா துவலியமாக இரண்டின்டாம். அப்பாற ஒருங்கூல் பெறப் பிரதாய, கலைக்கழகத்தினை இந்து செய்யப்படு கோழுப்பில் சொல் பெற்றுப்பார்த்து அந்த நீக்குச்சீக்குப் பிள்ளை இவ்வேறுபாருக்களே கந்துவாய்க்காக்க உடைக்கொள்ளப்படுவதுமிருந்து உணவுமிருப்பத்து.

④ பூங்குநடையே முறைகள் பிரதோஶத்தில், வட்டமோட்டுக்கூத்துகள், மற்றும் சுருப்புகள்?

ஈழங்க விரைவுத்துறை பொறுப்பள்ளி புதுதூர்மலை முனிசிபாலிடிக் கமிட்டியின் பிரைசரிக்கும், மாண்புமொக்கீ. சென்று கூட சுதாநிலையத்தை

சந்தியோகுமையோர் வாசாப்பு, மற்றும் சில தென்பாங்கு, வடபாங்குக்கூத்துக்களும் மேடையேற்றப்பட்டன. ஆனால் நாம் தென்பாங்கு கூத்துக்களை விட வடபாங்குக் கூத்துக்கீ அதிக முதன்மை கொடுத்துவந்தோம். அதேவேளை மற்றொரு விடயத்தையும் கூறவேண்டும் வடபாங்குக்கூத்துக்களில் ஏற்ததாள முப்பது வீத்துக்கு மேல் தென்பாங்கு இராகங்கள் கலந்துள்ளன.

ஓ அப் படியாயின் வடபாங்கு இராகங் கள் ஏதும் தென் பாங் கில் காணப்படுகின்றனவா..?

இல்லை... மிகக்குறைவு என்றுதான் கூறவேண்டும்.

ஓ அதேவேளை வாசாப்பு, என்பது நேந்திக்காக ஆடப்படுவதென்றும் அதிக சடங்குப் பண்புகளோடு காணப்படுகின்றது என்றும் அண்மைக்காலத்தில் கூறக்கேள்விப்பட்டுள்ளோம்... அது பற்றி..?

வாசாப்பு என்பது தனித்துவமானது என்று கூறலாம் ஆனால், வடபாங்காக இருந்தாலும் சரி தென்பாங்காக இருந்தாலும் சரி, மாஹோட்டப்பகுதியில் நேந்திக்காகவே எல்லாக் கூத்துக்களும் ஆடப்பட்டன. உதாரணமாக 'என்றிக் எம்பிரதோ' கூத்து நடிக்கப்படும் இடங்களில் நோயிப்பினி அகலவும், நல்ல பொருள் வளம் வேண்டியுமே பெரும் பாலும் மேடையேற்றப்படுகின்றது.

ஓ மன்னார்ப்பிரதேசத்தில் 'வட்டக்களரி'யில் கூத்தாடும் மரபு இன்னும் காணப்படுகிறதா..? அதுபற்றி..

மன்னாரில் கூத்துக்கள் வட்டக்களரியில் ஆடப்பட்டு வந்தது என்று கருத்தை எமது முன்னோர்களும் சொல்லி வந்ததை அவதானித்துள்ளேன்.. ஆனால் நான் வட்டக்களரிக் கூத்துதைக் கண்டில்லை.. அதாவது என்னுடைய அனுபவங்காலத்துக்குள் இந்த வட்டக்களரி முறை இருந்ததை நான் அறியவில்லை.

ஓ பேராசிரியர் வித்தியானந்தன் மன்னார்ப்பிரதேசத்தில் செய்த கூத்தின் வளர்ச்சிக்கான பணிகளைக் குறிப்பிடமுடியுமா?

வித்தியானந்தனின் பணியை மன்னார்ப்பிரதேசம் மறக்காது என்றுதான் கூறவேண்டும். மன்னாரில் பிரதேசச் கலாமன்றத்தினை உருவாக்கி அதன் மூலமாக மன்னார் மாவட்டத் தினைக்களத் தலைவர்களை ஒன்றுபடுத்தி 'அண்ணாவிமார் மாநாடு', 'புலவர் மாநாடு' போன்றுவர்த்தை யிகவும் எழுச்சியிடன் நடத்தினார். அந்த எழுச்சி மன்னாரில் பல படைப்பாளிகளை உருவாக்கியது, பல கலைஞர்களை தூண்டியது. அண்ணாவிமார். புலவர்கள் பலரை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்திய விழாக்களாக அவை அமைந்தன. 1966 இற்கு முன்னரும்சரி. அதற்குப் பின்னரும்சரி அவவாறான விழாக்கள் மன்னாரில் நடக்கவில்லையென்றுதான் கூறவேண்டும்.

ஓ பேராசிரியர் வித்தியானந்தனின் செயற்பாடுகள் கூத்துத்தலையினை வளர்த்து என்று கருத்திருக்கின்ற அதேவேளை, மரபுசார்ந்த, வாழ்வியல் அம் சங்களோடு இரண்டறக்கலந்திருந்த கூத்துவடிவம் வெறும் நாடக

வடிவமாக, மாற்றமடைந்தது என்ற கருத்துமுள்ளது.. அதுபற்றி..?

பேராசிரியர் வித்தியானந்தன் வருவதற்கு முன்னரும்சரி, பின்னரும்சரி மன்னாரில் கூத்துக்கள் சிறப்பாக ஆடப்பட்டே வந்தன. வித்தியானந்தன் வந்ததனால், விடியவிடிய ஆடப்படுகின்ற மரபு வழிக்கூத்துக்களில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன என்று கூறமுடியாது. ஏனெனில் அவை இன்றும் பழமை கெடாது மேடையேற்றப்படுகின்றன. ஆனால் வித்தியானந்தனின் வருவகைக்குப்பின் குறிப்பாக, அவரது கர்னன் போர், வாலிவதை, நொண்டி நாடகம் போன்றவை மேடையேற்றப்பட்டன பின் மன்னார்க் கூத்தில் ஒரு புதிய வேகம் பிறந்தது, கூத்தில் ஈடுபடாத பலர் ஈடுபடத் தொடங்கினார். புதிதாக நாடக மன்றங்கள் தோற்றும் பெற்றன. கூத்துக்களிலும் சிறந்ததான ஒழுக்கம் பின்பற்றப்படலாற்று. இதற்கு உதாரணமாக, வங்காலை வளர்பிறை மன்றம், வான்மதி கலைமன்றம், போன்றவற்றின் நாடகங்களையும், அதிபர் மைக்ஸிமோஸ் லம்பேட், பசில் லம்பேட் போன்றோரின் நாடகங்களையும் குறிப்பிடலாம். எனவே வித்தியானந்தனின் பணி மன்னாருக்கு மிகுந்த பயனைக் கொடுத்த பணி என்பது மறுக்கமுடியாதது.

ஓ நீங்கள் இதுவரை எத்தனை நாடகங்கள் எழுதியுள்ளீர்கள்?

ஏற்கதாழ ஜம்பது நாடகங்கள் வரை எழுதியுள்ளேன். 1966 இற்கு முன் இருந்தே எழுதி வருகிறேன். ஆரம்பத்தில் "பணத்திமிர்", "பாட்டாளிக்கந்தன்", "பணமா? கஞ்சா?" போன்ற சமூக நாடகங்களை எழுதி நிறுத்திருந்தோம். இந்நாடகங்கள் என்னை ஊக்கப்படுத்தியதுடன் எது முத்தமிழ்க்கலாமன்றம் பிரபல்யம் பெற்றுப் பாராட்டப்படவும் காரணமாகியது. அதனைத் தொடர்ந்து 'இலங்கை வென்ற இராயேந்திரன்', 'நளதயமந்தி', 'அம்பிகாவதி' போன்ற இலக்கியநாடகங்களை எழுதிமேடையேற்றினேன். 1966க்குப்பின் அமரர் வித்தியானந்தன் மன்னாரில் மேற்கொண்ட நாட்டுக்கூத்து முயற்சிகளால் தூண்டப்பட்டு நாட்டுக்கூத்துக்களை எழுதுத் தொடங்கினேன். 'வீத்தாய்', 'கல்சுமந்த காவலர்கள்', 'யார்குழந்தை' போன்ற கூத்துக்களை ஆரம்பத்தில் எழுதினேன் இன்றுவரை எழுதி வருகிறேன். மன்னாரில் மட்டுமன்றி, கிளிநோசி, பசை, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களா..'. கொழுப்பு என பல இடங்களிலும் கொண்டு சென்று இந்நாடகங்களை எ..'. யேற்றியுள்ளேன்.

ஓ நீங்கள் நாடகங்களை எழுதும் போது என்ன நடைமுறைகள் கைக்கொள்வீர்கள்... அதாவது உங்கள் எழுத்தாக்க முறையை எப்படி பட்டதென்று கூறமுடியுமா?

நாடகமொன்று எழுதவேண்டுமென்ற தேவை அல்லது என்னம் தோன்றிவிட்டால், மிக வேகமாகச் செயற்படுவேன். எழுதி முடிக்கும்வரை நிம்மதி இருக்காது. அனேகமாக அரமணி நேர, ஒருமணி நேர நாடகம், நாட்டுக்கூத்து என்றால் கிட்டத்தட்ட ஒரு இரவுக்குள் எழுதிப்போடுவேன். அப்படியான ஆற்றல் என்னிடம் இருந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் எனக்கு ஏற்பட்ட நோயினால் என்னை அதிகம் வருத்தி எழுத முடியாது போன்று. அதன் பின் நிதானமாக, நன்கு நேரமெடுத்தே செயற்படுகிறேன். முன்புபோல் அதிக தீவிரமாக நிற்பதில்லை. அதே

கோரியில் குடும்பத்திற்கான நலத்துறை முனிஸிபல்டியூப்பேஷன்களும் அல்லது குடும்பத்திற்கான நலத்துறை முனிஸிபல்டியூப்பேஷன்கள் என்ற பெயர்... போன்றும் பல்லையில் கலங்குப்பூணி கவுதகளின்கீழ்க்கண்ட பிரச்சினையினை விடுவதால் நடந்து வரும் விவரங்கள் குறிக்கப்பட்டன.

இந்த வழதியைப் பொட்டுக்கூத்தின் காலத்தைப்பற்றி கிளிநிபோலி, பேருங்கலை தயிர் இளக்கியம் சார்ந்ததாகவே மாண்பபடுகின்றன. மாண்பப்படித்தாத்தல் அதிக அளவில் காலதோலிக்க கூத்துக்களுக்கே வழியும் திருக்கலை நிலையில் இளக்கியமான் காலத்தை நாடியது என்றும்...?

ஒவ்வொருவரும் நீண்டத் திறமில் செய்த இலக்கியக்கறுத்துகள், துறிமாக 'விருத்தப்' 'கங்காநி காலங்கள்' போன்றவை, நமியும் தம் போட்டு வரையறைக்கு புத்துப்பிட்டு கொடுப்பன. அவற்றை தெரிவு செய்ந்துவிட முடியும்..?

ஒன்றுமிகு அரசினால் பழக்கப்பட்டது. 1940 இல் மூன்று பிரத்தினி. 1945 இல் சிவப்பு வண்டு போன்றைக் காலி போன்றனர். அமைத்திலே என்றென் தமிழ்நாட்டுப் பேரவையின்பொறுப்பு நிலைமை, அப்பு என்னை ஒருவராகவுள்ள அரசியல்கள், தலைவர், இரண்டுவத்துறை அப்பு கோவில்ரூ அங்கூலத்தில் தமிழ்நாட்டியச்சு நிலை கலெக்டரியாக ஏற்பட போரிட்டிருந்த காலையிடம் திருக்கோணமுனையாற்றினால், உத்தியாக்கிரமி, வெள்ளூ கர்ணை பிள்ளை மாத்துவமுனைகாக நூல்போற்ற தழுவியிருக்கின்ற ஓன்று தமிழ்நாட்டிலும் பழக்கப்பிரதினி. அதிர்ச்சிகளை “அப்பிரிசு அணுவதாலை” “இன்னுமிகு இன்னும்” என்ற இரண்டு நாள்வரை அங்கூலத்தில் எழுதி வெளியிட்டு கூடி, இன்னைப் பாக்குவது இருந்த தமிழ்ரூ கேசியம் பழக்க சிற்றுவையாக வைக்கப்பட்டு, அங்கூல வழக்கத்திலும் வர்த்தமாக இருந்து விடப்பட்டு வருகிறது. கேசியம் பழக்க வைக்கும்போது கேசியம் விடுதலை இருந்து விடக்கி முழுக்க முழுக்க வைக்க வேண்டும் என்று கேள்வி இருக்கிறீர்கள்.

நீங்கள் எழுதி நாலூக் வெளியேஷன் நாட்கால்கள்?

'காஷ்மீர் கடவுசாக்கள்', 'பிரதிபாதநா', 'விருத்தாப் பிள்ளை சென்று தீர்வு'

எனினும் நாட்டைன்னிடம் இருந்து வெளியிடப்பட்டது. திருமதி 1998 முதல் சக்கரவரி விருது விவாதங்கள் முடிவு பெற்று 'விருதுவாய்வியங்கும்' 'நோன் தமிழ்நாடு' என்ற முறை ஏற்பாடு செய்து வருகிறார்கள் தொழில்நுட்ப வெளியிடங்களை.

உங்களின் நாட்க முயற்சிக்கு, பார்தான்ஸ்கூலும் ஆசிரியத் தொழிலும் எந்துவகையில் தடுவியது என்பது ஏன்?....

நான்கும் பாடக முறையிலிருந்து விடுவது விரும்புகிறது பாடங்களை எழுதுவது - இல்லை 40 முடி நூல் கண் ஆசிரியர்கள் சென்றுவருமோ, என்ற குப்பிதால் உடலைக்கும் கூட கண்கள், கூட கண்கள், விளைப்பாட்டுகள், கூட நிலைமீதான ஒரு பாடங்களைப் போல்கொண்டு போடுகின்றன; அதுவுண்டும் ஆசிரியர்களும், குப்பிபாட குமிக்குவின்று, குப்பிக்குவின்று உடனடிக்கு, அது கண்களுடையும், கட்டுப்பாக்குத்தான்கள் ஏழைப்பிழைக்கின்ற ஒரு குப்பைதாக, முறைக்கப்பட்டாலுமோ மட்டும் 'குவரிம்ப வாவான்', 'ஈடுவான் பா', 'நூலை தபாந்து..... கூட ஒரு பாடங்கள் என்று விடுவது இல்லை என்று போல்கொண்டு ஒரு குப்பை விடுவது போன்றது... இன்ற நான் ஒரு பாட விடுவதும் பாடங்களை விடுவது விடுவதுமிக்கினால், அதுமான் சிப்பால் பாடங்களையில் பாடங்களையில் பாடுகிற ஒரு குப்பை விடுவது.

மேன்னாப் பிரதேசத்தில் ஈடுபாலுடி அகந்த வெளியேட்டு நாட்சிகளை மேற்கொண்டுபோட்டியள்ளிகள். கெளியாகட்டைகளில் பெற்ற அதுபவங்கள், கூருப்புகள்...?

நடவடிக்கையைப் புத்தி செய்துகொண்டுதான் கட்டும் இலங்கையின் நடவடிக்கையில் நடவடிக்கைகளைக் கொண்டு செல்ய மேஜர் போன்றவர்களில் புதிய அமைச்சரிகளைப் பிரதம வழிவழிகளை பிரதம. எதிர்ஜனங்கள் அமைச்சரங்கள் 1972-ல் அனைத்துப்பார்ட் அமைச்சர் முதல்நாடு துறைத்துறைப் பகுதி மக்களை மனவட்டப்படித்துவிடவேண்டுமென்று இது நிதானம் பெற்றது. அதன் பின் அதனை மாற்பார்டும் வெள்ளுத்திருமூலமுறையின் 'ஒத்துமிகு நடவடிக்கை' நடத்திய நடவடிக்கையில் செல்ய மேஜரின் அந்தப்போட்டுமிகு 32 மாங்கள் பங்கு பற்றிய அதிக வகுப்பு 'நடவடிக்கை' மாங்க பிரதமராகத் தேர்தலைப் பெற்றார்.



முனியாகவு அதைத் தழுவ்வது கவனத்திற்களில் 'கண்ணிருப்பது' நாட்கம் வருறுது. இங்கு நான் கூறுவதுதாக கருணாம். அதைக்கணக் கட்டத்தல் ஆயுதமிருந்தாக்கி. நூல் சேர்யு போட்டுவிட ஏது பிரிமீ நாட்காவியாக எடுக்குஞ்சையை நாட்காவியம் வர இருக்காது இருப்பது அவ்வாறு பல இடங்களிலும் பல மாண்பிடிகளிலும் நாட்கங்களை மீண்டுமே நிரித்தாம் அன்றையில் கூட நிறும்பதற்காகவாறாக நாட்காக்கத்துடு விழுவான். மாற்றப்படுவதின் கால்வாய், மால்வாய் என்றும் அறிநிலை கொண்டு வருபவரை இருந்தால் மீண்டும்

கலைஞர்களுடன் நெருங்கிய தொடர்பு எனக்கிடுந்தது. நடிகமணி, வி.பி. வைரமுத்து, நாட்டுக்கூத்துக்கலாநிதி பூந்தான் யோசேப்பு என பிரபலம் பெற்றிருந்த பல கலைஞர்களுடன் எனக்கு நெருங்கிய நட்பிருந்தது.

ஓயிக நீண்டகாலமாக நாடகத்துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள், இந்த ஈடுபாட்டிற்கு உங்கள் குடும்பத்தின் ஆதரவு எவ்வாறு இருந்தது என்பது பற்றிக்கூற முடியுமா?

நிச்சயமாக.... காரணம் எனது குடும்பம் எனக்களித்த ஆதரவினால்தான் நான் இதுநாள்வரை செயற்பட்டு வருகின்றேன்.. நாடகம் மனதிற்கு நிறைவேத்தரும். ஆனால் பொருளாதாரத்தில் மிகுந்த சிரமத்தைத்தான் தரும். இதற்கு ஒரு சில உதாரணங்களைக் கூறலாம். 1966ம் ஆண்டு 'வீரத்தாய்' நாடகத்தை கொழும்பிலே மேடை ஏற்றுவதற்கு எல்லாமாக 1600ரூபா முடிந்தது. இந்தச் செலவை எனக்கு மாரும் தரவில்லை. எனது மனைவியின் சங்கிலியை கொண்டு சென்று அடைவைத்து ஒருதொகைப் பணத்தையும் கற்குளம் கிராமத்தில் வட்டிக்குப்பணம் எடுத்து மீதித்தொகையையும், பெற்றே செலவை ஈடுசெய்தேன். இப்படிப்பல சந்தர்ப்பங்களில் எனது குடும்ப நடைகளை அடைமானம் வைத்துத்தான் நாடகம் நடத்தினேன். அதற்கு என்னுடைய குடும்பம் நல்ல ஆதரவாக இருந்தது.. ஒருதடவை 'அன்புப்பரிக்' நாடகத்தைத் தயாரித்து மேடையேற்ற முற்பட்டபோது அம்பிகாவுதியாக நடித்த என்னுடைய தங்கையாருக்கு, திடீரென, கணியாம்பத்துக்குச் செல்வதற்கான அறைப்பு வந்துவிட்டது. இதனால் நான் எனது மனைவியை அந்நாடகத்தில் நடிக்கவைத்தே மேடையேற்றினேன்... இப்படி பலசந்தர்ப்பங்களில் எனது குடும்பம் பக்கபலமாக இருந்தது. குறிப்பாக, எனது மனைவி பொறுமையும் நிதானமும் கொண்ட ஒருவர். இவ்வாறான ஒருவர் எனக்கு அமைந்தது நான் பெற்ற மிகப்பெரிய கொடை என்றுதான் கூறுவேன். அவர் இல்லையென்றால் நான் இவ்வளவு ஆட்டமும் ஆடி இருக்க முடியாது. அதேபோல் எனது பிள்ளைகளும் நான் எதைச்செய்தாலும் தடை சொல்லமாட்டார்கள். என்னுடைய வளர்ச்சியிலும், புகழிலும் என் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் பெரும்பங்குண்டு.

ஓ உங்கள் நாடகங்கள் சமூக அங்கோரம் எவ்வாறு இருந்தது.....

இது நான் கூறித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றில்லை என்று நினைக்கிறேன். மன்னாரில் என்னுடைய நாடகங்களுக்கு ஒரு தளி வரவேற்று என்றும் இருந்தது. என்னுடைய கலைச்செயற்பாட்டை அங்கீரித்துப் பல மேடைகளில் கெளரவித்தார்கள். குறிப்பாக ஒருசிலவற்றைக் குறிப்பிடலாம் 1982 இல் முருங்கன் பாடசாலை அபிவிருத்திச் சபை என்னைக் கெளரவித்தது. 1983 இல் மட்டக்களப்பு இலக்கிய விழாவில் மாவட்டத்தின் சிறந்த கலைஞருக்கான கெளரவ விருது எனக்கு வழங்கப்பட்டது. 1999 இல் கலாசார அமைச்சு "கலாபுழைனம்" விருதை வழங்கியது. 2000 ஆம் ஆண்டு மன்னார் ஆயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி 'திருக்கலை வேந்தன்' விருதை அளித்தார். அதே ஆண்டு, வடக்கு கழககு பண்பாட்டவுவல்கள் அமைச்சு 'ஆனநார் விருது' வழங்கி கெளரவித்தது. 2003 இல் யாழ்ப்பாணத்தில் திருமறைக்காலமன்றத்தில் பேராசிரியர் மரியசேவியர் அடிகள் பொன்னாடை போர்த்திக்

கெளரவித்தார்.. இவையெல்லாம் எமது சமூகம் என்னை அங்கீரித்துள்ளது என்பதற்கான சான்றுகள். நான் உழைக்கக் கொடையில் இருந்து எனக்கு ஒரு வீடோ, காணியோ வாங்கியதில்லை என் உழைப்பைக்கலைக்காக்கதான் செலவழித்தேன். அதன் பயனாகத்தான் கடவுள் இவ்வாறான விருதுகளைப் பெறும் சந்தர்ப்பங்களைத் தந்தார் என நிம்மதி அடைவதுண்டு.

ஓ உங்கள் ஆரம்பகாலத்தில் நாடகம், நாட்டுக்கூத்துறையில் ஈடுபட்டபோது, இளைஞர்கள் காட்டிய ஆர்வத் திற்கும், இன்றைய இளைஞர்களின் ஆர்வத்திற்குமிடையில் எவ்வாறான வேறுபாடுகளைக் காணுகின்றீர்கள்..?


நாங்கள் 'முத்தமிழ்க் கலாமன்றத்தை' அமைத்து நாடகங்களை மேடையேற்றியபோது அவற்றிற்கு உயிர் கொடுத்தவர்கள். அன்றைய இளைஞர்கள் குறிப்பாக, எமது உறவினர்கள், இதில் எனது சகோதரர்களாகிய, மாசில்லாமனி, புலேந்திரன், யேசுதாசன், கமலன், இரத்தினம், இவர்களோடு என் மருமக்களும் குறிப்பாக, அந்தோனிப்பிள்ளை, பாலசிங்கம், சத்தியசீலன், மனோகரன், தேவராஜா, அந்புதராஜா என, எனது சொல்லை கேட்டு நடக்கக் கூடிய இளைஞர் குழாம் இருந்தார்கள். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றில் நாம் மிகவும் கண்டிப்புடன் இருந்து செயற்பட்டோம். மிகவும் பொறுப்புணர்வுடன் அக்கால இளைஞர்கள் தொழில்பட்டனர். உதாரணமாக ஒரு விடயத்தை குறிப்பிடலாம். ஒருதடவை, நாம் கொழும்பிலே நாடகமொன்றை மேடையேற்றவேண்டிய, நிலையில் இருந்தபோது, எனது சகோதரவின் மனைவியார் குழந்தைப் பிரசவத்திற்காக, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அப்போது எனது சகோதரன் நாடகம்தான் முக்கியமென்று கொழும்பு வந்து நடித்து விட்டுதிரும்பினார். அவ்வாறான பொறுப்புணர்வு மிகக் கூறினார்கள் அன்று இருந்தார்கள். ஆனால் இன்று அவ்வாறான இளைஞர்களைக்காண முடியவில்லை. தற்போதய இளைஞர்களை நாடகத்திற்கு கொண்டுவருவதே பெரியவிடயம். தவறுகளை சுட்டிக்காட்டுதல், பேசுதல், நேரத்துக்கு வருமாறு கண்டிப்புடன் நடத்தல் எதுவுமே இன்றைய இளைஞர்களுக்குப் பிடிக்காது. எனவே இன்று நாடகம் செய்வதென்றால் அவர்களோடு இணங்கிச் செயற்படுவதற்கு நாம் எம்மைத் தயார் செய்ய வேண்டிய ஒரு விசித்திரமான நிலை.

ஓ இறுதியாக ஒரு கேள்வி, இன்று நாடகத்துறையில் ஈடுபடுகின்ற இளங்கலைஞர்களுக்கு நீங்கள் கூறுக்கூடிய ஆலோசனை என்ன?

'குத்தாடுவதும் குண்டி நெரிப்பதும் ஆத்தாதவன் செயல்' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் இன்றைய காலம் அப்படியல்ல. கலை பல ஆச்சியங்களையெல்லாம் சாதித்து வருகின்றது. நாடகக்கலை என்பது மனிதனுக்குப் பிரியமான ஒரு சொத்து. அது ஒரு கூட்டு முயற்சி. இளம் சந்ததியினர் இந்தத் துறையில் ஈடுபடுகிறது. மொழிப்பற்றும், தேசப்பற்றும், மனிதத்துவம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுகிறது. ஆத்மீக நிறைவு ஏற்படுகிறது. நஞ்பழக்கங்களைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். இதில் ஈடுபடுவர்கள் நன்மையடைவார்களே தவிர தீமையடையப் போவதில்லை. எனவே இளைஞர்கள், மாணவர்கள், இக்கலையை மாணசீகமாக நேசிக்கவேண்டும். அது நல்லதொரு சமுதாயத்தைக்கட்டி எழுப்ப உதவும்.

“ஞானிரவந்தரி” இசைநாடகம்

பாது விழுமாறாக கலாமனி நத தயாரிப்பில் ‘ஞானிரவந்தரி’ இசைநாடகம் இல்லாதும் ஜூன் 20, 09.10.11 மத்திய நிதியினிலும் 17,18 அக்டோபர் நிதியினிலும் யாரும் பெருநாள் சிறப்புக்காக இயங்காது வரையில்லை அருமிகிளி என்றும் 07.08 மார்ச்சில் மேவையிலிருப்பதற்கு இதனை தினாறும் ஆயிரக்கணக்கான மக்கள் யானாய்விட்டிருந்தார்கள். இயற்காலங்கு இரண்டு காட்சிகள் மேட்டுயேற்றப்பட்டனவை முனிப்பி தினாறும் இம் நாள் மத்தியகால நெறியாள்க்கையை அனுமதியிட்டிருக்கின்றன என்கூடு இதையாரா மற்றும் யோ. பொன்சன் ராஜ்தாங்கர் ஆகியோர் கட்டும் பேர்காலங்குறுதார்கள்.



இல் இசைநாடகம் 12 ஆண்டிருந்து முன்டாக்கும் 1991 முதல் முன்டு ஜூன் 29,30 அக்டோபர் நிதியினிலும், ஜூன் 30 அக்டோபர் நிதியினிலும் ஜூன் 30 அக்டோபர் நத தாவு மேவையிலிருப்பதற்கும் பேர்காலங்குறுத்தார்கள்.



“ஊழுதாந்தரை, மேற்காந்த மகாளி” நாடக நுக்காத்து

கொழும்புத்தூரை முமிகி அவேஸியார் இருந்துவக்க கல்லூரியில் தமிழ்மலைத்தொகையில் நடத்தப்பட்டு ‘உமிகி எல்ரோ’ 15.05.2004 இல் திருமூறைக் கல்லையிறு அருகில் நடத்தப்பட்டது. இதை ‘ஊழுதாந்தரை, மேற்காந்த மகாளி’ என்றும் மலையில் பாட்டு நடிப்புக்காக இருந்துவக்க கல்லூரியில் மேட்டுயேற்றப்பட்டது. எல்லாம்போல் நடந்து இருந்துவக்க மேற்காந்த மகாளி’ என்றும் கொழும்புத்தூரைக் கல்லையில் பாட்டுப்பட்டது. “நாடக நுக்காலைப் படிப்பதற்கு அன்றை நாடகநிலை நடிப்பதற்கு உள்ள கல்லை, துதுகல்லும், மூரிலும் இன்று எதிரும் என்றுப் பற்றுவதற்கூலை” என்று கூறிய ஏ.ரி.பி. அவர்கள் நாடகக்கலையினில் மது என்னவை பற்றிக்கொள்கிறார்களென்றும் என்பது என்ன நாடகங்களில் அன்றை விடவை.

அமரர் ஏ.ரி. பொன்னுத்துரை அந்தாயியாக ஒரு குறிப்பு


கலைப்புத்தொலை ஐ. பி. பேர்மலை

மது இயேசுவில் நடந்த நாடக நுக்காலையை, அதைக்கால் வைத்து வைத்துப்போனால் வாழ வீ. ஏ. பொன்னுத்துரை அவர்கள் என்ற 10.10.2004 நாள் காலங்களை அடைத் தலையிட்டு அதுமிகுஷமாக இக்குறுத்து பாட்டுப்படிப்பதற்குத்தான்.

கலைப்பிரசுரர் ஏ.ரி. பொன்னுத்துரை மதுக்கு பின்னால் புதுதாக உலகிலூம், மனவைக்கும்மனவையிலும் வைத்துப்போனால்தாக்கும் புதுவீரர் மனிதன். பொருமைக்கு தினக்கலையைப் பொதுதாக இயேசுவைப்போன் ஓய்விலை “யம் பேற்ற இன்பம் ஜீவ வகையைப் பேற்றுவேண்டும்” என்ற உயரிம் மன்புணர்வைப்படியாக்கும் வெறிந்த மனிதன். தான் எழும் காலத்தில் நன்றான் உவாயுதராமிக்கும் உவாயுதராப் பிறகுக்கு அன்னிக்கோடுக்கல்லிட வேண்டியும் எனத் துமியாய்ந்திருப்பது வாழ்ந்து கொண்டுள்ளன. இவர் வைத்திருந்தும் ‘நாடகமீர் நடந்த படிப்பதற்குப் போன வைத்து வந்த ஓர் நாள் படித்தல் என்று கூட வைக்காக கூறுவார். அவன் ‘இன்றுவார் இருப்பால்கள் நாடக வீரபத்தினர்’ என்று இராபிரீஸர் ச. பஷ்பியாந்தன் அவர்களால் பாராப்பட்டார். “நாடக நுக்காலைப் படிப்பதற்கு அன்றை நாடகநிலை நடிப்பதற்கும் உள்ள கல்லை, துதுகல்லும், மூரிலும் இன்று எதிரும் என்றுப் பற்றுவதற்கூலை” என்று கூறிய ஏ.ரி.பி. அவர்கள் நாடகக்கலையினில் மது என்னவை பற்றிக்கொள்கிறார்களென்றும் என்பது என்ன நாடகங்களில் அன்றை விடவை.

பொன்னுத்துரை அவர்கள் கொண்டுவர விரிந்துவக்க கல்லூரியிலிருந்துக்கொண்டு வருவதற்கு நாட்டு நாடக வீரப்பக்களுக்குடையுடைய மதும் வைத்து விடுவது. நெல்லூரை நேர்க்கணியினில் அங்கில நாடகக்கலைக்கு பரிசீலனை ஏற்பட மற்றும் தல்லை வளர்த்துக்கொண்டார். குவெய்தி, ராகிளமுடைய போக்கு நாடகங்களை பல்லோரு நாட்டார் முன்பாக நிகழ்த்திப் புகழ்பெற்றார். இவர் எழுதிய வாணோவி நாடகமாகிய ‘ஏந்தும் பிறகுத் திருண்ணம் முன்வா’ என்ற நாடகம், பெரும் வரிசையில் நாடகம் கண்ணரூபம் ‘ஶாளை’ அவர்களால் பாருப்பட்டது.

யார் இலக்கிய வட்டத்தில் ஆயுங் காலம் முதல் பல பதவிகளில் இருந்து இயங்கியிப்பனியாய்வு வந்தார். துறைப்பிடியில் கண்டார்க்க கலையில் வளர்க்கிற பல வழிகளிலும் உதவு முழுப்பக்களிலுமெய் ஆர்விஸ்தார். அவன் எழுதிய ஓரளை நாடகமாகிய ‘ஏந்தும்’ இயேசுவைக்க கண்ணக்குக் குறிப் பாட்டு நாடக எழுத்துப்போட்டில் 1966ஐச் சூரியானது இடத்தைப் பெற்றுக்கொண்ட வரையும் இங்கு நிலைமைக்கூட்டத்தைப்



பேராளிரிச் ச. வித்தியாளந்தனோடு பொலிபுத்துவர் அவர்கள் கொண்டிருக்கிற நடவடிக்கையில் பிரதிபலிப்பாக 'ஆரங்க மூலம் துறையெந்தா' என்ற நூலை 1984இல் எழுதி வெளியிட்டு அனைவருமின்றுப்படித்தனர்.

1950கள் தீவர பரிசீலனையாகக் கல்லூரி மாணவர்கள் இருந்த வாய்த்தல் பிராஞ்சில் நாட்டி சோனிபிள் 'கோட்டை' என்ற நாடகத்தில் ரீப்பாய்களுக்காலம் பாராப்பிட்டார். இன்னும் மாணவர்களின்கூட்டு பல விவிளியும் காலங்களுக்குமில் கொண்டிருக்கிற வித்தார். அதற்கு சிறந்த ஏழ்த்துப்பாடு பாட அனுமதது கவர உதவாக்கிய வழிபாடும் போட்டு. அதற்குப் பின் எழுந்த வந்தார்.

மாணவர்களும் எழுந்த வந்த பாராப்பிய காலங்களும் இவரால் பலகாலம் நினைவுத்து நிறுத்தி விடப்பட்டது. அவர் காலங்களில் மிகு கொண்டிருக்கும் பற்றாடால் நான்கு மாணவர்கள் கிடைத்த தாடக என்னால்கூட, சிறந்தனக்களை பலரும் நிறுத்திருக்க வேண்டும் என்பதற்காக மல நாடக மாண்களாயும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அனுவகாவான:


- | | |
|----------------------------|--------------------------------------|
| 1. நாடகம் | 2. கம்பீஸ் குருவான் |
| 3. பக்த வெள்ளால் | 4. பாடசாலை இரு வார் |
| 5. கலையில் மாண நூற்றுமானம் | 6. ஆரங்க மாண துறையெந்தா |
| 7. நிதியாளியில் முடிசாலை | 8. நாளன்மாலை |
| 9. பைபிள் | 10. ஆரங்கான் மாணவர்கள் ஒவர், போன்றன. |

இத்தகைய ஒர் கலைஞர்கள் நான் உட்கிட்டது 1978 இல் ஆராப்பாள நூர் கார்க்க கல்லூரியில் தான். அங்கு இப்பெரிய ஆரங்கப் பயிற்சியில் மாண்பாலைத்தலில் மார் பாகான்ஸிலிருந்தும் பார் பங்கு பொண்டன் வர். பெந்தம்பாளையாவர்கள் இலாகாவிடையாகவே திருந்தனர். ஓரிபிப் பட்டிடும் அங்கு வாய்த் தெருமாறாக இருந்திருக்கும் காலங்கள் விழுந்தது 'ஒத்த வயதில் சிறந்த மலைக்குக்கீல் உந்த நிலைமே' என்றும்பாலைத்தலதைப் பயிற்சி ஆராப்பாள வெதுக்கால் தெரிந்தது. அந்த வயதிலிருந்து நான்கில்லாது பயிற்சீல் காலப் பங்குவிடையாக்கப்பட்டன. அது அவரது மன உறுதியை வந்து உடல் பங்குத்தையும் காப்பியது.

பயிற்சியில் எடுப்பத் திட்டமிடுவதற்கு மாணவர்களுக்கு டெப்பர்ட்சு, ஆராப்பாளியில் குறுக்கப்பட்டிருக்கிற முதல் பல்லிக் கலைஞர்களும் பல்லையும் விகிதமாகவே கொண்டிருக்கிறது. ஒது வந்தப் பாடம் விரிவாக பெற்றுக்கொண்டால் பயிற்சி மாண்களில் 'கோட்டை' யில் 'காசி' என்ற கலைஞர் மூலமினியில் கீழடத்தை ஏற்று மீண்டும் அந்தமாக நாட்டதார்.

1948-1982 இல் மாப் ரீசிஸ்கம் மண்டபங்குவில் அரசின்கூரும் பிரதிவீகமில் நாடகத்தில் விரிவாக அந்தமான் வேளியிட்டது. அந்த அவர் பொலிபுத்துவர் நிதி மாணவர்களும்பாலையால் நிறுத்தப்பட்டு விடப்பட்டது. அதை அவர்கள் கலைப்பொருசு தொடர்கிற கலைஞர்களார். ஆகைச்சமாகக் காட்சி ஒள்ளில் மட்டும் இருப்பது நிறுத்தகாலும் அவரது ஆர்பி பிரமாதம் என்று நுறிப்பிட்டார்கள். இதுவரைத்தான் நிதி தானில்லாத 'கோட்டை மோது' நாடகத்தில் விரிவாக பாத்திரத்தை சீர்ப்பார்க் கொரிந்ததார். அதில் காதாரான காலங்களைத்

தோறியவனினாக கலைஞர் பாத்திரமிட்டு மிகச் சிறுபாக நடத்தியுள்ளார். அந்தக் காட்சி இப்பிடாரும் மனதில் நிழலாகுகிறது. வேறுப் பொதுவாக நாயியில் உறைபொய்யாலை ஏ வீடு, எதிர் மொளை கணங்களை இழுக்கும் 'பழங்கப்பியு' இவைதான் அவர்கள் தோறியும். அதில், நாள்திடமின் ஜோபத்தால் பிப்தம் யூ. ஸ்ரீ என் விழுவள் தன் தோறியாக்கப்பட்டது. "நீலி இன்டி மொல்ஸ்டெபார்..." என்று வாய்கள் உரித்தான் தலித்துவத்துடன் பாடுவதும், போன்றிருந்து ஒருப்பட்ட கூட்சிகளில் மூடாடி சுந்தரத்தின் ஒலைக் கோட்டைக்கு நிறுத்தியும். சில அமிக்க விளை வாவலை இருத்துக் கொண்டிருக்கும் இயலங்களையில் ம் இலி டா எந்து மாந்த குரவில் "நம்பி எல்லாம் போக்குட்டா" என்று வாய்க்கூரையுருப்பு கூரியது. இன்றைக்கு ஒருக்கும்பது அல்லது உருக்கும்பது அல்லது உருக்கும்பது அவர் அப்பாத்திரத்தை மக்கள் மூல் நிறுத்தியிருக்கின்றனர்.



'போர்த்து பொதும்' நாடகம் 07.02.1980 அவரும் கொழுப்பு ஜோக்ஸ் டி விளை அருங்களில் இடம்பெற்ற தேசிய நாடக விழாவில் மல நாடகங்களுடன் பொர்த்தும் மூன்திடமிட்டு நாட்டது. விருதுமிகு அவர் கூறுவதாகின், 'மருபுக் கலைஞர்கள் புதியங்கு நாடுக்குவிந்து, புதியங்கள் கலைஞர்கள் மருபை ஒதுக்குவதோடு கூடியும் பயன் தெய்வில் மார்க்கா வழங்குவதோடு பிரதானமாதும். வெளியில் அலிந்துவர்க்கும் பிழைக்கும் அதே வேளை அம்யாதவய்வாக பிரீட்டிரின்து அரித்து வெள்ளுவிகையிடும். அரங்கக் கல்லூரியில் தாசிசியல், குறுங்கு சன்னதுகளில்கூட பொர்த்துமினியில் நெற்யாள்கையில் மல் மோது நாடகங்களிலும் நடத்தியதன் பல விருதுகளைப் பெற்ற தாசிசியல் 'பொருத்து மாருபு' நாடகத்தில் சிறந்த நாடகங்கள் நடக்கும்பது வெற்பிடுன்' என்றார்.

ஒந்தாலியிட்டு மேல் கால் பொருத்து போரும் இருப்பதைக்கால்பாலு கேள்வி அப்பாத்துப் பாடு அரசு அதிகளில் வேல்ளுகோவையில் போல் ஆலயாவிலிருந்து 'யைஷ், விராவில்' அரசினரியிடமிட்டு கட்டு குளிவையும் பொருப்புத்துவம் எல்லோடும் வேறும் மேலும் கீழ்ப்பிடிக் கட்டுப் பதினாற்கு நாடகத்தை நடத்திவிடப்பட்டன. அதிலை காதாரான காலைஞர் நடியில் பொக்கிலுத்துவாய் மல்பேரோ சாதாரணமாகவே நின்றார். அக்காலமா-

உடல் வலிமையும், திடகாத்திரமும், உறுதியும் கொண்டவராக அவர் இருந்தார். பொன்னுத்துரை அவர்களிடம் நான் கண்ட மற்றொரு பண்பு எவர் எந்தக் கருத்தரங்குக்கோ, பயிற்சிக்கோ, நூல் வெளியீட்டுக்கோ, பாராட்டு விழாவுக்கோ, நாடகப் போட்டிகளுக்குக்கோ நடவேராகவோ, தலைமை வகிக்கவோ எதற்கு அழைத்தாலும் மறுக்காமல் குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன் குறித்த இடத்திற்கு சமூகம் கொடுக்கும் உயர்ந்த பண்பு கொண்டவர். இறுதிக் காலத்தில் நடமாட முடியாத நிலையிலும் முன்று சக்கர வாகனத்தில் அழைப்பு விடுத்த இடம் செல்வார்.

அவர் தன் வாழ்நாளில் சிறந்த மாணவனாக, சிறந்த ஆசிரியனாக, சிறந்த சமூகப் பணியாளனாக, நல்லதோர் குடும்பத் தலைவனாக, நல்ல கலைஞராக எல்லாவற்றையும் விட ஒர் நல்ல மனிதனாக வாழ்ந்தார் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கலைப்பேரரசின் பவள விழாவின் போது திருமதி கோகிலா மகேந்திரன் குறிப்பிடுகையில் “பவள விழா அகவையில் இருக்கும் ஏ.ரி.பி சற்று சுகயீனமாக இருக்கிறார். என்றாலும் வயதுகளில் ஒருமல்ல. வாழ்க்கையின் சாரமிது ஆரோக்கியமான முதுமைப் பொழுதெல்லாம் பூர்ச்சாரியும் வசந்தமாகிறது” என்றார்.

தன்னை ஒரு நாடகச் சந்தநக்காரர்ன் என அழைக்கும் ஏ.ரி.பி. தனது 75 வயதினை அடைந்தவேளை உடல் முதுமை அடைந்த போதும் உள்ளத்தின் இளமையுடனும் தூய்மையுடனும் உடலையும் பாதுகாத்த ஒர் அற்புத மனிதன். அவரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் வெறுமையாக விடப்படாது நிரப்பப்பட வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்த உள்ள முக்கிய பணியாகும்! ◎

அஞ்சலிக்கின்றோம்

ஆசிர்வாதம் தேவசகாயம்பின்னை

முத்தாரக் கவிஞர் என அழைக்கப்படும் பாலையூரைச் சேர்ந்த திரு. ஆசிர்வாதம் தேவசகாயம்பின்னை (செகராசசிங்கம்) அவர்கள் 25.04.2004 இல் காலமானார் கலைத்துறையின் பல பக்கங்களிலும் தனது கால்களை பதித்திருந்த இவர், பத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்கள், இசைநாடகங்களையும் எழுதியுள்ளார். சில நூல்களாகவும் வெளிவந்துள்ளன. கலைவாழ்வில் பல பாராட்டுக்களையும், கௌரவங்களையும் இவர் பெற்றிருந்ததுடன் ‘கலாபூஷணம்’ விருதையும் இவ்வாண்டு பெற்றிருந்தார். முன்பு பாலையூரில் செயற்பட்ட ‘ஜெயசிறி’ நாடகமற்ற ஸ்தாபகராகவும் இவர் விளங்கினார்.

வி என் செல்வராசா

பிரபல இசைநாடகக் கலைஞரான வி. என். செல்வராசா அவர்கள் கடந்த 07.11.2004 இல் காலமானார். தனது சிறுவயதில் இருந்தே நாடகக் கலையில் ஈடுபடத் தொடங்கிய இவர், பல்வேறு பட்ட இசை நாடகங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்ததுடன், பல புதிய கலைஞர்கள் நாடகத் துறையில் ஈடுபடவும் காரணமாக இருந்தவர். இசை நடிகமணி, இசைநாடகக்

கலாஜோதி, கலாபூஷணம் போன்ற பட்டங்களையும் கலை வாழ்வில் இவர் பெற்றிருந்தார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த இவர் நடிகமணி வி.பி. வைரமுத்துவுடன் இணைந்தும் பல இசைநாடகங்களில் நடித்திருந்தார்.

தமிழ்நினர் க. சொக்கலிங்கம் (சொக்கன்)

சமுத்து கலை இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரும், தமிழ்நினருமான க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள் 10.12.2004 இல் காலமானார். சொக்கன் அவர்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் நாடக உலகிலும் தீவிரமாக ஈடுபட்டவர். தனது முதுமானிப் பட்டப்படியிற்கு, ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சியையே ஆய்வுப்பொருளாக எடுத்து ஆய்வுசெய்திருந்தார். பல நாடக நால்களையும் இவர் எழுதியுள்ளார்.

மறைந்த இம் மூன்று கலைஞர்களுக்கும் ‘ஆற்றுகை’ தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

நாடக விழாக்களும், போட்டிகளும்

யாழ் மாவட்டத்தில் இவ்வாண்டிலும் பல அமைப்புக்களால் நாடகப் போட்டிகளும், நாடக விழாக்களும் நடத்தப்பட்டிருந்தன அவற்றின் விபரம் வருமாறு. யாழ் மனித முன்னேற்ற நடுநிலையமான ‘கிழுடெக்’ அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி கிராமங்களுக்கிடையிலான நாடகப் போட்டி ஜூலை மாதம்: 10 ஆம் திகதி யாழ் மறைக்கல்வி நடுநிலைய மண்படத்தில் இடம் பெற்றது. இப்போட்டிகளில் 12 கிராமங்களிலிருந்து வந்த நாடகங்கள் கலந்து கொண்டன. இதன்போது முதல் மூன்று இடங்களை ‘கரைகாணா ஓடங்கள்’, ‘மீசியே கிடைக்காதா’, ‘மெளனத்தின் அலறல்’ ஆகிய நாடகங்கள் பெற்றுக்கொண்டன.

மானிப்பாய் இந்துக் கல்லூரியினால் வந்துந்தோறும் நடத்தப்பட்டு வரும் நாடக விழா இவ்வாண்டும் ஜூலை 1ஆம் 2 ஆம் திகதிகளில் கல்லூரி மண்படத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியில் உள்ள நான்கு இல்லங்களும் நாடகங்களை தயாரித்து வழங்கியிருந்தன.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்துமிழ் மன்றத்தால் ஜூலை 8,9 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட முத்துமிழ் விழாவின்போது நாடகம் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இதன் போது ‘அறுவடை’, ‘நினைவுகளின் நிஜுங்கள்’, ‘மானுடச் சிக்கல்’, ‘தடைகளைத் தாண்டி’, ‘மயான காண்டம்’ ஆகிய நாடகங்கள் கலாசாலை மாணவர்களால் மேடையேற்றப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ்ப்பாணக் கிளையினரால் ஒக்ரோபர் மாதம் 8 ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரி மண்படத்தில் பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டியொன்று நடத்தப்பட்டது. இதேபோல் இன்னும் சில அமைப்புகளும் சிறியளவிலான நாடகப் போட்டிகளை நடத்தியிருந்தன.

நாடகங்கள் என்றப்பெறுவதில்லை. அந்தக் காரணத்தினால் நாடகத்தின் சம்மாநமாகவாகி, கொன்றத்தக்க வகையில் இருந்து ஜாவாக்கானான் இத்தோதீயில் உள்ள 'ஓ:ப்படில் குட்டாட்டம்' இனவு அனைத்துக்கும் சிரும் எவ்வளவு போல் அமைத்துவிட்டது. இங்கைவரத்தின் வொழும், வெளிர்காட்டப்பட்ட அரிசிலையை. இவ்வொழுத்துக்குள்ளும், குரிசி நற்கின்ற எளத்துவ வெப்பியை அசிரியர் உணர்ச்சிபொன்ற வெளிப்படுத்த விட்டார். இந்நாடகத்திலுள்ளன, "கூசாதி காப்ச எச்சில்லை வக்ஸின்தனை வெச்சிப்பெட்டு..... வீவான் காலத்தோனமாய் என்றால்கூ குஷம் வேண்டும் செய்வதென். பத்து தன்னி நின்றுகிடான்றுதார் காதாக்குப் பூநிலையில்லை என்றால் ஒருட்டு உருவாகுப் பயன்கூட எதிர்க்க என்கள்...." என்ற வாலைப், துமிசு காருக்கிறதுள் ஏ, வெளிப்படுத்த காலன்துக்கும் சாதித் துவேங்கிறதை மீக்கிறப்பாக அழற்றாலமயோடு அசிரியர் கீழ்ப்பிடித்துக் காட்டுகிறார். 'பாப்பா விருஷ் நாளையோ' என்ற சிறுவர் நாடகம் ஓர் எனவினால் நா காமாது. தீரு நோக்குத்துவமில் வருகூர்பு வேண்டும், அவரியத் தொழிலில் இருந்து விடப்பட பெற்றில், சு-ஸ்திரவாயாக. நான்காலை கொவுட்டு விடக்குகிறான். ஆசிரியரின் அழற்றுவதைக்கொண்டு விடுவதையோ.

காப்பொன் 'துப்பியாகவைக் காங்கின் நாடகவுமையாக இது காணப்படுகின்றது. இவ்வாறு இத்தொழுவிலையின் நாடகங்கள் ஒன்றொன்றாக இருக்கிறன. என்னை வீவான் கொவுட்டு விடக்குகிறான். ஆசிரியரின் அழற்றுவதை. காப்பொன்கைப்பட்டினை, காருவாலத்தில் அருந்து விட அவர் கொண்டுவருகிறான் வீவான் கொவுட்டுவதை. என்றால் இருந்துவிட்டு என்பதுவை முடிக்கமுடியாது. அவர்கள் இருங் காலன்துக்கு முன்வருவதை நிவாரியைத் தூயிட்டார். இந்துலில் 16 பூர்க்காலி உடன்னான். இவற்றை சூரி தொத்தமாக்காது, பரித்து ஒன்று அல்லது இரண்டு பகுதிகளாக வெளிப்பட்டிருக்கும்படி. இவ்வு இரண்டன் எனப்பார்க்க இருக்கும்படி, இரண்டு நாண்டன் போய்கிறன. இந்துலில் எனவும் பொதுவான நூல்களும் '1' ம் குறைவை நாடாலும் A4 அளவு வடிவத்தில் வெளிவருகிறதினாலும் இந்துலாம் இதுவால், காலில்செல்லுதல், படிந்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் இருப்பதும், கணிதம், கணக்கும் இதில் கீழ் நாடகங்களும் அவற்றின் அடையாளம், அழற்றுவதும் இருந்தால் திட்டமிடுவதனால், இந்துஸ்திர இவ்விடுதல் வாச்சு வீசுக்கு மரகாலை மண்டப்பறையில்கள் அவைகளில் சிருந்த நால்கிரண மாதி மிகுந்தப்பிழையிடும் குழந்தை.

நாடியை விளக்காது என்றால் நான் அடிடை வரவைவாய்த் தெப்பிடப்படுவது. இந்து 'அருங்கு' வார்சிராகபில் எப்போன்டு வெளியீடு, குவர்சுமீன் சூரியதை அல்லது அழியிடலை சரியாக வெளிப்படுத்தாது பத்திரிகையும் பொருள்களும் இருக்கின்றது.

போதின்தில் காத்திக்க வழியூக்காக, வூர்சிசிவுற்று முறையில் அர்சுப்படுத்தப்படுவது அவர்கள் நிராகரிக்கப்படுவது முத்துக் குஷம்புதான்தாக வந்திருக்கிற பெழுவுகின்க நாள். ஒ

அரங்கியலில் புதிய நூல் வரவுகள்



ஒன். முத்தாகாங்கள் (வினாப்பாய்த் தீர்த்த) - காந்தி பா. அவிதூரமாம், வெளிப்பு - ய. அம்தூரமாம், 15, இராசாங்கி ஜோட்டம் பூருஷமா, அடியீராமாய்க் கிணங் - காப் 'முல்லைக்கல்' என்ற முன் வெளில் நால்து அல்லது ஒரும், நாட்கூக்கத்துச் சாலைகளும், பகடப்பால்பியை இந்துவால் ஆசிரியர், வெள்வாய்ப்பு வாசன, கமிஜுக் கால், காலை குருவிசென்று ஆசிரி ஏன்று நாட்கூக்கத்துக்கள் இருக்கவில் இடம்பெற்றுள்ளன.



மீத்தாஞ்சிமம் காலன் பொடகந்தொழி - கோ. கோவாங்கந் வெளிப்பு : காந்தி வினாயைப்பு நினைவார், 10, 4 ம் நழக்குக்கூடு, அடியீராமாய்க் கிணங் - 100.00

மீதிவை, பொருட் பொருட்கள் தொடரியை கொடு மக்களுக்கு செல்லுவதை வர்த்தும் முகமாக நாளைப்பாய்த்து, மாறு குடரத்துவம் வால்வெறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மேனத்தெற்றுக்காரர் ஆசிரியரின் நெஞ்சுகூத்தும் என்று, முக்கம் ஆசிரி கீழ் நாடகங்களும் அவற்றின் அடையாளம், அழற்றுவதைக்கும் இந்துஸ்திர இவ்விடுதல் வாச்சு வீசுக்கு மரகாலை மண்டப்பறையில்கள் அவைகளில் சிருந்த நால்கிரண மாதி மிகுந்தப்பிழையிடும் குழந்தை.



காந்தி நாடகம் எழுதுவது எரியடி (கீட்டுயரத் தீர்த்த) - காலை கொலம் அராசியூர் டி. எந்தாரி மின்சார, வெளிப்பு - காலை பிரிக்காரி வீதி, நீராயியை பார்ப்பாலை, மீனங் - கொ வெள்வாய்க் காலத்திலில் நால்து கால் வாஸனை நாலாகிலியை பத்துவாயு வாசு எதுவாக்குவதும் இந்துஸ்திர தீவங்கள் வாலைகளிலிருந்து அலாரான் எழுதப்பட்ட மூலது நாடகங்களும், காந்தாங்கள் பலவும் திட்டமிட்டுள்ளன. தனது



வெளி வாரி, தீவிரக்கிப் பேசுவையின் போன்றோர் மலூராக ஆற்றினால் சிகிச்சை யெல்லைப்படிட்டுள்ளது

மாண்பிழையுள்ள (மொத்தமிழும் மூன்று மூன்று) - சிதாநுப்பு : க. சாமார்த்தாம். சௌஷதி. - ஒரேர் : காஷாத்தார்ஜுனனாக சிகாரிக்கும் அவையும் ஏத்திய கூட்டுறவு, மாஜிபாஸையும்.

07.01.2004 தீல் தங்கு பவள விழுவைவுக் கோர்ட்டு போல் இருப்பது கலைஞர் கல்வுக்காலம் நா. போன்றதோடு (நூல்கிழவும்) அவர்களின் பவள விழு மலூராக இருந்து போன்றதுக்காலம். இத்துறைப் பதவிப்பூர்வர் குழந்தை (ஒன்றும், வருவாய்) மலைக்குப்பாது, வருவாய்க் குதுப்பத்திற்கும் வருவாய்களை.

வீர்க் காவை (தென்டோட்டு, தா. தா. தா. காவைக்கால் நீ. என்றால்) : சௌஷதி. - காஷாத்தார்ஜுன, மாவாத்தாரா, பாஜிபாஸைம். விவை : - ஏற்பிடப்படவில்லை.

மலைக்கு நடவடிக் கூறுதல்களையும், நா. காவையைப் பற்றி போன்ற பெற்றிய யாத் தாலைத்துறையைச் சொன்று அவர் கலைஞர் நீ. என்றால் அவர்களின் மாதுகூலமில் மென்வெற்றுமையை மாலையுடு காட்டினாலுமா இப் பகுதி தொழில்களைப் பற்றி போன்றிருப்பதை கீழ்க்கண்டும் நடவடிக்கைகளுக்குத் தீடு காலை குத்துச் சுதாநுப்பு மாண்புமிகு 20 ஆவது ஆண்டு நிவாரணம் இருப்பதை கொள்ளிடப்பட்டிருக்கிறது.

நீ. காவைக்கால் : குருவிடர் காஷாத்தார் (வாய்மூறாக காட்கப்) - அங்கூர சிரங்கத்துறை. சௌஷதி. - காஷாத்தார்ஜுனம். பாஜிபாஸைம் வி. சாயப்பித்திவுரு, பாலகால வித. சௌஷதி. - விவை :

இப்பொழுதைக் கலைஞரும், ஏறுத்தாராதுமாலைப் பகுதை போன்றத்துறை அவர்கள் பலன்செய்திருக்கின்ற திரும்பும்பூர் மொக்கைகள் உதவுதலைப் புருவங்கள் குறித்து சொல்லுகின்ற திரும்பிக்கும் நடவடிக்கைகளுக்குத் தீடு காலை குத்துச் சுதாநுப்பு மாண்புமிகு 20 ஆவது ஆண்டு நிவாரணம் இருப்பதை கொள்ளிடப்பட்டிருக்கிறது.

அந்தாக் கா. க. காஷாத்தார் (ஆபத்து ஆண்) - பேராசிரி : க. சாமார்த்தாம். சௌஷதி. - காஷாத்தார் குத்துமால் இருந்து போன்றது, 201, பால் விதி, மொஞ்சிரி - 12. விவை : 25.00

அப்பொழுதைக் காலை அவர்கள் வரவாற்று எடுக்கும் கருவு கீழ்க்கண்ட போன்றதோடு 1993 ஜூலையிலிருப்பத்தை நிற்கிறோ அவை திருவிடைப் பதிப்பு மென்வெற்றுக்கை. இன் இரண்டு புதியில் பழுத்தீள்கள் சம்பாஸு நாட்கார் போன்றிருப்பதை குத்துக்கையாக சொல்கிறோம்.



பாத்திரமான நாட்கார் (பேராசிரி காஷாத்தாராக காட்கப்) - துறைதாங்க அண் முகாஞ்சிக்கார். சௌஷதி. - விவை : நீங்கள் அரங்க தீவிரத்தைக் கொடுக்கவும் ஆடியாராளி விதி, தூதிமால்ஜோலி, மாண்புமையைம், விவை - விவை

திருத்தாங்க ம். சாமார்த்தாம் அவர்களைப் பற்றுப்பட்டு. குழுவினாலை போன்ற நிலை தீவிரத்தைக் கொடுக்கவிட்டு அவையை நிற்கிறோம். சௌஷதி. - விவை : நீங்கள் மென்வெற்றுக்கை மாண்புமிகுதோடு தொழிற்சாலைக்கால மென்வெற்றுரை நடவடிக்கை பற்றுப்பட்ட வீணார் அரங்கிறுக்கால நா. பால் விவையாதும்.



சௌஷதி. பதிப்பார்த்தி : க. சாமார்த்தால் மாலையிலிருப்பது பகுதியிலிருப்பு கி. போன்றதோடு அவர்களின் போன்றுமா சீம்பு மாலை மென்வெற்றுக்கை இருப்பது 5 மதுத்தையாக கொண்ட வெற்றுக்கையை முதல் பகுதி தோல்விப்பு பற்றியும் பூர்வம் போன்றதோடு வெற்றுக்கை முதல் போன்றிருப்பது பகுதி அவை நூலாக முக்கியமான ஆய்வு நூல்களைது பகுதி அவை நூலாக முக்கியமான ஆய்வுக் கூடுதலாக உத்தோலியாக முதல் அவை மக்கள் மூலம் மொழுநிமையைப் போன்ற வெற்றுக்கையைப் பகுதி வைக்கிறது.



வீரபான் புது கட்டப் பிபாம்யல் (நா. குத்துக்கை) - அவையால் நீ. மிக்கோர்டிஸ்கம், சௌஷதி. - க. மிக்கோர்டிஸ்கம் முனைகாலை (கோர்கள்), விவை - விவை : யாப் பகுதையிலிருப்புக் கூறந்த புவன் அவர்களைப் பற்றியில்லை பகுதையிலிருப்புக்கையை நீட்டித்து இருப்பது நிலைமை கோர்ட் மேஜை பெற்றுக்கைகளைக் கண்டு வருகிறேன். இவர் பால் விசைதார் கால் காலையும், நாட்ரும்பாக்களையும் ஏழுநிலைகளை குறிப்பிடுக்கிறான்.



பகுதையை நம்பிர் பாலுக்கத்தில் நாட்கார் (ஆய்வு) - போன்றினால்கிடிக்கை சிவந்தோர். மொழிபெய்தால் - அம்மாலை குத்துக்கைம். சௌஷதி. - காஷாத் துறை புதுக்கை இருப்பது, கா. 1. பால்விதி, மொழிபெய் - 12. விவை : - 708.00

போன்றினால் கா. சிவந்தோர் அவர்களைப் பகுதையிலிருப்பு ஆய்வுக்கை 1969 இன் தீழுமிகு ஏழுநிலை ஏழுநிலை பகுதையை இந்துலை 1981 இல் ஆய்வுக்கை மொழிபெய்தால், துறைத்து ஏழுநிலை பகுதையைப் பகுதையை, காலைகார் ம். பிரதிவீத் அம்மாலை குத்துக்கையில் மொழிபெய்தால் தமிழில் மொழிபெய்தார் செய்யப்பட்டு வேண்டுகிறது.





நாட்கார அரசுக்கு (வியாழிசெய்து) நாட்காலி இ. இரத்னம், வினாதுப்பு - திருமதி. தமிழ்நால் நூற்றன்மீண்டும் விவரிக்கிறார். பின்னர் கிராண்ட் கு விவரங்களைக் கொடு, அப்பக்காலாக சுலபம், வினாதுகளை கொடு, வரிப்புக்காலாக அடிக்காரமாக

கோவையில் கால்செம்பிள்ளை முனிஸிபால் குழுமத்தின் பிரதிநிதியாக, அவர்கள் வடிவமூர்தி 'கால்செம்பி எஞ்சினீர்' என்று அறியப்படுகிறார்கள்.



கால்வை முனிசல் (திரும்பாடுகுளம் நூல்கலை) - அதை தி. டி. முனிசல் என்று கூறுவது கூறுவது திரும்பாடுகுளம் முனிசல் என்று கூறுவது ஆகும்.

நிலைமை விவரங்களைப் பொறுத்துவது அரசாங்கம் தான் மின்சாரமின் அறங்கங்கள் மற்றும் ராஜ்யாலையில் கூடுதல் 2001 ஆம் ஆண்டு நிறுவுகள், இல்லாமல் நிறுவுகளுக்கும் நடைகாலத்தில் உருவான நிறுவனத்துறை நிறுவனங்களைப் பொறுத்துவது, இந்து கல் 2001 ஆம் ஆண்டிற்கும் இல்லாமல் நிறுவனங்களுக்கும் நடைகாலத்தில் உருவான நிறுவனத்துறை நிறுவனங்களைப் பொறுத்துவது.



கார்பானீதிக் குழும மாங்கள் (கொட்டுப்போக முடித்துக்கூடிய) - இமாதான் திருவிழாப் ப. ஜெயசுபான், சென்னை-5 - கிருமநாத் கார்பானீதி, 236, பெருமால் வீதி மாந்திரமாண்பி எண்: - 10000.

வழிப்பதைகளினர் புதை தூங்கல் பையினின் மனமுய ஏற்பட்டிருப்பதைக் கண்ட இருப்பொழுதியின் இருப்பொழுதின் வரும்புர் என்றுமொப்புதலைபொறுத்து நாட்டின்கிட்டது வழிப்பதைகளினர் ஆசிரியர்.



நிறுவனத்துடன் இணைப்பு - பொருளியல் தி. வெள்ளாதூர்,
கோயில்கு - முடிவுகளின்கீழ் நகர்மணி. 348, செட்டிகுடி இணை, இங்கம்
- 11. எல்லோ - 228.00

பேராச்சியர் சி. குமாரனாகவால் 1960-இலிருப்பு பின் கடுத்தாய்வுறவிலிருந்து என்னிடுமிகுஷமாக, ஒழுங்கையறையிலிருந்து என்னிடுமிகுஷமாக, 13 ஆண்டுக் காலாய்வுல் இருந்துமிகுஷம் இருந்துமிகுஷமாக.



மாட்டு வழக்கு - ஒழுங்கை ம் என்பதைப்போல் - திருத்தமாகவிடு . சும்மதூரையா யிருவின்னார், விவசாயியிற் - காலனி திருவந்தீரா வட்டய, திருவாறை, விவசாயி - ஆவ.

கலைங்கி ஏழாண்டு ய. ராமசுவாமினார் மஹாவளி அவையில் எழுதுவதைக்கூட விரும்புவதைக் கூறும் ५. 16 முன்னிலை எட்டுக்குறையும், பல்லேறு சுந்தரிகாலனியும் வெளியிடப் பட்டுள்ளன சுந்தரிகாலனியும் இம்மாதிரி தீவிட வேண்டுமென.



நூத்ரங்க வயதில் அரசினர்கள் தொணி (தூப்பு நூத்ரி) - வியாபாரத்தின் இருபாலாகவும், மனமிரிசு - துரைந் புத்தக இதெங்கி, சுடி, உடி வயதி, கணநாற்பு - 12, வினாக - 45000

అన్నిపుర మతాన్తర్వయామిల పట్టణికంక విప్పనాసు ముఖ్యమందిరిల్లి పెంచించుకొన్న తీర్మానం తప్పిని దెబ్బమిసిద్ది లక్ష్మి నాయికు నీటికు నీటిమిశ్రమ ప్రాంగం అధికం విజయపు తెఱయాగ చేస్తున్నాడి అంచుపుల కెంచియాసి పాశమాసమ్మక బ్రాహ్మించి ఒక అధికం అంచుపులు ఉన్నిటికి తోసింది.

కుమార్తలు కుమార్తలు

நீட்டக அரங்கப்பலுக்கு

ପ୍ରକାଶ କାନ୍ତକିଳି

யாப்பானாகவில் வீரந்தி வைக்கும்கூட
காலத்தில் மாடல் அரசுக்குத் திரும் மறைமொழு
ஷ்டின்கப்பாடு “காந்தாங்கா” எவ்வளவு
அப்பிள்டுவள்ளு சிகான செபான்தறு அரங்க
பூர்வம் வேளியாக்கிவிடுவது கட்டுவாட்டுத்தன் முதலாலும் இந்த

திருவாணப்ப பெற்றுக்கொள்ள விநாய்புவர் அதனால் மூடியதைம் விதிக் கிழவுநிலையே, யாழ்ப்பாளைத்தும் அமைக்கப்பட்டுள்ள செய்தியின் அாங்க இயங்க அறங்கங்களில் பெற்றுக்கொள்ளப்படும் சுதாரங்கத்தில் நாட்கய் செட்டிகளைப் பல்வேறு தகவல்கூறும் உரம் துடையாட்டில் இடம்பெறும் வாங்குமிழிருப்புக்கூலம், ஒடம்புறுப்புக்கூலம் என்றும்

தாக்குவதற்கும் தாங்கு நூல்களை வெளியிடுவதன் தாங்கள் வெளியிடுவதற்குமில்லை என்ற பிரதிமொழி 'தாங்குவத' நூல் நூக்குவும் பதிக்கு அடிவேண்டுதலை அனுபவித்துவிடும் அமைப்பு தொழிலாளர்களிடமிருந்து



புரிசை கண்ணப்ப தாமிர விடம்
பெற்ற கற்கை நெறிமுறைகள்

ஒத்திம், வைஷ்ணவர்களே சுக்காலமாக்குவது நடக்கத்தனதுத் துணையும் முனையும் கே. ஏ. ரூபாஸ்கரன் அனுரகன், 'நூற்றுமை' கத்திலைக்கங்கள் என்ற வெளியாட்டுத்தனது திகட்டுறையிலோ நல்லமிடுவத் தீர்வுகளிலிருந்தும்.

புதுவை டெக்னாக்னார்டில் தொண்ட்போராளியான் போறுப்புற்று நான்கும் என்க துறையின் அமீசாலூ ஆசிரியாகப் பாரிசுமிகுந்த முழுமக்களின் மொத்த அடர் என ஒன்றை ஏற்படுத்தி. அதற்கும் நான்கும் தமிழர்களின் மக்கள் அமைந்துள்ள எனக்கு அறியுமென்றிருந்தன. தேவை நாட்கப் பக்களி, புதுமலை காஷ்டி கிராமப் பல்ளைகள், வாசத்திலோடு தினங்கள் ம் கல்வி பத்துவரா நாட்கப்பிரிவியாக நான் ஓய்யுப்பிடிது கம்பந்தன் என்கும் எனக்கு கூமாரனாவாக இருந்தும் அப்போது அல்ல உத்ருக்கத்தின் பால முழுமக்களை அனுப்பிடுது நாட்க ஒத்துக்கூரியினி ஏற்க ஆதாக்காட்டுவார். அமீசாலூ எனக்குத் தொடர்பிலிருந்த குறைகள் குறைத்தி அடிப்படை முய்யாட்டும் போய்வு அடிப்படை முழுமக்களை நாள்கூட ஆதாக்காட்டுவார். அப்போது நான் அப்பகுருசு கலைக்கால்லூரிலில் முதுக்கலை முறையைப் பயில்லை கொண்டிருக்கிறேன்.

மூலம் காத்தில் இடம்பெறும் சூரி காட்சி முறைகள், மாடு முறைகள், வசங்கம் ஏற்றும் பட்டஞ் முறைகளை நம்பியும் வழிப்பெற்று பார்வீரன் மாநிலாவின் சபதத்தில் 'பின்னால் கீழ்க்கண்ட எதும் பொய்க் காட்டுவதை விடுதியை இராமானாலும் அவையில் கால்வரித்துப்பிரிந்து, விளிம்புகளை அவர்களுக்கு விடாக்கக் காட்டி பசுக்கின் போது ஒரு பக்கத்துக்குத் துவமைக்கப்பவர், அப்பொது வர்த்தக் கவனமைப் பும்பிராவின் மகன் என அறிந்து ஒரு பக்கத்து குறித்து அநிலக் கவனங்கும் அப்பக்கின் அவைத்தில் உட்புபாராப்பு, கொன்ஸ்டந்டினஸ் காலத் துறப்பில் இறப்புவரை தோன்றினால், கவனமைப் பும்பிராவின் காத்திலை அவர் போட்டிருப்பு சமூப நிபுணியைக் கண்டியார் நாம் பாத்தது பேர்களுக்கில், அங்கு அவர்க்குத் தாங்களுக்கு அவர்களிடம் விடுது அரிந்த விரோதின் வகுக்கொண்டபோது அவற்றுக்கு வயது ஏழாண்டும் பேல் திருத்தது, ஆயிராக விடிய வைத்து புதுக்கட்டுவை கட்டி குடைப்பாவை அனிந்து கூர்ந்து அடுத் தேவ்வு செய்து அழிப்பாயிப்பது அவற்றால் வயது முப்பதாகவே இருக்கிறது என உணர்ந்தின்.

டாக்டர் இந்திரா பாரதசூரய் அவர்களுக்குப் பின் தான் நடவடிக்கைகள் முறையிலாகப் போய்விட முடிநிற்குத் தவணியாகவிடப்பட்டு எம் மாணவர்களுக்குத் தான் நடவடிக்கைக்குத் தவணம் செய்யப்பட்டு வருகிறதோ அல்லத்தீடு புரியா கண்ணப்ப தான் சொன்ன அவ்விஷயம் குறிப்பிடுவோடு அவர்களிறுமில்லை. ஒருமொழு பிர்ப்பகளில் ஓவைளவிலூம் பயிர்க் குறைப்பும், அவர் முதலில் ஏஞ்சல் குத்தப்பட்டிருக்கிற எடுத்து மாணவர்களுக்குப் படிப் பயிர்மூலிகையை என அடிகளிர்கொண்டுவருகிறார்களோ அதை விட்டிருப்பதில் வாய்த்து பயிர்மூலிகையை என்று அழிக்கிறார்களோ என அடிகளிர்கொண்டுவருகிறார்களோ “பிரேராபதி வாய்த்து பயிர்மூலிகை” எனும் உறுப்பிரதிக்கை எடுத்திருக்கிறார்களோ அல்லது முறையில்லை. இந்தக்கும் மாணவர்களைச் சுலபமாகக் கொடுக்கவேண்டும் என்றும் அவர்களுக்குப் பாடும் ஏற்றுக்கூடி சொல்லுவதாகக் கொடுக்க விரும்புகிறோ. அதையால் இவர்களை முதல்கூறும் தானாத்திருப்பகாயைப் பயன்படுத்தி இருந்து விளைவிடுவதுப் பயிர்மூலக்கருக்கும் சிறு பள்ளக்குக்கும் பயன்படுத்தலாக என அவர் அதற்கான அகங்க கல்பியது பிரைவிலிருக்கிறது. நோட்டர்ந்து முழுமூலப் பகலைப்படியில்லைனா வர்க்கங்கள் சொல்லி யார் சிறப்பு நூல் காலாந்திரத் தலைவர்களுக்காகவும் என அடிக்கு அனைவரையும் பாட்டுகின்றனர். அப்ரிகானிய போர்டு இதைப் பீட்டது கால்காபத் தொட்டு இதில் வரி சேர்த்து பாடு வர்கள், நாள் பாடினாலும் போலைப் பாடு, என்பார். மாற்றுப்பும் நிலை, போன்றுதான் இந்தியார் அதிரியர்களானிய எங்கவையும் தொட்டு தான் கூறியிருக்கார்.

அவர் அமைவதற்குத் தும் ‘குய்யா’ வாளார். பாட்டுப்பாடத் தலைப்பான் குலி இருக்கிறது என அவர் நம்பியாரானால் தான் கூகார்களை அமைத்து வேறுபட்ட தானாந்தவாய்வா வாசிக்கூட வோல்லி அந்தத் தான் நடைகழுப்போல் அடவிரோட்டிலோ என்று அடிப்படைக்காலை அலிபு உவையானாரா என அலிபு முற்படுவார். முதலில் அவரது புதல்வர் சம்பந்தத்தை வாரிக்குத் தும் தான் நடைகழுப்போல் நடவடிக்கொட்டி வோல்லுவார். சம்பந்தமும் நடவடிக்கொள்ளும்யாடி விரிப்பின்கைகளும் சௌல்லித் தழுவதுபோல அதை போட்டு வோல்லித்தழுவார். ‘ரின்டு’ இப்பு அந்தப்பெயண் அவ்விடு தாவரம் வாரிக்க. ம.ட... அடவிப்போடு நாளம் என்ன வாரிக்கிறாக்கிலூ வருஷா நாள்கள் வாரிக்கிலூ அடவுப்போடுவிலை வோல்லுவார். அவ்வப்போது மூலம் என்று கத்தியாடு ஒருந்து அந்த பிழவியார். இப்பும்யாக அவரது பாத்திரங்களில் கோவி முறை அமைக்கப்பட்டது.

ஒருமாத காலப் பயிர்க் குறிபும் தறவுவில் இருவகை பயிர்களைக் கண்டிட்டிருப்பதை அம்மா பிறகுவின் ஒருவி சூழம் தோக்கின்று வருவார். அவர் தொங்கும் அந்த ஒருமாதி போகுத்திற்காக ஒரு பட்டுக்கை யேற்குத் தாய், தாலையுலை, வரிப்புத்துவி அமைக்கும் அபநில்கு அளித்திடுவார்தாம். ஒரு குழந்தை போன்றும் ஒரு மகாவையும் போன்றும் அமைக்கின்ற சிருக்கீலம்

எம் பால்கானல்கூழக் கல்லூரில் உள்ள கால்வாய்க்கட்டு மேவார் பழுதியிழுள்ள அம்மன் கோயில் அருகிக் கால்வாய்க்கட்டு கற்றுவாட்டு ஈந்துவன் அருள்கேள்றும் சேவங்க்கூட்டு முடிவெடுத்திருக்காம். இவுடைய மண்ணிக்கு ஈந்துவன் அருள்கேள்றும் சேவங்குற்றாக பிரபுவால் முன்னுடைய மயாவிடிருந்தே அப்பா அமர்கள் உடை ஒப்புவாய்களை ஒன்றியறி மாண்புவதுக்கும் அளவுவாடு ஏழையுள்ள பாத்திரங்களுக்குப் பிரதிப்பு செய்யுத் திருநாட்டுக்கிளை¹. ஒன்றொருவனும் அப்பா அமர்களை வணங்கின்றார்கள்

வேடம் அணியத் தொடங்கினர். ஆம், குரு வணக்கம். அய்யா அவர்கள் ஒவ்வொருவரும் முகத்தை சோப்புப் போட்டுக் கழுவி விட்டு வந்துள்ளாரா என அறிந்து நெற்றியில் ஒரு கோடு, நாம் போலத் தீட்டி அவரது பிற கூத்துக் கலைஞர்களிடம் இந்தப் பயைனுக்கு இன்ன வண்ணம் போடு என அனுப்பிவைப்பார். அய்யாவுடன் வந்த கூத்துக் கலைஞர்கள் வண்ணம் தீட்டியுள்ள முறைமையில் கூடுதலோ குறைவோ அமைந்திருக்குமாறு அய்யா உணரும்போது அதனைச் சரிசெய்யும் நோக்கில் அவரது கை வண்ணம் படும் பயிற்சி எடுத்த மாணவர்களைக் கொண்டே புஜக்கட்டைகள், கதைக்கோல், கிரீடம் போன்ற பொருள்களுக்கு வண்ணக் காகிதங்களை ஒட்டிப் பளபளக்கச் செய்திருந்தவைகளைப் பிடித்து அடவு போட்டுப்பார் எனச்சொல்லி ஒருசிலருக்குச் சிறப்புக் கவனம் அளித்தார். அரங்கேற்றும் செய்விக்கும் இடம் போனதும் அய்யாவுக்கு ஒரு நாற்காலி போட்டிருந்தோம். கூத்து ஆரம்பமானது.

கணபதி வந்தனம்

வந்தனம்
தந்தனம்
இங்கனம் - சுந்தர
கணபதி வந்தனம்
புரிசை மாநகர்தனில் வாசா
புலவர்கள் புகழும் உல்லாசா - சிறுவன்
ராகவன் துதி நேசா - சுகுண
பூசன உவ்லாசா (வந்தனம்)

மங்கலம்

தேவி அருள்வாயே
தேவி அருள்வாயே
ஏழை நாங்கள் எல்லோரும் வாழ
மாதம் மும்மாறி பொழியனும் தாயே
சீரோங்கும் புரிசை மாநகர் தனில் வாழும்
சிங்கார எல்லம்மன் துவனை தரவேணும்
பேரோங்கும் ராகவ தம்பிரான் பாணி
(தேவி)

கூத்து ஆரம்பமான வந்தனப் பாடல் தொடங்கி மங்கலம் - பாடிமுடியும் வரை அனைத்துப் பாத்திரங்களுடனும் இனைந்து பாட்டுப் பாடனார். முன்பாட்டும் பின்பாட்டும் அவரே என அவரது பாட்டுக் குரல் கூத்து முழுதும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. பொறுப்பு எடுத்துக் கூத்தினைச் சிறப்புற நடத்தி ஊராளின் வெகுவான பராட்டினை எம் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்கு அளித்தார். கூத்துப்பாடல்களையும் ஒருசில

வசனங்களையும் உணர் வறப் பாத் திரங்கள் நிகழ்த்திட அய்யா துணையிருந்த தமையை நான் உணர் ந் தேன். அவ்வப்போது ஒரு தூக்குச்சட்டியிலிருந்து தேனீரை முடியில் ஊற்றி ஊற்றி ஒரு ‘மடக்’, இரண்டு ‘மடக்’ எனக் குடித்துவிட்டுக் குரலை வெண்கலம் போலத் தீட்டியவாறு பாடியது மனதில் பதிநிதிருந்தது. அய்யா மங்கலம் பாடும் போதுதான் அவரது அருகாமையில் சென்று கவனிக்க முடிந்தது. அவரது மருமகனார் முனைவர் ஆறுமுகம் தூக்குச்சட்டியிலிருந்து அவ்வப்போது ஊத்திக் கொடுத்தது தேனீ அல்ல. ‘புதுவை சரக்கு’ அது. அய்யாவின் கரங்களைப் பிடித்து நன்றி சொல்லப் போகும்போது புதுவை சரக்கின் ‘நெடி’ முக்கை துளைத்தது.

கூத்துக் கலைஞர்கள் யாரும் கூத்தின்போது இவ்வாறு செய்வதால் விழியக் கூத்தாடும் சிரமத்தை உள்ளியல் ரீதியாகத் தவிர்த்திட எண்ணிச் செய்கின்றனர் போலும். இப்பழக்கத்தை பல இடங்களில் பல கூத்துக் கலைஞர்களிடம் காணமுடிந்தது. இன்னும் இது முக்கில் உள்ளது.

ஆண்டு தோறும் எம் மாணவர்களுக்கு தெருக்கூத்துப் பயிற்சியினை ('Folk Theatre', 'Therukkoothu') இரு பாடங்கள் பயிலும் மாணவர்களுக்குத் தொடர்ந்து அய்யாவின் தெருக்கூத்துக் கலைக்குழுவினரைக் கொண்டே செய்து வந்தோம்.

ஒருமுறை மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது, கூத்தில் இடம்பெறும் பாத்திரங்களை எடுத்துக்கொள்ள மாணவர்கள் பற்றாக்குறை. வேறு துறை மாணவர்களைப் பயன்படுத்தலாமா என எண்ணும்போது பருவத்தேர்வு அருகாமையிலிருந்தது. கேருவு குறுகிய நாட்களில் நடக்கப்போகிறது என பயமுறைத்திக் கொண்டிருந்தது. எனவே பிறதுறை மாணவர்களும் தொடர்ந்து பயிற்சி பெற வர இயலாது போனது. நானும், நண்பர் பேரா. இராச அவர்களும் சேர்ந்து ‘நாங்கள் முன்வருகிறோம்’ என ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முன்வந்தோம்.

அய்யாவின் ஆசிபெற்றோம். நான் சகுனி வேடம். நண்பர் முனைவர் இரா. இராச துரியோதனன் வேடம். திரெளபதி வஸ்திராபரணம் ஒத்திகை பார்க்க யாரேனும் காலதாமதமாக வந்தால் அய்யாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். அவ்வப்போது நானும், ராகவும் அய்யாவின் அதட்டல்களைப் பெற்றோம். ஏற்கனவே, ராச அவர்கள் அய்யாவின் பயிற்சியை இந்திரஜித் எனும் கூத்தில் இந்திரஜித் எனும் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தொடக்கக் காலப் பயிற்சியின்போது பாடங்களை மனப்பாடம் செய்தாயிற்றா என்று கேள்வி கேப்பார். கூத்தில் வசனமும், பாடலும் அடவுகளோடு சேர்ந்து முறைப்படி வெளிப்படாமல் போனால், நேற்றுச் சொல்லிக் கொடுத்ததை வீட்டுக்குப் போனதும் மறந்து வந்தாயா? இன்னும் ஏழூட்டு நாட்களில் கூத்து அரங்கேறனும் பார்க்குற சனங்க காரித்துப்புவாங்க. ஓங்களுக்கும் அவமானம், சொல்லிக்கொடுத்த எனக்கும் அவமானம் பொறுப்பு வேணாமா? கவனம் வேணாமா? எனச் சத்தம் போட்டுவிட்டு இப்படிப் பேசு

துரியோ : ‘அன்னா’ புது மண்டபம் ஒன்று கட்டுகின்றன. அதைக்காணும் பொருட்டு அழைத்தேன். இதோ பாருங்கள்.

கூற்றுதை

தரு

தருமன் : சுந்தர மிருந்த தம்பி தூரியோதனா நீ கேளாய். அந்த மா மண்டபங்கள் அஞகம் நான் பார்த்ததுண்டு. விந்தை இதென்ன சொல்லேவேன் விளங்குவது உலகு தன்னில்.

வசனம் : தம்பி ! ஆகா ! ஆகும் பதுமை, பாடும் பதுமை, சாளரம், நிலைக் கண்ணாடி என்ன அழகு. நன்றாய் இருக்கிறது தம்பி. இதைப் போல நான் பார்த்ததே இல்லை.

இப்படி இந்த முகவீணை சுதியில் சேர்த்து பேச பாடுன்னு பழக்கிக் கொடுப்பார்.

‘சேம மாநீ சேம மா - உன்

பெண்டு பிள்ளை சேமமா’

பாடு இப்படி வாயத் தொறந்து பாடு. கூத்தில் மைக்செட்டு கிடையாது. ஒன் பாட்டை நாலுபேரு கூத்துப் பார்க்கிறவுங்க கேக்கவேணும். அதட்டிப் பாடுன்னு பலமுறை அயராது பாடிக்காட்டிச் சொல்லிக் கொடுப்பார்.

அய்யாவுக்கு இந்திரஜித் பதினெட்டாம்போர், திரெளபதி வஸ்திராபரணம் என்று உள்ள அனைத்துக் கூத்துப் பிரதிகளின் வசனங்களும், பாடல்களும் மளமளவென நினைவில் நிற்கும். வேண்டும்போது அவை சரளமாகப் பாடல்களாகவும், வசனங்களாகவும் வெளிப்படும். ஆர்மோனியக்காரர் பின்பாட்டுப் பாடும்போது வார்த்தைகளைச் சரியாகச் சொல்லாது பாடல் பாடுவாரேல் அவரைப் பார்த்து மீண்டும் வார்த்தைகளை அல்லது பாடல் வரிகளை நினைவுபடுத்திப் பாடுவார். ‘அய்யா’வின் ஒவ்வொரு பார்வைக்கும், ஒவ்வொரு அசைவுக்கும் இன்னது பொருள் என விளங்கிக் கொள்ளும் அளவுக்கு அவரது குழுவினர் அனைவரும் திறன் பெற்றிருந்தனர்.

புகைக்கும் பழக்கத்தைக் கூத்துக் குழுவினர் பெரும்பாலோர் வைத்திருந்தாலும் தம்பிரான் அய்யா அவர்கள் அறியாது செய்வார். மதிப்பும் மரியாதையும் அவர்கள் கூடுதலாக அய்யாமேல் வைத்திருந்தனர். எங்கள் குடும்பம் இவராலேதான் வாழ்கிறது. வாழவைக்கும் தெய்வம் எங்க அய்யா என மனம் நெகிழ்ந்து கலைஞர்கள் கூறுக்கேட்டிருக்கிறேன்.

எங்கள் துறையில் இந்திரஜித், திரெளபதை வஸ்திராபணம் எனும் இரு கூத்துக்களை அய்யா எம் மாணவர்களுக்கு நடத்தினார். ஆண்டுதோறும் நடத்தும் வழக்கத்தை நாங்கள் இன்றுவரை பெற்றிருக்கிறோம். அய்யா இறந்த ஆண்டு தொடங்கி கண்ணப்ப தம்பிரானின் புதல்வர் சம்பந்தன் தலைமையில் குழு வந்து எம் மாணவர்களுக்கு நடத்திக் கொண்டு வருகிறது.

அய்யா நடத்திய இரு கூத்துக்களிலும் பிரதிகளை அப்படியே நடத்துவது கிடையாது. நேரம் கருதியும், பாத்திர எண்ணிக்கை கருதியும், பயிற்சிக் காலங்களு கருதியும் மாணவர்களுக்கு நடத்தும் கூத்துப் பிரதிகளை அய்யா அவர்கள் இலாவகமாக செப்பாக்கம் ‘எட்டு’ செய்துவிடுவார். அய்யாவின் சுருக்கப்பட்ட கூத்துப் பிரதிகள் கூத்துப் பார்ப்போருக்கு மனநிறைவைத் தருவதாகவே அமைந்திருந்தன.

கூத்துப் பயிற்சியின் தொடக்கத்தில் அவரது கண்டிப்பு எந்த வகையில்

கடுமையாக இருந்ததோ அதற்கு நேர்மாறாக, நாட்கள் செல்லச் செல்ல பயிற்சியைச் சிறப்பாக மாணவர்களாகிய நாங்கள் எடுத்துக் கொள்வதை பார்க்கப் பார்க்க அய்யா மனமாறப் பாராட்டுவார்.

கூத்துப் பயிற்சியின்போது அய்யா அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி நான் அடவு செய்து பாடிக்காட்டினேன்.

மண்டபம் எழுப்புதல்

சுகுனி : மண்டபம் ஒன்றுண்டாக்கி

மற்றந்த மண்டபத்தை

கண்டி டவரவழைத்து

காண்பித்து பொழுதுபோக்கி

உண்டு முதலான பின்பு

ஒருதரம் சூதாடு வோமென்று உரைத்தோமானால்

தண்டி தலால் தருமனும் பின்வாங்க மாட்டான்

சபையில் சூதாடுதர்க்கு சம்மதிப்பான்

வண்டிதழால் ஜீவர்கள் வாழ்வெல்லாம்

கவர் தேர்க்க வகை செய்வேனே

சுகுனி வேசத்தை எப்படிச் சரியாகச் செய்யுறாரு பார்த்திகளா?

‘வாத்தியாருங்கிறதை எப்படிக் காட்டுறாரு’ என்று சொல்லி சரியாகச் செய்யாதவர்களிடம் ‘ஒன்னோடதானே இவரும் பயிற்சி எடுத்தாரு அவரு அழகாச் செய்யாரே’ - எனச் சொல்லி பிறகும் சிறப்புச்செய்ய வழிகாட்டி மிகச் சிறந்த ஒரு ‘ஆசான்’ அவர் எனக் காட்டி நின்றார்.

எம் மாணவர்களிடையே அவர் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கூத்துப்பயிற்சி அளிக்க வந்திருந்தார். அவிடிமிருந்து எம் மாணவர்கள் நிறையக் கற்றனர் என்பதைவிட ஆசிரியர்களாகிய நாங்களும் அவரிடம் மாணவர்களாக ஆகிப் பெற்ற அனுபவங்கள் ஏராளம். இன்று உள்ள எம் சிறிய கலை அரங்கை எங்களைவிட அதிக நாட்கள், அதிக நேரங்கள் வகுப்பு நடத்தியவர் அய்யாதான்.

காலம், பத்திரம், குழல், நிகழ்த்தும் இடம், பார்வையாளர் என்னும் காரணிகளுக்கேற்ப எவ்வாறு கூத்து (நாடகப் பிரதிகளை ‘எட்டு’) செப்பாக்கம் செய்வது? அதாவது தேவையானவை எவை? எவ்வறை நீக்குவது, எவ்வறை விரிவது? எவ்வறை மாற்றி அமைப்பது? என்ன போன்ற உத்திமுறைகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடிந்தது.

மாணவர்களிடம் காட்டும் கண்டிப்பு, அரவணைப்பு, பாராட்டுவது குறைகளை நீக்குவது போன்ற முறையைகளை அவரிடமிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

ஆசிரியராக விளங்குபவர் நேரங்களில் கவனம் செலுத்துதல் முக்கியமானது. அய்யா அவர்கள் பயிற்சி கால அட்டவணையை வகுப்பதிலும் வகுத்த நேரப்படி வகுப்புகளுக்கு வந்துவிடும் பண்பையும் கொண்டிருந்தவர்.

ஒரு இசைவாணர், பிரதி எழுதுவதிலும் பிரதியைச் சுருக்கி (எடிட்)ச் செய்மாக்கம் செய்வதிலும் வித்தகர். ஒரு ஆசான் என்பவர் தொடர்ந்து படிப்பதிலும். எழுதுவதிலும், செயற்படுத்துவதிலும் தேடலும் செயற்றிற்றும் கொண்டு விளங்கவேண்டும். தம்பிரான் தனது கடைசிக் காலகட்டங்களில் ஆண்டுதோறும் புது கூத்துப் பிரதிகளைச் செய்வதிலும், இயக்குவதிலும், மேடையாக்கம் செய்வதிலும் தொடர்ந்து முனைப்புக்காட்டிக் கொண்டே இருந்தார்.

கூத்துப்பாக்கம்
கடோத்தகஜன்
அனுமன் தூது
வாலி மோட்சம்

போன்ற கூத்துப் பிரதிகளை அவர் உருவாக்கி மேடையேற்றியமையினை நாம் மறந்துவிட இயலாது.

புரிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களிடம் பெற்ற
அனுபவங்கள் வழி அவர் ஒரு நல்ல குரு ஆவார்.

அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியன்

நல்ல ஒரு நாடகப் பிரதியாக்கக் கலைஞர். நாடக இயக்குநர்.

எடுத்துக் கொண்ட துறையில் தொடர்ந்து சிந்தனையும், படைப்பாகத் திறனும், மேடையாக்க முறைமையும் கொண்ட ஒரு முன்மாதிரிக் கலைஞர். அவரிடம் பெற்ற அனுபவங்கள் என்னைப் போன்றவர்களுக்கு கற்கை நெறிமுறைகளைக் கற்பித்துள்ளன. இவ்வகைக் கற்றை நெறிமுறைகள் எமது மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களாக அமையும். ◎

இந்திய அரங்கியலாளர்களின் யாழ் வருகை

இந்தியாவில் நாடகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் பேராசிரியர்கள், கலைஞர்கள் பலர் அன்மைக் காலத்தில் இலங்கைக்கு வந்து செல்கின்றார்கள். இலங்கைக்கு வரும் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து பல கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் ஈடுபட்டுச் செல்கின்றனர்.

இந்த வகையில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை தலைவரான பேராசிரியர் கே. ஏ. குணசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அதேபோல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்து, நாடகத்துறையிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் பேராசிரியர் வீ. அரசு அவர்களும் அன்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

மற்றும் தமிழ் நாட்டில் ‘சென்னைக் கலைக்குழு’ என்ற அமைப்பிற்கூடாக வீதி நாடகத் துறையில் ஈடுபட்டு வரும் ‘பிரளைன்’ அவர்களும் நவம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.

இவர்கள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல்கள், பயிற்சிகளை நடத்தியுள்ளார்கள்.

ஆற்றுகைகளிற்கும் அரங்குகளிற்கும் நாம் புதியவர்களாக இருந்தாலும், அவை குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குள் மட்டும்படுத்தப்பட்ட வரலாறு கொண்டவை அல்ல. அவை எமது பண்டைத்தமிழ் பிரசவித்தகாலம் முதல் தமிழர் கலாசார ஒன்றிப்பு வாழ்க்கையில் எம்மோடு பின்னிப்பினைந்த மரபுகள் என்றே கூறலாம். “நாமும் நமக்கொரு நலியா கலையுடையோம்....” என்கின்ற மகாகவியின் வார்த்தைகள் தொடக்கம் நமக்கென்று பல ஆற்றுகைகளையும் விசேடமாக கூத்துக்களையும் கொண்டிருப்பது எமது தமிழ் மறபின் சிறப்பு.

ஆனால் இன்றைய நவீன்யகமாற்றங்கள் (Modern Global Alteration) அசாதாரணமாக அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கின்ற உலக ஒட்டத்தில் எமது ஆற்றுகைகளும், எமது அரங்குகளும் மாற்றம் பெறவேண்டுமா?..... மாற்றம் இல்லாவிடில் தொடர்ந்தும் அவை சவால் விடுகின்ற நவீனத்தோடு நிலைக்கழுதியுமா...? போன்ற கேள்விகள் இன்றைய அரங்கிற்குள் நுழைந்திருப்பது நியாயம் என்றே சிந்திக்க முடியும்.

காஸ்டாற்றமும் அரங்கசுக் கூவையும்

பிரான்சிஸ் அமல்ராஜ்

‘ஆற்றுகை என்றால் என்ன?’ என்பது இங்கு ஒன்றும் புதியது அல்ல. இந்த ஆற்றுகை என்பதன் அந்தரங்கம் இருக்கிறதே அது மிக முக்கியமானது ஆற்றுகைகளை எப்பொழுதும், எப்படி வேண்டுமானாலும் அரங்காலும், பார்வையாளனாலும் ஏற்றுக்கொள்ள முடியுமா? அரங்கிலே ஆற்றப்படுகின்ற ஆற்றுகைகள் ஒவ்வொரு பார்வையாளனையும் திருப்பிப்படுத்த வேண்டுமென்பது எமது அரங்க யதார்த்தம். அன்றைய காலங்களிலே மாதத்திற்கு ஒருத்தவை, வருடத்திற்கு ஒருத்தவை ஏன் சிலவேளை நான்கு வருடங்களுக்கு ஒருத்தவை வருகின்ற அந்த ஆற்றுகை நாளை தீர்பார்த்திருந்து, அந்த நாளிலே அரங்கிற்கு வருகின்ற பார்வையாளனை திருப்பிப்படுத்துவது என்பது இலகுவானதொன்றுதான். ஆனால், ‘வேலை முடிந்து அவர் அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது ஒரு முறை இதை பார்த்து விட்டுப்போவோம்....’ என்று அரங்கிற்கு வரும் ஒரு பார்வையாளனையும், தொலைக்காட்சி நாடகங்களுக்கும் திரைப்பட நேரங்களுக்கும் மாறிமாறி கால அட்டவணை போட்டுக் கொண்டு இடையில் கிடைக்கின்ற அரைமணி இடைவேளையைப் போக்குவதற்கு அரங்கிற்கு வரும் ஒர் பார்வையாளனையும், அவசர உலகத்தில், உலகமயமாக்கல் கொடுமைக்குள் (Globalization) சிக்கிக் கொண்டு அன்றாட கருமங்களையே செய்ய முடியாமல் அரைகுறை மனங்களோடு அரங்கிற்கு வரும் ஒர் பார்வையாளனையும், வலைப்பின்னல் உலகிலே (Network Global) முழித்துக் கொண்டு உள், கூதளர்விற்காக அரங்கிற்கு வரும் ஒர் பார்வையாளனையும் இன்றைய நாடக அரங்கிலே திருப்பிப்படுத்தி வெளியேற்றுவது என்பது இன்றைய ஒரு யதார்த்த தீர்முறை

சவால் என்றே கூறமுடியும். அந்தளவிற்கு இன்றைய நவீன யுகத்தில் ஆற்றுகைகளின் நிலவரம் நீண்டு நிற்கிறது.

இந்த நவீன யுகத்தில் ஆற்றுகைகள் என்று அரங்கிற வருகிற பொழுது நலீஸாக எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற சில யதார்த்த நிலைமைகளை வளர்ந்து வருகின்ற நவீன நாடகக்கலைஞர்களின் மத்தியில் நானும் ஒருவனாக நின்றுகொண்டு மிக சிறிய அளவிலே அலசிப்பார்க்கிறேன்.

எமது பாரம்பரிய ஆற்றுகைகளையும் கூத்துக்களையும் நாம் மறந்து விட முடியாது. காரணம் எமது இந்த விழுது விருட்சத்தின் ஆணிவேர்கள் அவை. அவற்றின் பரினாம வளர்ச்சியில்தான் இன்று நவீன நாடகங்கள் நவீன அரங்குகளிலே தலை நிமிர்ந்து நிற்கமுடிகிறது அந்த பாரம்பரிய கலைவடிவங்களை இன்றும் நாம் தூக் தட்டிக்கொண்டிருப்பதனால் தான் நவீன நாடக தோண்றல்கள் சிரமமின்றி நடந்தேறுகிறது. ஆனால் இன்றைய ஒட்ட உலகில் (Speed Global) அரங்குகள் அந்த பண்டைய எமது ஆற்றுகைகளையும் கூத்துக்களையும் எந்த அளவிற்கு எதிர்பார்த்து நிற்கிறது என்பது முக்கியமான ஒரு விடயம். அப்படியாயின் எவ்வாறான ஆற்றுகை வடிவங்கள் இன்றைய அரங்குகளிலே, நவீன பார்வையாளர்களின் முன்னிலையில் நிற்கமுடியும்?

உண்மையிலேயே ஆற்றுகைகளின் முக்கியத்துவமும் அதன் வெற்றிகளும் அவ் ஆற்றுகை பிரதிகளிலோ அல்லது நெறியாளரிலோ தங்கியிருப்பதை விட பார்வையாளர்களின் அந்த ஆற்றுகை பற்றிய அந்தஸ்தில் தான் பெரும்பாலும் தங்கியிருக்க முடியும். தற்காலத்து ஆற்றுகைகளை அரங்கிற்காக தயார் செய்யும் பொழுது நான் மேலே குறிப்பிட்டு வருகின்ற “நவீனத்துவம்” (Modernization) மிகமுக்கியமான ஒரு விடயமாக அமைகிறது. அதாவது பழைய காலங்கள் கழிந்துகொண்டுபோக நவீன காலங்கள் பிரச்சிக்கப்படுகிற பொழுது எதையுமே ஓர் நவீனத்துவமையுடன் நோக்கி பழக்கப்பட்ட எமது மக்கள் அரங்கிற்கு வருகிறபோது அதிலும் ஓர் நவீனத்துவத்தை எதிர்பார்ப்பதை நாம் தவறேற்று கூறிவிட முடியாது. ஆற்றுகை ஒன்றைப்பார்த்து பார்வையாளன் திருப்திப்படும் போதுதான் எமது ஆற்றுகைகள் வெற்றியடையுமென்றால் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு ஆற்றுகையிலும் நவீனத்துவம் நிச்சயமாக ஊடுபுகுத்தப்பட வேண்டும். அப்படியென்றால்தான் தொடர்ந்தும் அரங்கு என்கின்ற ஸ்தலத்தில் எமது நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியும்.

சிறு அனுயவம் பகுப்பு

எனது பாடசாலை நாட்களிலே பாடசாலையின் நிகழ்வொன்றிற்கு நாடகம் தயார் செய்யவேண்டுமென்ற பொறுப்பு என்பக்கம் விழுந்தது. ஆனாலும் அந்நிகழ்வை ஒழுங்குபடுத்துகின்ற குழு என்னிடம் இரு நிபந்தனைகளை முன்வைத்தது.

1. அந்த நாடகம் நிறைவடையும் வரை எந்தவொரு மாணவனும் வெளியேறக்கூடாது.
2. அந்த நாடகத்தை பார்த்துவிட்டு அடுத்துவருகின்ற ஒரு முக்கியமான நிகழ்வொன்றிற்கு அந்த நாடகத்தை பரிந்துரைக்க வேண்டும்.

..... என்ன செய்வது? இரண்டும் பாரிய நிபந்தனைகள் ‘சரி’ என்று தயாராகிக் கொண்டேன். திருமறைக் கலாமன்றம் தந்த கல்வியையும். அனுபவங்களையும் பூர்த்திப்பார்த்துக் கொண்டு அந்த நாடகத்தை தயாராக்கினேன். எப்படித்தெரியுமா? 35 நிமிட நாடகத்தில் 10 நிமிடங்கள் மாத்திரம்தான் வார்த்தைகள் வந்துபோனது. அத்தோடு நவீன இசைப் பாணியில் அமைந்த இசைவடிவங்களையும் நடனவடிவங்களையும் மட்டும் கொண்டு நான் சொல்ல வந்த அந்தக் கதை முழுவதையும் நகர்த்திமுடித்தேன். உண்மையிலேயே அந்த முதலாவது எனது ஆற்றுகை பெருவரவேற்பை பெற்று ஓர் நிலையான நாடக அந்தஸ்தைக் கொடுத்து அத்தோடு கல்லூரிக்கு புறம்பே 4 இடங்களில் மேடையேற்றக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது.

எனவே, புதிய இசை வடிவங்களையும், புதிய புதுமையான நடன கூத்து வடிவங்களையும் பார்த்துக் கேட்டே பழகிப்போன தற்கால கண்களுக்கும் காதுகளுக்கும் நாம் எப்படி இன்னும் பழைய விடயங்களைக் கொடுத்து அரங்கிற்குள்ளே அவர்களை நிலைப்படுத்த முடியும்?. உண்மையிலேயே மேலைத்தேச இசைவடிவங்களுடனும் ‘சினிமா’ என்கின்ற நவீன பல்கலை வடிவத்துடனும் அன்றாடம் போட்டியிடுகின்ற பார்வையாளர்களின் முன்னால் அவற்றைத் தாண்டியும் அவர்களால் இரசிக்கக்கூடிய ஆற்றுகைகளை அரங்கிலே காட்டுவது என்பது இன்று ஓர் நியாயமான கடினமான சவால்தான். ஆற்றுகைகள் ஒரு மரபுவழிக் கூத்துக்கள் என்கின்ற ஒரு அந்தஸ்து மாறி இன்றைய உலகிலே அது ஒரு வகையான போட்டி அரங்கு என்று கூறுவதில் தப்பொன்றும் இருக்கமுடியாது. இன்று பாடசாலை நாடக ஆற்றுகை போட்டிகளில் கூட “நவீன தன்மை” என்கின்ற ஒரு விடயம் அதன் நிலைகளில் பங்களிப்பு செய்வது சாதாரணமாகிவிட்டது. அதாவது நாடகத்துறையிலும் கூட ஒரு கலைஞர் புதிதாக ஏதேனும் சிந்திக்க முயல்கின்றானா? என்பது தான் இந்த நவீனத்துவம் என்கின்ற விடயத்திற்கு அடித்தளமாக (Fundamental base) அமைகிறது. நாடகம் என்றால் இப்படித்தான் என்கின்ற ஒருசில வரையறைகளை எமது பண்டைய பாரம்பரிய கலை ஆற்றுகை வடிவங்களில் காணக்கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்தாலும் இன்று அப்படியான ஒரு வரையறையை இன்றைய ஆற்றுகைகளுக்கு இடமுடியுமா? என்கின்ற விடயத்தினுடைய கடினத்தன்மை எம்மைப்போன்ற இளம் நவீன நாடகக் கலைஞர்களுக்கு அனுபவத்தியாக புரிகிறது. ஒரு குறித்த நேரத்திற்குள்ளே பல்வேறு விடயங்களை ஒரே அரங்கில் ஒரே ஆற்றுகையில் பார்க்கத்துடிக்கின்ற பார்வையாளனின் முன்னால் எப்படி இப்படிப்பட்ட வரையறைகளை விட்டு வைக்கமுடியும். கதை, கருப்பொருள் இன்றியே நவீன யுக்திகள் மூலமே வெற்றியடைகின்ற ஆற்றுகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த அளவிற்கு ஓர் நாடக ரசிகனுடைய எதிர்பார்ப்பு பல்வேறு கோணங்களிலே பரந்து விரிந்து கிடக்கிறது.

ஒட்டு மொத்தத்திலே எமது அரங்குகளை ஓர் குட்டி திரை அரங்குகளாக பிரமித்துக் கொண்டு ஆற்றுகைகளை பார்க்கவரும் பார்வையாளர் கூட்டமும் இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட திரைஅரங்க ரசிகர்களை எப்படி எமது நாடக அரங்கிற்குள் சரியாக திருப்திப்படுத்த முடியும். பாரம்பரிய கூத்து ரசிகர்களையும்,

நவீன சினிமா ரசிகர்களையும் அருகருகே வைத்துக்கொண்டு அரங்க திரையை விலக்க வேண்டிய சிக்கலாக நிலை தோன்றியிருக்கிறது இதை எப்படி சமாளிப்பது என்பது ஒரு பெரிய விடயம். இதற்குள் நிறையவே உண்மை இருக்கிறது. தன்னைத் தானே திருப்திப்படுத்திக் கொள்ள அரங்கிற்கு வருபவனை அப்படியே திருப்திப்படுத்தி அனுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு இன்று எமக்கு தினிக்கப்பட்டிருக்கிறது. எனவே எமது அரங்குகள் நவீனத்துவமடைய வேண்டிய தேவை அவசரமானது.

கதை கரு அமைப்பு

காலங்காலமாய் வரலாறுகளையும், காப்பியங்களையும் அரங்கிலே பார்த்துக் கொண்ட மக்கள் இப்பொழுதும் அதே மனதிலையில் அரங்கிற்குள் வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான். அந்தளவிற்கு புதிய புதிய கரு, கதை அம்சங்களை தேடி அரங்கப்பக்கம் வருகின்ற ஒரு நோக்கல் முறை அதிகாரித்திருக்கிறது. எமது பாரம்பரிய வரலாற்று கதை ஆற்றுகை வடிவங்களை தெரிந்திராத, தெரிந்துகொள்ளாத ஒரு சந்ததி (Modern generation) இன்று எமது சமுதாய அரங்குகளை ஆக்கிரமித்திருப்பது எமது ஆற்றுகைகளின் நிலையை அவசரமாக மாற்றுவதற்கான தேவை ஒரு காரணம் எனலாம். எமது பழைய கலை வடிவங்களை இந்த ஒரு சந்ததியின் முன் எவ்வளவு திறம் படகாட்டினாலும் அது வெற்றிபெறுமா? என்பதும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான். கதைகளுக்குள் ஸோயே பல திருப்பக்கதைகளை பின்னிப் பிணைந்து பார்வையாளர்களின் உணர்வுகளை தெளிவாக தீண்டிப்பார்க்கின்ற நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி நாடகங்கள் மத்தியில் எமது மேடை நாடக வசன கர்த்தாக்களின் நிலைமை ஶிக முக்கியத்துவமுடைய வேண்டிய ஒன்றாக தென்படுகிறது. பழைய எமது பாரம்பரிய வரலாற்று காப்பிய ஆற்றுகைகளை இன்று பார்வையாளர்கள் முற்றாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கில்லை. மாறாக அவ் வடிவங்களுக்கு நவீன நாடக மரபு அத்தியாயங்களை பிணைப்பு செய்வதன் மூலம் எமது கலை வரலாற்றில் தொடர்ந்தும் அவற்றை சீர்ப்பாக காத்துக்கொள்ள முடியும். இதற்கு திரும்பைக் கலாமன்ற அண்மைக்கால ஆற்றுகை வரலாறுகள் சாட்சி சொல்லி நிற்கிறது. எனவே கதை, கருப்பொருள் எதுவாக அமைந்தாலும் அதை ஓர் நவீனத்தன்மையோடு கொடுக்கிற பொழுது அதை எந்த காலத்து பார்வையாளனும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றான், இருப்பான்.

நவீன பாணிகள்

இன்றைய நவீன அரங்கின் அதிக கருகோசங்கள் இதற்கே கிடைக்கிறது. எமது இன்றைய நாடக அரங்கில் பழைய நாடக மரபுகள், பழைய ஆற்றுகை பாணிகள் மாய்ந்துவிடவில்லை மாறாக சற்று ஒய்ந்திருக்கிறது எனலாம். காரணம் அந்த மரபுகள் பாணிகள் அரங்கில் எடுப்படுகின்ற தன்மை தற்பொழுது கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. “அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை இதைத்தானே காட்டுகிறீர்கள்..... புதிதாக ஒன்றும் இல்லையா...?” என்று அரங்கைக்

கிழிக்கின்ற சத்தங்களுக்கு மத்தியில் இன்னும் அந்த பழைய மரபு, பாணிகளுக்கு மாலையிட்டுக் கொண்டிருக்கும் சம்பிரதாய அரங்குகள் இனிதேவையில்லை என்றே என்னைத் தோன்றுகிறது. எமது முதாதையரின் அரங்கப்பாணிகளுக்கு பின்னால் இன்னும் எமது நவீன நாடகயுக்திகளை மறைத்து வைத்திருப்பதன் நியாயம் புரியவில்லை. இதற்காக பழைய நாடக, ஆற்றுகை மரபுகள் எம்மை விட்டு நீங்கிவிடக்கூடாது. அவை எமது பொக்கிசங்கள் மட்டுமல்ல, எமது சங்ககாலம் தொடக்கம் இந்தக்காலம் வரை எமது மொழியோடு மாலைமாற்றிக் கொண்டிருக்கின்ற நிச்சயதார்த்தங்கள்.

நவீன யுக்திகளும். நவீன பாணிகளும் அரங்கிலே வெற்றியளிக்கிற பொழுது அவற்றை தொடர்ந்து எமது அரங்க மரபாக்குவதன் நியாயம் சரியானது. பண்பாடு, மரபு, சம்பிரதாயம் இவற்றைக்கடந்து ஓர் அரங்க பார்வையாளனின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வது எமது நாடக அரங்கியலில் புனிதமானது என்றே நான் கருதுகிறேன்.

சமகால நிகழ்வு

“நாடகம் என்றால.... போரும.... வெடிச்சத்தங்களும்.... அழுகையும் தானா....?” என்கின்ற குறுகிய எண்ணங்களை கீறிட்டுகாட்டுகின்ற வினாக்களும் இன்று அரங்கில் இல்லாமல் இல்லை. சமகால விடயங்கள் என்கின்ற பேர்வையிலே அரங்கம் கண்ட இவ்வாறான ஆற்றுகைகள் இன்று மெல்லக் கூடியிருப்பது. மனித சமகால விடயங்களிலே ஆற்றுகைகள் என்பது மிக முக்கியமானதுதான். எமக்கு ஒன்று புரிந்து இனியும் நாம் போரின் ஆழிவுகள். அழுகைகளைக் கொடுக்க அதை முன் போலவே ஏற்றுக்கொள்ள பார்வையாளர்கள் தயாராக இல்லை. காரணம் அவற்றிலும் மாற்றுவகை எதிர்பார்க்கும் ஓர் கூட்டம் அரங்கின் முன் வரிகளில் உண்டு. தற்போதைய சமகால நிகழ்வுகளோடு புதிய மேருகூட்டப்பட்ட நவீனத்துவம் வாய்ந்த அண்மைக்கால நிகழ்வுகளும் இனியும் எமது நவீன ஆற்றுகைகளில் வரவேற்றபைப் பெறலாம்.

எமது பாரம்பரிய கூத்துக்களின் நவீன நிலவரம்

ஒரு விதத்தில் எமது பாரம்பரிய கூத்துக்களின் முக்கிய தன்மைகள் இன்னும் குறைந்து விடவில்லை. ஆனால் இனியும் இவைகள் எமது நவீன அரங்கிலே ஆதிக்கம் செலுத்துமா? என்பதுதான் சந்தேகத்திற்குரிய விடயமாகிறது.

“ஆற்றில், அதற்கு உறுதியான எதிர்காலம் வேண்டுமானால் இன்றைய இளம் உள்ளங்களைக் கவரக் கூடிய ஆற்றல் உடையதாக அது சுவையூட்டப்படவேண்டும்...” என்கின்ற கருத்துப் போன்று எமது கூத்துகள் ஓர் நவீனத்துவத்தில், தொடர்ந்தும் அளிக்கை செய்யப்படுமாயின் அது தொடர்ந்தும் எமது அரங்குகளில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

ஒட்டு மொத்தத்தில், இன்று அரங்கம் என்பது எதையோ புதுமையாக எதிர்பார்த்து நிற்கின்ற ஒன்று. அந்த எதிர்பார்ப்புக்கள் நவீன உலக நகர்வோடு இணைந்து நிற்கின்ற ஒன்று எனலாம். இனியும் நவீன நாடக கர்த்தாக்கள் மட்டுமே யதார்த்தமான அரங்க முரண்பாடுகளுக்கும், நவீன ஆற்றுகை கூற்றுக்கை

கலாச்சாரத்திற்கும் தேவீவு = முகம் கொடுக்க வேண்டும். கலைஞர்கள் ஆற்றியகைகளை ஏத்தபார்த்து காத்திருக்கின்ற படி என்கின்றனர், அவைகளிலும் நிர்வாயிகளிலும் நிர்வாயிகளைப் பார்க்கவேண்டும். புத்தாக் புதுமூலமாக வைத்து வேண்டும்; நமீனாக என்ற காட்சிகள் என்று சிந்திக்கத் தோட்டங்கல்லிய நூட்க கலைஞர்களையும் என்னிட்டு என்று என்றால் நல்ல நாடக நிறுமியானங்களின் மூலமானின் பொருள்களைப் பூர்த்திக்கி நிலட்சிய சபாங்கள்தான். அபாரமான மேஜாட்டுவை ஒழுகார்ப்பானி. அழிப்பால் நாடகத்தினாலோட் தொட்டான். நமீனாக நூட்க எழுது நல்ல நாடக கல்லூலங்களின் (Modern drama artist) அழிமூலகப் பயணம் அபால் நிறுமியும் பொலிஸ் அழஸ்ரிதங்காரக்கடிய ஒரு பயணமுடியுவது.

அரங்கியல் கருத்தரங்குகள், பயிற்சிகள்


அவைகளின் பொருள்பார்த்து வருகை நாட்கிறந்து வள்ளுவில் தள்ள மொங்கொள்கிற மன்றங்களும் பொது அறிக்கை; விவரங்களும் இடையில் தோழகள் அமைகின்ற 28.07.2004 திங்கிலியால் அவைகளின் நிறுமியைக் கலைஞர் நாடகப் பயணக் மூலங்களைப் பயிற்சி நிறுவாதுமாக்கிறார். அதை நோயாளிகள் நடிக்கின்ற மண்டத்தில் அருக்கக் கூடிய பயிற்சிகளை உருவிக்கின்றன. இதில் 50 மூலங்களினால் கலந்து கொண்டாகல். இதேபோல் சௌகர் திறக் குறுப்பு அமைக்கிறார்களும் பயிற்சிகளை வழங்கினார்.

இந்தியானா, செயல்திறன் கருப்பு இயக்கத்தில் ஏற்பாட்டில் 29.07.2004 விரிவாக அவைகளில் பார் நாவலர் கலாராட் மண்டபத்தில் ‘பிரபோக அரங்கு’ என்ற பிரபோக் நாடகமுன்று நாட்கிறந்து கொண்டிருக்கிறது. கேள்வி தோழகள் அமைகின்ற பிரபோகத்தில் 2000 அண்டிரும் யார் வருகை நாட்கிறந்தமை திங்கு நிறுவாதிரி கொண்டிருக்கிறது.

மூலம் நிறைவு அமைக்க இயங்கத்தின் ஏற்பாட்டில் 22.09.2004 இல் நாவலர் கலாராட் மண்டபத்தில் இடம்பெற்ற மற்றுமொரு கருத்தரங்களில் கடந்த மூலங்களும் இயங்காது. இந்தியானாவில் பாங்காலிரீ பல்கலைக்கழகத்தில் நாடக அப் விவரங்களை உயர்களிலிருக்க பயிற்சி நாயகர் நிறுமியினர் திரு. கோ.கு.நிதிநிதி அவர்கள் “மாண்பு இருப்பிப் பார்த்துகளீர்கள் போக்கு ஒரு அழுவப் பரிசு” என்றும் நாவலரில் உரை நிறுப்பினார். தநு. தழுந்தை ம. கண்முகானிக்கும் அவர்கள் இருந்து நாவலரை தாங்கினார்.

வளைஞர் வலையத்தைச் செர்த்து ஆரப்புப் பாடங்கள் அசிரியிகளுக்காக விரும்பி அரங்கக் கலைஞரின் செப்பிரேஸர் மாதம் 27 ஆம், 28 ஆம் நிற்கிளைல் மழுகுமாற் வருப் பிரான்டாயில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. திலில் வள அழுவுமிகாக துறைக்கு, ம. கண்முகானிக்கும், சே. நெட்டரின், க. கு. கெலுநாதன் ஆசிரியர் செயற்பட்டுள்ளனர்.

திருமறைக் கலைஞர் நாடகப்பிள்கை மூலங்களுமிழும் அரங்கப் பயிற்சிப் பட்டங்கள் தோட்டந்து இடம்பெற்று வருகின்றன.



திருமறைக் கலைஞரும் நடத்திய மழுத்துக் கூத்துவிழுப்பு

ஒர் ஏற்கவு

கார்பரி

பாட்டு திருமறைக் கலைஞரும் இவ்வளவிற்கு முன்னாட்கலைகளை அத்திருப்பு கூசு நாடக நிறுவும், க. கு. கு. குவாங்கில் போர்டேயுப் பாத்திரில் அங்கு நாட்கலை நிறுப்பு கூத்துக்கலைகளில் நாடக மண்டபம் ஒரு நிற்கிறத்து நாடகங்களில் எழுப் பல்களில் மொவும் ஒரு மழுத்துக்கலை நோற்றுமிழுப் பிரபோகம் என்பதை ஒருப்படக் கூறுவார். அந்த கலைகளில், இக் கட்டுப்பு மழுத்துக் கலை நிறுப்புப்பாலும் பார்த்துவிடுவது முன்னிடுவது.

2004ம் ஆண்டின் செப்பிரேயூப் மாதத்தில் 11.12.13.14 ஆயிர நாவலர் நாடகங்கள் மிகவும் பெறுமிகு வாய்ந்த நாட்கள் என்று நாளை கூறினாலும், சுதாநில் வெள்லோயு பிரேரணைகளிலிருந்து கூத்து மழுகுகளை அல்லது செத்து, தேசி, வர்சாக போக்குவரப்போன்ற ஏழு கலைத்தால் மழுத்து செய்யப்பட்டு நடத்துவதைக் கூறுகிறார்கள் தெரியும் செத்துக்கலை என்றும் இராக்குக்கவோடு எழுப் பல்குத்தால் மழுத்து செய்யப்பட்டு நடத்துவதைக் கூறுகிறார்கள் என என்கிற வழங்கப்படு. அழுப்பிரிச்சுகளையைக் காலும் கொல்லிராமில் கல்லூரி கொண்டிருக்கின்றன. கல்லூரி முனின்றும் 10 வந்தாக்கலூக்கு முன்னாக 1993 ஆம் ஆண்டிற்கும் மே மாதம், சிறுர், சிறுப் பிள்ளைகள் திருமறைக்கலைஞர்தால் நடந்துகொண்டிருக்கின்ற இளவுமிழுப்பிரிச்சும் என்னுள் நழுத்துக்கூடு.


கூத்துக்கலை

63

அப்போனதைய தழவில் அவ்விரைஷும் நாட்டுப்பால்கும் துவரபில் ஒரு முறையில்திடைய தோற்றுவிக்கும் எல்லாவா அகங்கிலும்தானும். தீர்க்காவது தடவையாக “அடுத்து எல்லா எம்பு செயிடப்பட்டு நடத்தப்பட்ட இல்லா பால் விழிஸ்தூம் முளியில்துவியும், சிறும் பேற்று நீந்தனை உணர்ந்துவிடுவன் முடிந்து, வாய்மை 1992-2002 இந்த சிலைப்பட்ட மது வருட வாய்க்கிள்ளுள் என்ற முறையிலும் காகச் சுழலிலும் ஏற்பட்ட பார்ய மாற்றங்களும் அவை விடுவிடுவினி எப்படுத்தி வரும் தாக்கங்களும் நான்.

1993 இல் கத்து விழா நடத்தப்பட்டிருந்த வாய்மை நோக்கினால், காலைக் காலைக், இருபிரவாக கத்தினை மேற்கொறியிரு மகிழ்ச்சிக்கும். எமது பால் மிக காலை வழையக்களை காத்துவந்த எமது பால் மிகக்கிக்க பிரதேசங்கள் பல இராஜங்கள் ஆக்கிரமிப்பால் நிடம்பெயர்த்திற்கும் தூரபில் குளினிரா நடத்தப்பட்டிருந்தது. இடம்பெயர்வுகளால் ஒரு முயய்ப்பதுமிக்கும் நிருவிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆஸ்வார்களுக்கெல்லாம் ஒரு புறுநமிக்கங்கூரை அவ்விரை வெளிருப்பிற்கும். எனிலும் ‘எமது பார்ம்பிரிச் கலைஞர் என்றும் இனி அறிந்துமிகுப் பிரியோ’ என்று இன்று எம்த்திரியில் எழுவின்ற அச்சு உணவுவுக்கள் அவ்வியலை அக்காலம் பேர்தாக தோற்றுவிட்டிருக்கின்றாலும், அதாலும், முக்கியமாக நாட்டுதுறிட இந்த மது வருட வாய்மைகளில் என் முறைகள் வழங்கின்று மிக முக்கியமான அச்சமாக மேற்கொண்டிருப்பது என்றால் எழுவின்றது. ஏனெனில் இன்றைய உணவில் இயக்கில் மிக வேகமாக முறையிடுவத்து வரும் தொழில் நடப்புந்தான் அல்லது பிடிந்தீவு கலைஞர் பறவௌக்கங்களுக்குத் தாக்கப்பட்டு வாய்மையும், பூசு மக்களும் கூட எமது குயங்கள், பார்ம்பிரியங்களை ஏற்று பிராக்ரித்து செல்கின்ற நிலை தோற்று வழங்குவதான். காலைக்காலைகளில் ஏப்படுகின்ற தலை மாற்றங்கள் உள்ளங்கள் போன்றும் கொண்டுவேண்டும் ஆவால், இனிலூள்ள நிலை வாய்மை தழுவுதாகவே உள்ளது.

நீண்டு காலது போனில் அழுக்கப்பட்டுள்ள எம் கலைச் சொற்களுக்கள் ஏராளமாகவான. வழிபிழுப்புவற்றுமாவது நாம் இந்துக்காந்தில் கால்களில், பேண்டும் குவாக்கங்களால் எமது தினத்தின் ஏதர்களை ஒழுந்திருக்காலை மிக முற்கியமான பால்களினால் செய்வதாக அமையும். இந்துக்கை தான் ‘ஏழ்தூங் எல்லா விழா’ என்ற பெயராகவுக்கையும், பயன்பட்டதும் உணர்ந்து கொண்ட முறையின்றும்.



குழந்தை

இவ்வாற் ஒரு வகையில் நோக்கினால், 1993 இல் வாய்மைகளில் இந்த முறைகள் தழவில் தூந்தாட்டுக்கூல் மட்டும் உள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்துள்ள வெள்ளே பிரதேசக் கந்தங்களையும் குவாக்களையும் வெள்ளுதாக அப்போனால் கத்து எல்லா அமைந்திருக்கிற ஆலைகளில் இன்புறை முதலின் பல்வேறு பிரமாங்களிலிருந்து ஒழுஙேயக்கொண்டு வர்த்த அந்த அதைப் பிரதேசங்களிலிருந்து வர்த்த அந்த அந்தப் பிரதேசக் காலங்களுக்காகவும், வோள்ளிட அவை நோட்டப்பாக மூர்வைகளையும் படத்திடிட்டார்கள். இதனால் ‘ஏழ்தூங் கத்து விழா’ பெற்றுக்கொண்ட நிற்பாக அமைக்கிறார்கள். தீர்த்துப் பின்னால் திருநதிலிருந்தும் மன்ற மற்றும் மிக அந்தகால் சர்வப்பதம் தீர்த்து, குடும்பிட்டாக வேண்டும்.

நூல்கு நாடகத்தில் நோட்டாக நடத்தப்பட்டு நூற்கு இவ்விரைவில் பக்க வோழுதுகளில் யாழ் மனுக்களில் நடைவைய மண்டபத்தில் நாட்டுக்கூல்து தோட்டியை ஏற்றுத்தமிக்கிறார், மாணவப் பெருஞ்செளில் திருவையாக் கலைங்கர அரசிலிருந்து அந்த அரசிக்கவார்த்தையும் இடம்பெற்றிருந்தன. இவ்வு பூதாறை முதலாம் நூலில் மாணவர், மாணவைப் பிரதேச மன்ற சார்ந்தவையாகவும், பூதாறை நூலில் மட்டக்களைப்பி, மாணவிப் பிரதேசங்கள் சார்ந்தவையாகவும், தாள்கால் நூலில் மெய்யையிடத்தாகவும் நடைவையாகவும் இடம்பெற்று கருத்துவையாளரின் முலை என்வேறு பிரதேச அந்துகள் பற்றியும், அவற்றின் மருவுகளாயும் தோல்வாக அறிந்து கொள்ள முடிந்துதடி நிவாரம் இருக்கிற அந்தக்கூலை நாள்கு நாட்களிலும் அளிக்கும் செய்யப்பட்ட சில வகையாக அந்துக்களுக்காக கத்துக்களிலுள்ள பல்வேறு வகையாக அந்துவுக்களிலுள்ளது.

குழந்தைகள்

நாள்தே நாட்களிலிரும் காலம் 9.30 மக்கிடு, ஆரம்பமாக பார்க் 5.30 மக்கிடு கால்தாங்குகள் ஜப் பெற்றது. முழல் நாளில் ‘மனுக்கள் பிரதேசக் கந்துமருபுகள்’ என்ற தலையிலிருந்தாக காலைக் கந்துமருபுப் பிடிப்பிடியாக, இதற்கு முருங்கைக் கலைங்களுக்குத்தைக் கொண்ட ம. சாம் பிரியோன் தலையிலை தூங்கி, ‘மாணவர் பிரதேச அத்து மருபுக்கம்’ என்ற தலையிலிருந்தாராக சீர்த்த எல். ஏ. உதயனும், ‘மாணவர் பிரதேச அத்துமருபு பொற்றுக்கை’ என்ற நாலையிலிருந்தாக அவ்வார்களிப்போன்ற தழுவுவையும் கால்தாங்களுக்காகவே உணர்வுகளை போட்டுக் கொண்டுவருகிறார்கள். பொம்பலை குற்றங்கால் அவ்விதமான வகையிலை கொடுக்கிறார்கள்.



குழந்தை

விருத்தங்களுடன் வழங்கின்றார். மாணவ செய்வுகள் 'மலையைப் பிரதோசக் காலத்து யருபுகள்' பற்றியதாக அலைந்திருக்கிறது. இதற்கு நிறுவனமாக கலையையுதான் கோட்டை யோ. போலீஸ்கள் பாதுகாப்பு நூல்களோ. இலவசபோது 'நான் காத்தில் அடிசில் வேறுநோறாய் - மலையைக்க தமிழ் பல்பாட்டியல் ஆயவு' என்ற தலைப்பில் பொன் பிரபகராஜ். 'மலையைக் காத்தில் ஆயவு' என்ற தலைப்பில் அடிசில் தமிழர் பல்பாட்டில் அடிகளன் துக்கி என்ற தலைப்பில் அடிசில் தமிழர்களுக்கு ஜேகால் நூலும் கருத்துறை வழங்கின்றனர். இவ்வள்ளுக்கு நீந்தாலும் மலையைக்குத் தேர்ந்தெடுக்கலாமா.

இரண்டாம் நாள் கருத்துறையுகள் காலமைல், மாடிகளைப் பிரதோசக் காலத்து யருபுகளை வாணிக்கியாக அலைந்திருக்கிறது. இல்லைப் பல்கலைக்கழக நூல்களுக்குத்தாந்த விருதுவர்யானார் கி. ஜேயவாலி தலையையில் இடப் பெற்ற இலவசமைலில் மட்டுமல்லே 'முனிராஜத் கண் அய்க்க வேறுப்பாட்டுக் குழுவின் ஒருநிமிக்கையில், மாடிகளைப் பாலைடு காலத்து அடிகளையை சொல்யுமாலுக் கண்ண் காலக் கலைஞர்கள் கருத்தில் காட்ட, ஏ. கண்ணப்பர் அருந்தாள் மின்கால்வியை வழங்கினார். இரண்டாம் நாள் காலமைல் இடப்பெற்றுமாது காலத்து அடிக்களையை கண்ண் குடா காலங்களிக் கலைஞர்களுக்கு கருத்தில் காட்ட, ஏ. செந்துராஜ் அவற்றாக்காள விளங்கங்களை வழங்கியிருந்தார். மாணவில் 'வள்ளி பிரதோச காலத்து யருபுகள்' என்ற தலைப்பில் கருத்துறையை இடம்பெற்றது. இரண்டாம் நாள் பிரதோச காலத்து மாருபன் - ஓர் அரியுகம் என்ற தலைப்பில் வான்தாரால் கருத்துறையைற்றினார்.

உள்ளார் நாளின் முழுமாலைம் பார்ப்பானேப் பிரதோசக் காலத்து யருபுகளை வாணிக்கியாக கருத்துறையுகள் இடம்பெற்றன. இதன்பொழுத் காலை அமைக்காரர், கலைஞர்களுக்கு நிறுமதற்கு கலைஞர்கள் கோட்டை யோ. போலீஸ்கள் பாலைடுகளில் அலைந்துகொண்டு வருகின்றன. இதன்பொழுத் தொடர்பாக தொடர்பாக பொன் பிரபகராஜ், 'பாதுகாப்பு - பாதுகாப்பு' என்ற தலைப்பில் பா. ஜெகால் நூலில் போன்றும் கருத்துறையை காலக்கட்டதில் எடுக்கப்பட்டுவருப்பதையும் குறிக்கிறது. கேள்விகளை முனிசிபாலித் தாந்திரமிக்க விவாதங்களும், குறுத்துறையை நிர்த்தி வழிகொண்டுதான்தான் இல்லை. இல்லைப் பல்வேறு பிரதோசக்களிலும் காத்தில் கூடுபடும் இளைஞர்கள் பள்ளி இல்லைக்கத்தில் பாலைடுகளைப்படையும் இதன் பேருமால்கூக்கிப்பது.

நான்காம் நாள் பொழுது அவர்களைக் காலைந்த்துந்தது. ஆக்காலம் இரண்டாம் நாளில் மிக முக்கிய அமைப்பைக் கீழ் அமைந்திருக்கிறது. அள்ளுப் பொலீஸ் 'பாட்டுக் கூத்தின் எதிர்காலைப் பேருமால்கூக்கத்து. பூதிய அருங்கால நோன்பு செல்ல நகர்வும் என்ற நகையிலிருக்கிறது மிகவும் காத்திரமிக்கதால் காலைந்துபேருந்து இடம்பெற்றது. இலவசபோது வாட்பு மன்னினில் நாடக அரங்கிலை துறையைப் பாதுகாப்பு போன்றீர்ப்பிலையிர் அடிகள், இலேயுக்கார், பாலைடுமா, பா.அதிலி, பா.அபிஷ்டு பாலி, ஓ.வெற்றாளம்பைல், போ.போலீஸ்கள் ராஜ்ஞமார், க.அருந்தாகரன், அபாலைப்பாலி, க.திருநாதன் கட்டப் பள்ளி தமது பேருமால் வைப்பாது காத்திருக்கவனா வழங்கின்றன. இலவசபோது பல்வேறு மாறுபட்ட நாற்கருவர்கள் விவாதங்களை முடிடி வெற்றன. எனிலும் பயன்தாவல்ல விவாதங்களாக அவை அலைந்திருந்துகூடும். இலவசபோது கால மாற்றங்களுக்குப் பேருவகையாக அற்றான்களை புத்தத்துதல் அவசியம் என்ற கருத்துக்களுக்கும் மேலே என்ற பிற்பாலா. இதற்காக எமக்கால நேரிய மாறுபட்டுவகையைப்பட்டு அயிலில் உணர்ய்டது காத்துத் தோட்டாக தூங்குவதையும் கோலக்கட்டத்தில் எடுக்கப்பட்டுவருப்பதையும் குறிக்கிறது. கேள்விகளை முனிசிபாலித் தாந்திரமிக்க விவாதங்களும், குறுத்துறையை நிர்த்தி வழிகொண்டுதான்தான் இல்லை. இல்லைப் பல்வேறு பிரதோசக்களிலும் காத்தில் கூடுபடும் இளைஞர்கள் பள்ளி இல்லைக்கத்தில் பாலைடுகளைப்படையும் இதன் பேருமால்கூக்கிப்பது.

இரண்டு முள்ளதாக இல் அயிலில் முழுமாலைப் போன்றீர்ப்பு மேஜாதாக அவர்கள் 'பாதுகாப்பிய பாலைடும் பிள்ளைக்கிய பேருவு' என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்பாலு இன்றைய நிகழ்வுகளுக்கு சிகிரம் காலைந்துபோல் அமைந்திருந்தது. மாணவில் போன்றீர்ப்பு மேஜாதாக அவர்களும், மின்னூப் பல்கலைக்கழக நிறுவனங்களுக்கு மாணவர்களும் 'நாட்டுக்கூத்து, செயல் நெறிப்படுத்தும் முயற்சிகள்' நொடர்பான அறிமுகங்களை மொழிமுறை விளக்கங்களுக்கு வழங்கினார்கள்.

காத்துத் தோட்டாக்குக்கால்

பாலைடு நாடகாக இடம்பெற்ற காலத்து விழாவில் இருவு வேலைகளில் நிறுவனங்கள் கலைஞர்கள் அரங்கில் மாணவ 6.45 மணி முதல் காத்துக்கள் அமைக்கப்பட்டன. இதன்போது முதல்வருளில், மாணவபகுத்துதச் செரிந்த புதிய மூலமாக அவைப்பு அளிக்கைக் குழுவிலிருஷ்ட் 'அடிகளன் துக்கி' என்ற மாலைப்பகு



66



காத்துத் தோட்டாக்குக்கால்

கத்தும். மன்னார் முருங்கையாட் போய்கு செய்யவை குழந்தை குழவிளைன் 'கல்சுற்றுத் தாவலர்கள்' என்ற மன்றம் வடபால்து கத்தும். இரண்டாம் நாளில், மனையாத்தூர் ரோர்டு புரிய பண்பாட்டு அமைப்பு - அளிச்சுவத் துறையின் 'காமர் காந்தும்', மாந் திருமனநாக் கலாமன்ற இணைத்து அவையினரைன் 'ஏவாவையைன்' கல்வி மாந்பாடுச் சென்றிராட்டு காந்தும், முனியார் நாளில். வட்டுருக்காட்டு நாட்டுக்காட்டு அவர்களுடே, முழுவிளைன் 'கீகனி வங்கி' என்ற மாந்பாடு வட்டபாலக்காட்டும், மாந் பிரையையுக் கலாமன்றத்தைன் 'கம்பஸ் மகன்' என்ற மாந்பாடு நென்னோடு காத்தும், நாள்காம் நாளில். கழக்குப் பண்கலைக்கழக நூல்களைத்துறையின் வழங்கிய பேராசிரியர் மேளதொலைபிள்ளை 'இராவுணைகள்' காத்தும், மாந் தாட்டையிற் கழகக் கழங்கிய 'காத்தவராயன்' சிற்று அடைக்காத்தும் அரங்கினியின் இருப்பும், 'இராவுணைகள்' புதிய முயற்சியாக அமைத்திக்காத்து. அமர் பேராசிரியர் அமைத்துவானந்தனின் காத்து புத்தாக்க முயற்சியின் சென்னிபாடாக 1960களில் இருக்க வேற்றுப்பட்ட இராவுணைகளை குறிப்பாக பேரசர்யர் மேளதொலை கலாம்னர் பிர் உறுவாக்கம் செய்துள்ளார்.

ஷண்முகம்

ஷண்முக போது நிகழ்வுகளின் இடம்பெறும் வருணம் திரும்புகளான மேளதொலை, நீண்டகாலமாகக் கம், மேளதொலைகள், வரலாற்றும், முறையிலூர் என்ன இருக்கிறது என்பதும் இப்பு பேர்கள். முழும் நாளில், காலங்களில் ஆரும் வட்டார மினங்கள் நிறுமனங்களைம் காலமன்ற இயங்குவத் தேர்சிரியர் நீண்டபகுவியர் அந்தகாலை நிகழ்த்து காத்து விழாக்கா அரும் பிறு வைத்துவை சிறபானதாக அவையாத்திருந்தது. அப்பு நாட்டுக்காரரில் 'தமிழ்கள் தம் தேவியத்தை காட்டின்ற ஒந்து வேலையின் ராமர்களான் ராமித்துவம் மிக்க கலாக்காம் அதற்குர் காலம் பேசுப்பதில் அவரியாம். பூங்கொட்டு தீவித்தின்ஜது தனித்துவத்தையும் அந்த இளம் அர்ந்த கலாவிலை கடித்துக்காப்படுகின்றன. அந்தவாக்கில், அவரியாம் நிறைவேல் உள்ள அந்த காத்துக்கலைக்கு பத்துயிர் கண்டிருள் அவரியும், அவசரமானதாக அலை

தினாறம் மாணவர்பொழுதுகளின் இடம்பெற ஆரும் உடை முறைம் திறப்புக்காலன் பாற் பொதுதான் அமைப்புக்களின் ஒன்றியக் குழுவைக் கு-கொலைன் திறில், பாற் பகுகலைக்கழக தமிழ்த்துறை விவுனாயார் அவர்கள் என்றிவளிக்காரா, உறுபுக் முனிப்பேரூர் ஜக்கிய முன்னினின் அவ்விராமாய தலைவர் சி. வீரன்பிரௌத், மாந் பரதேச சேவைர் பா. செந்தினர்ஜ்ஜான், பாரும்பரியக் கலைஞர் பெரும்பாட்டுக் கழகச் சேவைஞர் சி. மெற்றான்பையின்,



மிகுந்தைப் புளிகள் கலை மூலமாட்டுக் கழகச் சொறுப்பாளர் கல்வியும் திருமை சூரத்திலையுக்கர, மாந் பகுகலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேர் விரியர் வசையுக்குதையின் புளியினர் வழங்கியிருக்குமின் நிறைவேப் புளுக்கு முதல் குட்டியுமிகுந்த அமைத்து விடுகலைப் புளிகள் கலை/மூலமாட்டுக் கழகப் பொறுப்பாளர் பூபுலன் இரத்தினங்கூரை அவர்களின் உடை காலங்களுது கலைந்தையும் ஸ்த்ரியுமிகுந்து.

வோத்தத்தில் மாந்து நாட்களுக்கு, மாந்து பிரயத்தைய் ஏற்கின்பட்டு நடத்தி முதல்கம்படியுறுந்து பாந்து காத்துவிழ் - 2003'. காத்துக்கிள் புதிய செய்யுவான்மன்றங்குக்கு விட்டுப் போன்று, ஆது தமிழ்த்துறையுக்குப் பல்லித்துவம் என்ற கலை அரசுத்தான் என்பதை மீண்டும் நினைவில்கொள்ள வழிவகுத்துவமானது, நாள்து நாட்கள்க்கும் அமைவானினார்கள், நாடநாக்காந்துக் கலைஞர்கள், நாடக ரசிகர்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பல்கிறத்தும், கண்ணார்களின்றும்நாந்த மிக முக்கிய - காந்துகள் முன்னாய்வும் படிநீருப்பட்ட நிறுப்பான இக்கீத்து விளை வாய்ந்திருந்தது இதை ஒழுக்கு போட்டு நிறுமனாக கலைஞர்ம் நடத்தியிருந்து நெண்ணாடி நாட்டுக் காத்து போட்டும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. இப்போட்டு கட பல இடங்களிலேயும் நாட்குக்காட்டு நோட்பாள விழிப்புகளைப் படித்துக்கொள்விருந்தது.

இராத்யாக இக் கட்டுரையின் நிறைவில் இன்னொரு வி. எந்தையும் குறிப்பி வேண்டி உள்ளது. அந்து காத்து விழாவுக்கு நாட்கு என்ன வெளிவர்க்கு எனக்குப் பார்க்க விடந்தது போர்சிரிபர் சி. மெலான்து அவர்களின் மஹ்விரா திறப்பு மக்கான் 'மேளதை' நூலிலேயும், பேராசிரியரு இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ள 'அந்தநூல் தமிழ் பாடக அருங்கு' என்ற மூலிலேயும் என மனவத நெறியை தீரு விடயங்கள்தான்.

1. 'பேளைக்' மலின் 21ஆம் பக்கத்தில் உள்ள சி. மேளவழறுவின் வெளிப்பிடுகளும், தயாரிப்புகளும் எனிற பதிவில் பகுவது விளைவில் உள்ள சி. மேளதை மூலம் எழுதிய, நாத்து, நேறியாள்க்க வேப்ப நாட்கள்கள் (காலமுறையில்) என்ற தலைப்பின்கீழ் 36க்கும் பகுவதில் 2003 - இராவுணைச் புதியில் நூலிப்பிடுகையில், ஆது மேடைபெற்றுவட்ட ஜி.ஏ.க்காலாக மட்டக்களப்பு, மாந் பாரா நகரம், மாந் பால்கலைக்கழகம், உ.நிலைக் கல்லூரி, விவுனாயார் அவர்களியும் கலைஞரி ஆக்க இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆர்சியம் வள்ளுவதற்காக, மாந்பாளத்தில் மேடைபெற்றுவட்ட மூலம் திரு போக்காலும் பெய்க்கலைட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. அழைக் கிருமனியானதாக காத்து அவையாக நிறுமனாக கலைஞர்களுதான் நடத்துக்காட்டு நோட்பாள விழிப்புகளுக்குந்து நெண்ணாடி நாட்டுக் காத்து போட்டும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. இப்போட்டு கட பல இடங்களிலேயும் நாட்குக்காட்டு நோட்பாள விழிப்புகளைப் படித்துக்கொள்விருந்தது.

வேற்றுப்பட்டது. அதனால் தொடர்ந்து விவரம் கீழ்க்கண்ட தீர்மானம் 'கீருப்போசன்' மூலம் வேற்றுப்பட்டது. இதுக்கு முதல் சுருளி தினசரியில் 18.09.2014 இன் ஷெயின்தீ ஜார்க்கர் எழுதுவது ஏன்றால் பத்தியில் 'கீருப்போசன்' பற்றிக் குறிப்பிடுவதெனில், "பார் கிருப்பூருக் கலைஞர்களும் பாருப்பானத்தில் நான்போ ஆத்தங்கள்க்கு எழுவில்லை என்கூறுபதற்காக நான் சிராப்பேசுவத்... என்று தொடரும் குறிப்பையுட் பக்கத்திலும்வரையாக கொள்ளப்படும். இவ்வாறிருக்க இந்துபாலில் திருமஞ்சூர் கலைஞரிடம் விவரத்திற்குப் பறினால் மாழிப்பாளை ஆயுர் என்று போறுகொம்பியை விரிப்பாகப்பட விரும்பிய கலந்து விரிவாகப் போற்றுவதில்லை.



2. 1993 ஜூலை முதலிட்டிருப்பதைம் 2001 ஆம்பில் இரண்டாம் பத்திரிகையிற் கொட்டி வேலரிவுந்துள்ள 'நூத்துக் கமிட்டி நடக்க அரசு' என்றும் நூத்தில் இரண்டாம் புதியிலே மதுவது பிரிவை புத்தக சேர்ன்ஸ் நூத்தில் சமகால நடக்கச் செய்துறை என்ற பகுதியில் 198 ஆம் முக்கியத்தில் ஒவ்வொரு பந்தியில் யாழிர்பாளத்தை நிறுவறைக் கலையளித்தார். 1993 ஜூலை நடந்தபோதே கூத்துவிழா பற்றி வேலிப்பிடப்பட்டிருந்து. அது வருடிலிருக்கக்கூடியது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தியக் கிழாபாற்றிய ஆழிப்பு. பத்து வருடங்களுக்கு முன் ஜூதுநல்கி இப்பற்றியிருப்பாரா - அழியும் சிறப்பாக 2003 இல் 'நூத்துக் கமிட்டியிறு' நிறுவனம் கலையளித்தால் நடந்தபோதுதான் இல்லை தீநநால் ஆரியான பேராரிரியா மொன்னகுரு அவர்களும் கலந்து வருகிறான் முடிசூதாக கலை வருஷிமிகுந்ததுடன், கலைக்குறிச்சிகளைப் பயிற்சியுடன். ஆனால் 'நூத்துக் கூத்துவிழா' கொடர்பாள ஒரு தமிழ்பும் இந்தியாவில் இடமிருப்பதில்லை. இந்தும் ஆடி 2001 ஜூலை பதிப்பிக்கப்பட்டிருள்ளது. ஆம்பை 2003 செப்டம்பர் மாதம் நடந்த நூத்துவிழா பற்றிய தாலைகளை இரண்டிப்பட்டிருக்க முடியும். ஏன் சேர்க்கப்படவில்லை என்பதுவான் புரியலில்லை. ஜெவ்னை அம்மந்தப்பட்டளர்களின் கவனத்தின்கூடங்களுக்கு இல்லாமல் நூத்துவிழா நிறைவேப் பேர்விட்டிருக். ⑤

உ. ஸ்கார் குவனத்திற்கு!

நூதகத் துயாரிப்புக்கள் மற்றும் அரங்கிலைச் சார்ந்த நிகழ்வுக்களை மேற்கொள்ளும் அமைப்புக்கள், தனியார்கள் அவையறைப் பகுதிகளை புகைப்பு எடுத்துள்ளது என்கிற அனுமதியையும் அமைத்துகிறார்கள் அவையறை அமைத்துகிறார்கள்.

திருமறைக் கலாமன்றம் நடத்திய
தென்மோடி நாட்டுக் கூத்துப் பேரட்சிகள்

திருமூலசுக்கரவாஸ்வரம் நாட்டிலே சென்று ஈந்து விழாவை முனிசிப்போடு நடத்தப்பட்ட ஒத்துமொடி நாட்டுக்கூடத்தின் வீணாத்துறை 11.10.2003 இல் யாழ் தீருக்குறைப் பல்ளவர்ம் மட மகாபாத்திரன் ஆவைபெற்றன. நாவாய்க்குறை, மருத்துவத்துறை கோழுமுத்துவமு, மாண்புமு, அம்மாடி மூத்துப் பிரேரங்களைக்கொண்டு 7 நாட்டுக்கூடத்துக்கள் ஜூப் போட்டுக்களில் பால்லுப்பற்பிரிவுக்கள். இதன் போது முதலாவது திட்டத்தை பால்லுப்பறி கால்லாங்கிரலின் 'பல்லடாரவளக்கிரா' எட்டுக்கூடத்தும், இரண்டாவது திட்டமை தமிழ்நாடு ராஜ்யத்து நாடக மன்றத்தினால் 'பல்லடாரவளக்கிரா' நாட்டுக்கூடத்தும், முனிசுபல் இட்டத்தை நாவாய்க்குறை கலைத்துக்களின் 'பல்லடார' நாட்டுக்கூடத்தும் பெற்றுக்கொண்டன.

கிழமைக்குழுக்களை பரிசீலிப்பு வைப்பால் 03.12.2003 தீர் யாழ் மறைக்கவிட நடைபோன மூலம் பதில்லை. இப்பெற்ற நிரும்பைக் கவனமிற்ற தின சிறப்பு கலை இகழ்வகளில்போது இடம்பெற்று. இரண்டிபாறு முதல் மூன்று இடங்களைப் பேற்ற நாட்டிடக்கூத்துக்களுக்கு முறையில் 8000.00, 6000.00, 1000.00 பணம் பரசும். அவற்றில் பங்குபற்றிய கலைஞர்கள் அவசரவழக்கும் என்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதை வேண்டி நாட்டுக் கலைஞர் பொட்டிமில் பங்குபற்றிய ஏணைய கூத்துக்களுக்கு வகுக்குவிப்பு பரிசீக தனி 1000 ரூபாய்க் கழங்கப்பட்டது. அந்துள்ள முதல் இடத்தைப் பேற்ற பாலைத்துறை கலைஞர்களும் பாலைத்துறை மேஜ்டையேற்றப்பட்டது.

‘புதுயுகம் நோக்கி’ நிகழ்வில்.

விழுவனார்களாமல்த ஏற்பாட்டில் இவைக்கையிலூடுள் அமுலாந்து சிருபாயாக உள்ளதற்கும், சிறுவர்களும் பங்குமிகுப்பிய விருப்பம் நோக்கி வாஸர் சிறுவர், இளையியார் கணக்கு கதம்ப நிகழ்வு. மொத்தம் - 12 இல் அமுலாந்து அமர்கள் கல்லூரி மன்றபத்தில் செய்தினால் 27, 2014 மாலையில் ஒட்டுப்பற்றுத். இதன்போது 80 இந்துக் கோயில் கூவார்களின் பார்த்துப் 'புதுயுகம் நோக்க்' என்ற வார்த்தைகளுற்ற நாட்டம் ஓய்வு கொட்டப்பட்டது. இதனை எழுதி நெடுமாண்பாக மொத்தால் பி. செ. கலீம் அழவார், இந்தான் இசையமைப்பை கு அந்தால் விரும்பிகிறதார்.

அதைக்கு இளம்கலூறும் தமது கவனம், கவனமை, பொருளிடம் தொழிற்சாலைகளான். போகுறி வளர்த்து, ஏவுனை இயங்கங்களின் வளர்ச்சிக்குத் துவக்குகிறோம், ஒருநாளம் பார், பேற்றுக்கொண்டு, அவைகளைப் பல்க்கு முயற்சியைப் போட்டிருப்போல் என்ற போகுறிக்காண்டது = இந்து நாட்டையுதிர்ந்தது.

தேசிய நாடக விழாவில் ‘கொல் எனுங் கொற்றும்’



கலைஞர் நினைவுகளுத்தின் அழைச்சுணர்வு மூலம் இலாபகூக்கலைஞர்களுக்குத் தேசிய நாடக கலை நிதி தேசிய நாடகவினா 2004' உதவிப்பு 02 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை மோதிப்பு -07 கீல் அவைநிறுவனா 'கீல் கீல்கள்' அரங்கில் நடைபெற்றது. இலாபகூது 18 ஆம் தேதி மாணவரில் மாற்றுபவருக்கு கலைஞர்கள் தயாரித்து வே. மோஷன்ஸ் பாத்திராளிள் எழுஷ்ணமிலும் போர்டியாளிகளிலிருந்து நூலான 'ஒன்றும் ஒன்றியும்' என்றும் கூறியுள்ள கீல் மெட்டபேற்றுப் பட்டு, பெறும் வாசிப்புபைப் பெற்றது. இராமாவணாவில் மூர்க்களின் வாடைப் பாத்திராளி மேன்மையாகக்கொண்டு, புதிய பாடு போடுவினா. புதிய கோளாத்தின் நூலுக் கூற்றின் பல்வேறு விரும்பு மறுபுணையும் மூர்க்களாத்து அனாக்கப்பட்ட கூற்றாக்கமாக இரு அலைந்துவர்களும், இந் நூட்டத்தின் 10 எலுமிவளை காலங்களின் பாத்துப்பிளிக்குநார்கள், இந் நூட்டம் மீறுவில்லைப்பட்டதிலும் மாணவரிகள் மேன்மெட்டியுப்பல்லினார்களும்.

நீரிய நாடக எழாளின் 2 ஆம் தேதி முதல் நீலமும் மாணவரில் பல நாடகங்கள் மூலமியற்றப்பட்டு, வீதிப்பாடு விளைவு, அம்சின நாடகங்களுடன் தமிழ் நூல் அங்காக மோதிப்பு கிருஷ்ண கலைஞர்த்தின் முயிலில் கே. மோஹன் குமாரின் 'வெள்ளைச் சிறுதான் விரிகிள்ளு' என்ற நூலின் நாடகமும், பாத்திராளிகள் இலாபகூது சென்ற நூலாக வீணவாலை திரும்பாக்கப்பட்டது. துபாரின் போன்ற கிளைஞர்களுக்கிடிகள் 'நூல் விள்ளது' என்ற நாடகமும், நூல் திரும்பாக கலைஞர்த்தின் 'கொல் எனுங் கொற்றும்' என்ற காத்திரும் நாடகமும் நீலை மேற்றியப்பட்டனம் நூலிலிப்பத்தைக்கூறு.

இரிசூவியோனா, தேசிய நாடக விழாவின் இலாபகூதாளர் 19 ஆம் தேதி ஜெப்பூறு பிளினிர் வாய்மைத்தின்பூர் அந்த ஜெப்பூறு மூர்க்களுக்கு விளைக் காலத்துறையில் மூர்க்களும் நூலாகவிழப்பார் நா. சௌகிளத்துறை வாய்மைகளுக்கு மூர்க்கு மூர்க்கு அம்புது அம்பிரம் நூல் மூலமியற்கப்பட்டது. இலாபகூத் காலங்கள் நூலாகக் கலைஞர்களுக்குத் தமிழ்க்குப்பட்டுள்ளது. இப்பரிசு வரலாற்றில் முற்பத்தாண்டை தமிழக் கலைஞர்களுக்குப் பற்றங்கப்பட்டுள்ளது. மூர்க்க வாய்மைகளைப் பற்றிடத்தான். குத்தோல், நூட்டிரம் தீர்மானம் கொண்டு நீலமுதி மன்றமோவை இராமாநாயகர்த்தும் விருது வழங்கப் பட்டது. இப் பரிசில்களை விருதம் மாற்றிக் காலைப்பக்கங்கள் வழங்கிக்கூடியதாக.



நாட்டுக்கூத்தின் எதிர்காலமும், தேசிய கிரங்கை நோக்கிய தேடலும்

(கருத்துப் பகுதி)

தொதுப்பு - பே. வோஷ்னான் ராம்தயார்

கடங்க விதியில் தொடர்க்கு

கடங்க விதியில் அந்தக் கூத்துக்காலம் நொடிப்பாக முனிசைந்து கருத்து நியூலைஞ்சு ஏரம் கோர்த்தும் வகையில் நிரும்புவது, கலைஞர்கள் நடத்திய காந்தியாளின் விதியில் கருத்துக்காரர்கள் வகைந்தியுள்ளன. அவ்வாறு தாலில் நூல்பெற்ற விவாதங்கள், கருத்து முனிசைப்பக்கள் இங்கட்டுறையாக்கத்திற்கு மிகும் போருந்துமாக இயுப்பதால் அங்கீரங்களில் விவரங்களும் இங்கட்டுறையின் தியங்கத்துக்கூடான்கள் முழுப்புகின்றன.

“தேவீ அரங்கங்கள் உருவாக்குகின்றன பாத்துப்பு ஒரு வகையாக கார்யமா...”

“.....உத்தைப்பாட்சிட்டுக்கொடுக்க தொகூரிலுதான் பாத்துப்பு கூத்துப்படிப்பாடுவான் என்று நாம் நினைக்கின்ற அழியலை பாள காலத்துப் பேற்றுவதன் என்று எளக்குகிறதெனிலோ. உதாரணமாக, மட்செளிப்புக்காரர்கள் கிருநூக்குள் குறைந்த ஒளிக்குள்ளிருந்து வெளியிருந்தபோது அதன் அழியலை எளிக்காதும் மன்மூதாக வாச்சுத் தான் சுருந்தும் ஏற்றுக்கொள்ளுகின்றோன். அதனால் முனைப் பார் மாற்றுவிடுார்கள் என்றுதான் இருக்கலாம். மக்கள் அற்றுக்கொள்கின்றன? காலத்தின் இயங்கலை மாற்றுக்களோடு மாறுவின்றதா?... அவ்வாறு புதுரிசூவிகள் என்று மொலைப்புவர்களை மாற்றுப்படுகின்றன?... ஏராமத்தின் ‘நால் பல்மைலைக்கழந்ததைச் சேத்துவன்’ என்ற அழிபுகளே வகைகள் அதிகாரமாகவிழும்.... நான் சொல்லுவேந்தாக மாறும், புதியநிலை, கூத்தாடும் மக்கள் மந்தியில் சென்று கூக்கப்படுத்தும் செயல் சாதங்களைதுவரான். ஆனாலும் அந்தாள் பாலங்கள் நினைவுபட்டு உள்ளது அப்பாளின் கருத்துக்கள் வேதங்களைகிடை அபாயம் என்றால்....

எழுத பள்பாட்டியுள்ள புராணங்கள் வளிமால் ‘பள்ளுக் குத்துவரப்பு’ குத்தியலை அவை பார்க்குந்து மூர்க்கும் எவ்வள் கொள்ளங்கூவ்கிறீர், வயது அலுபவங்களுக்கிடைப்ப அந்தப்பாடுகளை மாற்றுவின்றன. பற்பற்றியான முடி, அங்கூது கேவலமான கலைஞர் என்று வொல்லப்பட்ட வகை கூட, சீலேவளையில் நாங்கள் இப்பாடு பார்க்கும்போது வேறு அந்தங்களை மொடுக்கவிக்கக்கூடும்; நாங்கள் பிரிதாவைன்றை அழுர்தப்போன்றிருாம். என்பதற்கூடாக, காத்து அங்கூத்துப்பார்க்கவின்றோம். இடுப்பிரிச்சங்களைப் படித்திருக்கிறோம்.

குற்றுக்கு

73

கொண்டு வருகிறார்கள்.....

.....தேசிய அரங்கை உருவாக்குதல் என்பது ஒரு வளமான கற்பணை. உலகத்தின் எல்லா அரங்குகளும் எவ்வாறு உருவாகி இருக்கின்றன என்று வரலாற்று அனுபவங்களுக்குத் திரும்பிக்கொள்ள பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும். யக்ஷதானம், கதகளி உட்பட ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.... ஒருக்கலைஞர் எல்லாக்கூத்து வடிவங்களையும், மரபுகளையும் செரித்துக்கொண்டு ஏதோவொரு கணத்தில் பற்றி எரிகின்ற படைப்புச் சூழலில் கண்டுபிடிக்கின்ற ஒரு முழுமை... இதில் அரைக்கிலோ அதில் கால்க்கிலோ போட்டொரு தேசிய வழவத்தை உருவாக்கலாம் என்று புத்தியால் பேசுவது, கலைஞர்களால் எவ்விதம் சாக்தியமாகும் என்பது எனக்குப்புறியவில்லை.....”

“.....எங்களிடம் வலுவான பிரதேசவாதம் உள்ளது. அதனை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப்பிரதேசங்களின் தனித்துவங்களும் வேறுபாடுகளும் சேர்ந்துதான் நமது தேசியம். ஆகவே இந்தப்பிரதேசங்களின் வடிவங்களைவிட்டு நடுவடிவத்துக்கு வரவேண்டுமா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இயல்பாக காலப்போக்கிலே அவ்வாறு நிகழ்வாம். ‘தேசியம்’ என்கின்ற கருதுகோளை வைத்துக்கொண்டு கலை எங்காவது படைக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. தேசிய அரங்கு (National Theatre) என்ற பெயரில் இருந்ததெல் லாம் அரங்கக்கட்டாங்கள்தான் அங்கு பல்வேறு நாடகங்கள் ஆடப்பட்டன. ஆக, கிட்லரின் ஆட்சிக்காலத்தில் மட்டும் அவ்வாறான ஒரு சித்தனை வந்துள்ளது. எங்களிடையே பன்மைப்பாடுகள் இருக்கின்றனபன்மைப்பாடுகள் பேணப்பட்டும் கூத்தின் வல்லவர்கள் வந்து தங்களுக்குரிய வடிவத்தை உருவாக்கட்டும் அதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் உருவாக்கியதுதான் தேசியவடிவம் என்று சொல்வது பொருத்தமாகாது.... வேஷ்கஸ்பியர் வந்தது பிரித்தானிய அரங்கு வெற்றிவாகை குடிய காலத்தில், அந்த யுகசந்தியில் வந்தார் அவ்வாறுதான் பாரதியும் வந்தார்.... இதை புரிந்துகொள்ளவேண்டும்.....”

பா. அகிலன்,
யாழ்ப்பாணம்.

“கூத்துக் கலை மூலங்களில் இருந்து வடிவமைக்க வேண்டும்”

“....எவ்வாறு யக்ஷகானமும், கதகளியும், கர்ணாடகம், கேராளத்திற்கென்று தேசிய வடிவமாக மாறியது...? ரி. வி. கரந் அவர்கள் அதுபற்றிய ஆய்வை பெரிய புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவர் எப்படி யக்ஷகானத்தை கிராமங்களில் மிகவும் சிறைவடைந்து போன்றிலையில் இருந்து இந்திலைக்கு கொண்டு வந்தார் என்ற அவரது அனுபவம் எமக்குச்சிறந்த உதாரணமாக நிற்கின்றது. அவர் தனியே யக்ஷகானத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதனைச் செய்யவில்லை. தமிழகத் தெருக்கூத்து, கூடியாட்டம், கதகளி இவற்றில் இருந்துதான் அவர்

மூலங்களை எடுத்துக்கொண்டதாக கூறுகிறார். அவர் எல்லா வகையிலும் அதற்கான மூலங்களைப் பெறுகின்றார். குறிப்பாக அவர் யக்ஷானத்துக்குரிய ஆகாரியத்தை (உடை, ஒப்பனை) வடிவமைப்பது பற்றி மிகுந்த கவனம் செலுத்தினார். அதன் புஜக்கட்டை, உடைகள், கிரிடம், ஒப்பனை எல்லாமே எங்கெங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான முழுவிடயத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்....

அவ்வாறே கதகளியும் மக்களின் விருப்புக்கேற்பதான் ஆடப்படுவந்தது. கேரளாவை மீட் டெட்டுப்பது என்ற கொம் னிக்களின் சிந்தனைக்குப்பின்னர் கிருஷ்ணராட்டம், தேவராட்டம், கூடியாட்டம் போன்றதான் பல மூலங்களில் இருந்து எடுத்தாளம்பட்ட விடயங்களில் இருந்துதான் இன்றைய கதகளி வடிவமைக்கப்பட்டது. அன்றைய பழைய கதகளி இன்று இல்லை. எங்காவது கிராமங்களில் சில இடங்களில் மட்டும் ஆடப்படுகிறது. ஆனால் பரவலாக ஆடப்படுகின்ற இன்றைய கதகளி, ஆடல், பாடல், வேடஉடை, ஒப்பனை எல்லாமே பல மூலங்களிலிருந்து பெறப்பட்டு வடிவமைக்கப்பட்டதே. “ஸம்ததுக்கூத்து” என்பதும் இவ்வாறுதான் வடிவமைக்கப்பட வேண்டும்.”

“பண்பாட்டு வேர்களை இழந்துவிடத்துடன் மற்றும் போய்ச்சலி ஆகிய

“..... தேசியக்கூத்து மரபை உருவாக்குதல் என்பதன் பெயரால் எமது மக்களின் பன்முகத்தன்மை மிக்க பாரம்பரியங்களையும் தனித்துவமங்களையும் அழித்துக்கொண்டு, பன்முகப்பண்பாடு ஒன்று உள்ளது என்று நாங்களே கூறிக்கொண்டும் இந்தப் பன்முகப்பண்பாடுகள் ஒன்றை ஒன்று நக்க கி விடுவதற்கான களங் களையும் நாங் களே உருவாக்கிக்கொண்டும் எப்படி எமது பன்முகப்பண்பாட்டைப்பாதுகாக்க முடியும். அறிவுத்துறையினர் ஒரு கூத்தின் அல்லது எமது மக்கள் பண்பாட்டுவேரின் ஒரு கூறை எடுத்தாள்வதானாலும் அதை நாகர்கமாகவே செய்தல் வேண்டும். எந்தக்காலத்தில் எந்த வெளியில் எந்தக்கலைகளுணால் ஆற்றப்பட்டது. அது ஏற்காக எப்படிப் பெயர்த்தெடுக்கப்பட்டது என்பது பற்றித் திட்டவட்டமான ஆவணங்களையும் அகராதிகளையும் தனியாகப்போன வேண்டும் இல்லாதுவிடில் அசல் எது நகல் எது என்று தெரியாத நிலையில் நாம் எமது பண்பாட்டு வேர்களை இழந்துவிடக்கூடிய பேராபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்போம். கூத்து மரபுகளை கையாள வது மீள் கண் டுபிடிப் பது வளர் த தெடுப் பது, வகைய்ப்படுத்துவதென்பதெல்லாம் எந்த அறிவித் துறைச் சிந்தனைத்துக்கீல் இருந்து செயற்படுத்தப்படுகின்றது என்பது தெளிவாகக்கப்பட வேண்டும். கெள்ண்யா, பய்புவா நியக்கினியா தீவெகளின் ‘அனில்கா காப்பிறல்’ சொல்வதுபோல எங்கஞ்சைய பண்பாட்டுவேர்களில் இருந்து தேசியவிடுதலை நோக்கி நாம் பலம் பெற்றுமுடியும். பண்பாட்டுவேர்களையே

இந்தச் சந்தையில் வைத்துப் பொராச் சரக்காக்கி விட்டால் பின்பு எமக்கு எடுத்துக் கொள்வதற்குப்பலம் பொருந்திய ஆயுதங்கள் எதுவும் இருக்காது.”

பொன் பிரபாகரன்,
மலையகம்.

“எமக்கு யார் அதிகாரந்தந்தது....?”

“...யாழிப்பாணக் கலாசாரமென்றால் கந்தபூராண கலாசாரம் என்று சொல் லுகின் ற ஒரு ஆபத் தான் கருத தாக்கத்தை ஏற்கப்போகிறோமென்றால் தமிழ்தேசிய நாடகவடிவமென்று ஒரு வடிவத்தைப்பற்றி நாம் பேசலாம். ஆனால் யாழிப்பாணத்திலேயே பல கலாசாரங்கள் உள்ளன. அதேபோலத்தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் கலாசாரங்கள் உள்ளன. அதேபோலத்தான் எடுத்தாலும் இரண்டிற்கும் மத்து அடி தொடக்கம் வேடுட்டைகள் வரை பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே கூத்தை ஒரு ஆய்வுகூடப் பொருளாக நோக்குவது அபத்தமானது. இது நல்லகூத்து என்று எதனை நாம் அதிக்காரம்? எமக்கந்த அதிகாரத்தை யார்தந்தது? ஒவ்வொரு ஊர்க்காரரும் தம்முடைய கூத்தே சிறந்தது என்பார்கள். எனவே கூத்தைப்பற்றிப்பேசும்போது நேரம், வெளி, பற்றிய எண்ணக்கரு பிரக்ஞா முக்கியமானது. வெறுமனே ஆடலும் பாடலும் மட்டும் கூத்துஅல்ல.... அதற்குப்பின்னாக பல பண்பாட்டம்சங்கள் கலந்திருக்கின்றன. எனவே நாம் எதனை எடுக்கப்போகின்றோம்.... தேசியவடிவம்பற்றிப்பேசுகின்றோம்.... தேசிய அடையாளம் பற்றிப்பேசுக்கின்றோம்.. நடுத்தரவர்க்கத்தின் அடையாளங்கள் மட்டும் தேசிய அடையாளமாகி விடுமா....?

சி. ஜெயசங்கர்,
மட்டக்களப்பு.

“எமக்குப் பொதுவான ஒரு வடிவம் தேவை....”

“...பல தேசியங்கள் இருக்கட்டும் - ஆனால் எமக்கு இன்று ஒரு அரசியல்தேவை இருக்கிறது. தமிழர்களுக்குப்பல தேசியங்கள் இருக்கலாம். யாழிப்பாணத்திலேயே வடமராட்சி, தென்மராட்சி, வளிகாமம், தீவுகம் என பன்முகப்பியக்ஞம், தனித்துவமான கலாசாரங்களும்ள்ளன. இப்பிரிப்புக்களுக்கூடாக நாம் சிதறுண்டு போகப்போகிறோமா? இன்று எங்களில் சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் கூத்துத் தொடர்பாக நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அவசரமானவை. கிராமங்களின் இறப்பும், நகரமயமாதலின் வேகமும், நவீன தொடர்புடாக வளர்ச்சியும் எச்ச சொச்சங்களை அள்ளிக்கொண்டு செல்வதற்கு முன்னர் “செயற்பாடுகள்” அவசியமானவை. இந்தக் கருத்து பகிர்வினுடாக பின்வரும் சில விடயங்கள் அழுத்தம் பெறகின்றன.

பிடித்தார்கள் இங்கு எமது கூத்தில் எலும்புக்கூடு அல்ல, முக்கால்வாசி உருவம் கிடைக்கிறது. அதனை முழுமைப்படுத்தவேண்டும்....”

கந்தையா யீக்ஜோசன்,
வஷனியா.

“எங்கள் நாட்டுக்கூத்தினை நாங்கள் மாற்றுப்போவதில்லை”

“....எனக்கு இப்போது 78 வயதில் இருந்து கூத்திலஸடுபட்டு வருகின்றேன் கடந்த 65 வருடங்களாக என்னுடைய காலம் கூத்துடன் சென்றுகொண்டிருக்கின்றது பய்பிரவான் நாடகம், விராட நாடகம், வாளாபிமன்னன் நாடகம் குருகேத்திரன் நாடகம்..... என்பல நாடகங்களை நாங்கள் ஆடுவந்திருக்கின்றோம்.. இவற்றை நாங்கள் எந்தக்காரணங்கொண்டும் பட்சட்ட அரங்கிலோ, திறந்தவெளி அரங்கிலோ மேடையேற்றியது கிடையாது. அதற்கெனவுள்ள வட்டக்கொட்டகையிலேயே ஆடுக்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு சனிக்கழிமைகளிலும் கூத்தாடி அம்மன்கோயில் குளிர்த்தி அல்லது வேள்வியில் சோடனைபோட்டுச் செய்துகாட்டுவோம் கடந்த 250 வருடங்களாக பரம்பரை பரம்பரையாக நாங்கள் இதனை ஆடுவருகின்றோம். எந்தக்காரணங்கொண்டும் நாங்கள் அதிலுள்ள பாட்டைக்கூட மாற்றமாட்டோம்.. வேறுமேடைகளிலும் ஆடுமாட்டோம் அதேவேளை எங்களை உற்சாகப்படுத்தப்போகிறோம் என்று எவரும் எங்கள் கிராமத்துக்கு வரவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அது அந்த இடத்தில் இருக்கும்போதுதான் அதுவாக இருக்கும் மாறிவட்டனே அது கெட்டுப்போகும்....”

அண்ணாவியார் முருகவேள்,
வட்டுக்கோட்டை.

தொகுப்புரை:

மேற்கூறப்பட்ட பல்வேறு கருத்துக்களையும் வைத்து நோக்கும்போது கூத்துக்கலையின் பேணுகையும், தேசிய வடிவம்சார் கருத்து நிலையும் மிகவும் ஆழமாகச் சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் கூத்துத் தொடர்பாக நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அவசரமானவை. கிராமங்களின் இறப்பும், நகரமயமாதலின் வேகமும், நவீன தொடர்புடாக வளர்ச்சியும் எச்ச சொச்சங்களை அள்ளிக்கொண்டு செல்வதற்கு முன்னர் “செயற்பாடுகள்” அவசியமானவை. இந்தக் கருத்து பகிர்வினுடாக பின்வரும் சில விடயங்கள் அழுத்தம் பெறகின்றன.

◆ கூத்து என்பது வெறுமனே ஆடல், பாடல் சார்ந்த வடிவம் மட்டுமல்ல. அதற்குப் பின்னால் பாரம்பரியமான கிராம மக்களின் நம்பிக்கைகள், பண்பாட்டம்சங்கள் வாழ்வியல் ஒழுக்கங்கள் என்பன நிறைந்திருக்கின்றன. என் மாற்றங்கள், வளர்ச்சிகள் செய்யப்பட்டாலும் அந்தச் சமூகத்தின் இயல்புக்கத்துடனேயே மாற்றம் பெறவேண்டும். புத்திஜீவிகள் அவர்களை தூண்டலாமே தவிர அவற்றில் கைவைக்கக்கூடாது.

- * எழுது பிரதேசத்தில் பல்லுவாட்டுவினாவிக்குக் கணக்கார முயுகள் வாணப்படுகின்றன. இந்தப் பல்லுவாட்டு நிலங்களைகள் பூச்சிளங்கப்படாது இனியால் வெள்ளிடும். எனவே தேசிய வடிவம்: வய ஓர்களைச் சிற்குதலையும், வார்த்துவரைம் இழக்கப்படும் அடையால் வாணப்படுகிறது.
- * தேசிய வடிவம்: வய ஓர்களை உறுப்பாக்குவது காலத்தில் தேவை. பரந்த தமிழ்த் தேசியம் ஏற்படி ஸிரித்தும்போது ஒது ஒரு அரசியல் நிலைவு.
- * மூலமுயுக்களையும் போந்துவரை இந்தியாக்குப்பிரபாது ஒது தனித்துவமான முடிபு மேற்கொள்ளப்படும்.
- * ஒரு கணவைதுளி எல்லாக்காத்து வாட்டுவினாவையும் முயுக்களையும் கோத்துக் கொண்டு இருக்க ஒரு கணத்தில் பார்த்து படிப்படிச் சூழலில் கண்டு பெற்கின்ற வடிவமாகக்கொலை ஒரு காலித்துவ வடிவம் மேற்கொடும்பழுதியும். புத்திப்பிரபமாக தீதமால் மொப்பு பழுதியாது.
- * கூத்துத் தாடு பாட்டுத்துவமாக பேர்க்கொள்ளும்போதே அது தொடர்ந்து பழிலப்படும் அல்லது வேறொப்படும்.
- * கூத்து காலத்தால் மாறும் மாற்றும் இப்பாலை.
- * கூத்துகளை பயன்படுத்தி புதிய ஏரியாக்குத்துவங்களை எவ்வும் செய்யலாம் அனால் அதுதான் சரியானது என்று விளைவிற்க முடியாது

இல்லாறு மேற்கொள்ளப்படும் கருத்து கொண்டாக்கடாக, எதிரும் குத்துமான ஸிரித்துவப் பிரமாந்திரகள் அவசியப்பட்டிருப்பது அல்லது அதிராக்கியமான கூத்துக் கணவையில் வயாள்களைப் போக்குவரை வேலைப்படுத்துவதாக நீண்டான எண்ணதை பாவசுரும் ஏற்பாடு. கூத்துக்கணவையின் பிறப்புகளையிலும், தனி ஒரு வடிவமாக வேலைப்படுத்தி உறுப்பாக்குவதற்கிறும் இருந்தால்தான் கணவிப்பு கணவத்தில் எடுத்தும் வோக்கானப்பட வேலைக்கும். இதிலும் ஒருவில் ஏற்கக்கூடிய நீவாக, அல்லது அமிலாக்கணமாக, பேராசிரியர் பொன்னாற்று, அந்தந்து மரியகேவியர் அதிகள் இருந்தாலும் அந்துமிகு காந்துவிளைகள் அடங்கின்ற இதாகும்புறாயில் கூறப்படவில்லை என்றாலும். அதாவது மூலிய தண்டனைகள் இருந்துப் பயின்று வேலைக்கும் ஏற்காவதற்கு பிரமாந்திரவேண்டும். அப்பவரை இயோவப் பாட்டுத்துவமாக வேலைக்கும். இரண்டாவது தணத் தீவிட அவை பேணப் படுத்தின்றவையாக, அப்பாற்றுப்படுத்தப்படுகின்றவையாக, அவுளப் படுத்தப்படுபவையாக பாட்டுவேண்டும். இத்தனத்தில் பிறகுவினிருப்பும், அத்துக் கணவைதுகளும் இன்னைத்து வைப்பாற்றுவேண்டும். ஆவ்வாறாது நாற்றுல் காந்தரமாக பணியாற்றுவதற்கு கணவைதுகள் புதிய வகை பார்த்தாக்களைச் செய்ய வல்லவராக கொள்வதற்கும். இது ஒரு காந்துவிளையாக இருக்காலும் செயல்வடிவத்தைப் பேறக்கூடியதால், அரசு, பல்கலைக்கழகம், அரசாங்கப்பற்ற நிறுவனங்கள், கணவைதுகள், கணவைத்துவம் இரண்டிற்காலும் பகுதிப்பகுதியாகவே இருக்கின்றன பொறுப்பிப்பற்றுவதினால் விளைவு சாத்தியாதும். (*)

வெளியும் இந்த கணவையை



புதுயுகம் நோக்கி

கிருமாறக் கலாமன்றம் இம்மக்களில் இருந்து பிறாடுகளுக்கும் கணவைப்படியாக செய்து, எழுது கணவை வடிவமாற்றுடாக உருக்களையிய நீதியில் உறவு நிலையாட்ட வகைப்பின்னை ஏற்படுத்துத்தக்க வகையில் பல்வேறு கணவைப்படியாக்களை மேற்கொள்ளுவதை, அதில் 12 ஆஸ்து கணவைப்படியாகக் கடந்த அல்லோபி, நூம்பர் மாதங்களில் பேர்க்கொள்ளப்பட்ட "புதுயுகம் நோக்கி" என்ற கணவைப்படியாக அமைந்தது. ஜேர்மனி, பிரான்ஸ், லங்கா, செ, பெல்ஜியம், சௌதாஃபியா, உல்யோ, செக்ரியீக் (மெர்கோசிசோவான்மீ) என்டா, இந்தியா ஆகிய 9 நாடுகளுக்கு பள்ளினங்களும் இரண்டிற்கு 9 கணவைதுகளுடன் தீக்கலைப் பயணம் பேர்க்கொள்ளப்பட்டது.

கிருமாறக் கலாமன்ற இப்பகுதி அந்திலி ந் மரியகேவியர் அதுவாயின் வழிகாட்டிலுள் பிரதி இயக்குனர் மாஷாப்பிரதயக் கிருமுவக்குந் தலைவரை ராக்கக் கொண்டார். "அதான்தாந்தா விருப்புக் கூக்களில் கால்வையைப் பிரதிப்பிக்கு" திம்பெனம் வடிவமைக்கப்பட்டுநீங்கலை "கோகை" (வயம் நாடகம்) "ஒன்றிப் பஞ்ச" (கூத்து) "கவுசுவுக்குத் தெவிபாத கலை" (வயம் நாடகம்) ஆகிய நாடகங்கள் பல்வேறு கொண்டு வருகின்றன. தமிழ், தங்கள் நடவடிக்கைகளும் கொண்டுகொண்டுப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டன. பல்வேறு போதி போகம் வெல்வேறு பரதேச மாங்கள் முத்தியிலும் புதுமெய்யெர்ந்து மக்கள் காத்தியிலும் சீல் ஆய்வுகளைக் கொண்டுப்பட்டு அதில் நாடுவெற்றுக்கொடுக்கப்பட்டது.



கூட்டுறவு

சிறப்பாக் கனடா ஜோக் பஸ்கலாந்துவில் மேஜையேற்றப்பட்டு அதிக வருமானமைப்பட பெற்றது. இலங்கையில் இருந்து கண்டாவுக்கு நாடக, நடன நிகழ்ச்சிகளை கொண்டுவருகின்ற முறை குழுவுக்கும் தீதுவேல் காளப்படுவது சிறப்புக்குநியை. அத்து ஓர் இந்தால்யில் (வத்திக்கான) பரிசுத் தாப்ரார் ஜோக்கினால் அனுப்பியதாக கூறிக்கொண்டு ஆசீ பெற்றதும், ஜோக்கினாலியுள்ள மானு அறிக்கை ஜோக்கின்மூலம் உருபு மறைப்பு நூலிறு நிகழ்ச்சிக் கால்கள் பிரபலமாக பெற்ற ஆயுர்கள். குடுக்கள் முனின்கலையில் அழியுகின்மையை மேற்கொண்டது மட்டுமல்ல, மதிப்பார்த்த விதுதிகள் கொண்டிருந்து மியிசேஸியர் அதிகள் கையோப்பி ஜிட்டதுமான நிசாற்வுகள் கொண்ட மாற்றுக்களால் போர்க்கப்பட வேண்டிய வருவாற்றுத் தடங்காறாறும்.

இப்புமானத்தின் மீளாயன்களை என்று பி.பி.சி. வாணோவி, தீபம் ஆகாலைக்காட்சி சௌலை, கனடா நெஸ்டினி ஸப்ளைஷல் போன்ற பலவும் முருங்கியலைப்படுத்தி வேரிப்பட்டத்துடன் ஜோக்கினால்களாபும் இலங்கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘பார்டிக்ஸ் அரிக்கு நோக்குவதை விடுதலை’

இடம் போர்ந்து மீளக்குடியேறிய கிராமங்களில் உள்ள வேள் நல்லாலையும், மூடுப்பங்களில் பொருளாதார மீண்டும்போர்ந்து மூடுப்பங்களில் பொருளாதார மீண்டும் கொண்டு அதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பேரவையில் அமிலிருத்தி திட்டப் பிரிவின் முற்பாட்டில், செயல் திறன் அரசு ஒருங்கும்தலின் தயாரிப்பில், தே. தோயானத்தின் எழுத்துநிலைமும், சூறியாள்கையிலும் உருவான ‘பூச்சிகள் அரிக்கும் கள்ளிக்கொள்ளுதல்’ என்ற நாடகம் 19.12.2001 இல் காலைபிழைம், மாலையிழைமான ஒரு காப்ரிக்காக யாத். பல்கலைக்கழக கலைஞர்கள் கூறுவதற்கு காலை அரசின் மேஜைபெற்றுப்பட்டது.

ஒருங்கை இலங்கையைப் பொருள்படிக்குநர். இந்தையை தொடர்ந்தும் கோவையைப்படிக்குநர்களதாக தோறிக்கப்பட்டது. பொருளான் துறிப்பு பேள்கள் வாழ்வுப் போராட்டத்தில் எதிர்கொள்ளும் நெறுங்கீழ்க்கண மையப்படுத்தியுமாக சம்கால கருத்துக்களைக்கொண்ட நாடகங்கள் இது கலைநாட்களுக்கும்.

‘ஆற்றுகை’ சாந்த நோடர்ப்புகளுக்கு
School of Drama
Centre for Performing Arts,
 238, Main Street,
 Jaffna, Sri Lanka.
 Tel. & Fax: 021-222 2393
 website: www.cpartstteam.org
 E-mail: cpartjeffn@slt.net.lk

‘ஆற்றுகை’ சாந்த பண்ணிகளை நிறுவனங்கள் நிறுவுடன் நிலிம்பாவுகள் நிறுவுடன் தீவிரவாய்வுகள் கோரத்துவம்.

ஏன்பார்க்காற விளையில் ஏன்பார்க்காற காலையில் எஃ தாயக வண்ணிழைய் உலகிழையாக ஒன்றான தீவிரநிறுத்தும் அதிகான மாநித உயிர்களை காலைக்கொள்கிற கடற் போக்கு.

எந்தெல்லை நுழைக்குவதானாலையில் நிறுவனங்களில் தீங்க தீவிர்கள் அனுத்தத்துவில் மாண்புமிகு என் அத்தலை மனித உயிர்களுக்கும் நிறம் தாழ்த்தி அந்தாலிக்கிள்ளோம்.

தீக கொரிருமான அனுத்தத்துவில் வாழ்ந்துள்ள அஷவிருத்து உறவுடை மல்லிருத்த உறவுகளைப்படும், பேருந்துவைப்படுத் தொத்துக்கணாலை வாழ்ந்துத் தீவிரங்களைப்படும் கணம்பொருத்தில் தீங்கவுடனாக நிறுத்துவும் மல் தீவிரங்களைப்படும் தீவிரத்தில் நாயும் பக்கெழுங்கு கொள்கிள்ளோம்.





Design & Print Judeson. 0777-241885

Digitized by Noolaham Foundation
noolaham.org | aavanaham.org